



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,108 — FRIDAY, JUNE 2, 1950

Published by Authority

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	471	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents :—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	481
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	—
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	—
		Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	482
		Lands under Peasant Proprietor Scheme	—

Part V published with this Issue contains List of Applications for Licences for Lorries, &c.

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE Settlement Notice No. 2,535 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKON,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Kudakatnoruwa in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Mahakatnoruwa and Wedenigama;
East: The village limits of Wedenigama, Bulnewa and Pattinigama;
South: Part of Siyambalangomuwa Oya (the village limits of Galewewa, Mudiyanneigama and Wikadenigama);
West: Part of Siyambalangamuwa Oya (the village limits of Wikadenigama and Bogassewa)

Block Survey Village Plan No. 3,179.

Lot	Name of Land	Extent A. R. P.
1	Palugahahena, Galagawayaya, Halambagahayaya, Kiriyaahahena	57 1 13
2	Halambagahamukalana	5 2 5
3	—(Foot-path)	0 1 13
4	—(Foot-path)	0 0 2
5	Palugahamukalana	2 2 38
6	Halambagahayaya (Reservation along ela)	0 2 32
7	— (Ela, dry)	0 2 29
8	Halambagahayaya (Reservation along ela)	0 2 6
9	Halambagahayaya	0 2 10
10	Palugahahena	0 1 9
12	Palugahahena, Kongahahena, Halambagahayaya, Kadurugahahena	19 0 22
13	Kohombagahawatta	0 1 32
14	Kohombagahawatta	0 1 5
15	Kohombagahawatta	0 0 38
16	Tisbambe	0 3 5
18	Kosgahawatta (Reservation along minor road)	0 0 16
20	— (Path)	0 0 4
23	— (Path)	0 0 19
25	Kadurugahawatta (Reservation along minor road)	0 0 4
30	Kohombagahawatta	0 0 31
31	Kohombagahawatta (Reservation along minor road)	0 0 2
32	Tisbambe	1 1 35
33	Kohombagahahena	3 2 10
34	Kadurugahawatta	1 0 15
35	Kongahahena	0 3 35
36	Alahattamukalana	10 3 38
37	— (Gansabhawa path and Reservation)	1 3 17
38	Alahattamukalana	20 0 11
39	Kongahahena	112 0 6
40	— (Cart track and reservation)	3 1 9
41	Halambagahayaya, Kiriyaahahena	8 3 19
42	Kongahawatta	0 2 17
43	Dambugahahena (Reservation along bund)	0 1 17
45	Dambugahahena (Reservation along bund)	0 2 32
46	Horrow Ela	0 0 16
48	— (Well)	0 0 1
49	Tisbambe	2 1 21
50	— (Foot-path)	0 0 5
51	— (Foot-path and reservation)	0 0 21
52	Palugahahena	0 1 32
53	Palugahahena (Reservation along Horrow ela)	0 0 13
54	Palugahahena	0 0 36
55	Horrow Ela	0 0 13
56	Kongahahena, Palugahahena (Reservation along Horrow Ela)	0 1 6
58	Horrow Ela	0 0 22
60	Horrow Ela	0 0 24
61	Horrow Ela	0 0 8
64	Kongahahena	0 2 8

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
65 ...	Migahahena, Palugahahena (Reservation along Horrow Ela) ...	1	0 25
66 ...	Horrow Ela ...	0	0 20
67 ...	Kadurugahahena ...	1	2 17
68 ...	Palugahahena, Migahahena, Bogahahena ...	31	2 17
69 ...	Bogahahena, Palugahahena (foot-path and reservation) ...	0	2 26
70 ...	Bogahahena (reservation along Horrow Ela) ...	0	3 14
71 ...	Horrow Ela ...	0	0 16
72 ...	Migahahena ...	0	0 20
75 ...	— (Minor road and reservation) ...	7	1 20
76 ...	Horrow Ela ...	0	0 7
77 ...	— (Foot-path) ...	0	0 39
78 ...	Kudakatnoruwewa ...	115	2 6
79 ...	Halambagahayaya ...	30	0 14
80 ...	Halambagahayaya (Reservation along Stream) ...	1	2 6
81 ...	— (Stream, dry) ...	0	1 30
82 ...	Halambagahayaya (Reservation along Stream) ...	1	1 37
83 ...	Halambagahayaya, Giritattawalayaya, Wan-konayaya ...	124	0 3
84 ...	Horrow Ela ...	0	0 24
85 ...	Halambagahayaya, Kiriyagahahena (Reservation along bund and Horrow Ela) ...	5	3 21
86 ...	Halambagahayaya ...	0	1 28
87 ...	Halambagahayaya (Reservation along Horrow Ela) ...	0	0 24
88 ...	Halambagahayaya (Reservation along Horrow Ela) ...	0	0 17
89 ...	Palugahahena (Reservation along Horrow Ela) ...	0	1 3
90 ...	Palugahahena, Rambavalahena ...	4	3 20
91 ...	Rambavalahena (Reservation along Horrow Ela) ...	0	1 10
92 ...	Palugahahena, Rambavalahena, Bogahahena ...	18	1 18
98 ...	Rambavalahena (Reservation along Horrow Ela) ...	0	0 15
94 ...	Horrow Ela ...	0	0 16
95 ...	Horrow Ela ...	0	0 16
96 ...	Palugahahena ...	15	1 29
97 ...	Palugahahena ...	3	2 6
98 ...	Palugahahena ...	54	2 9
99 ...	Palugahahena ...	11	2 38
100 ...	Palugahahena, Omarayaya ...	34	1 18
101 ...	Omarayaya, Siyambalangamuwe-oyamukalana (Reservation along Siyambalangamuwe Oya) ...	24	3 28
102 ...	Siyambalangamuwe Oya (half area) ...	12	1 26
103 ...	— (Ela, dry) ...	0	1 25
104 ...	Omarayaya ...	7	1 11
105 ...	Omarayaya (Reservation along Ela) ...	0	1 23
106 ...	Omarayaya (Reservation along Ela) ...	0	1 26
107 ...	Horrow Ela ...	0	1 14
109 ...	Palugahahena (Reservation along Horrow Ela) ...	0	1 14
110 ...	Palugahahena ...	0	0 27
111 ...	Palugahahena (Reservation along Horrow Ela) ...	0	0 16
112 ...	Horrow Ela ...	0	0 11
113 ...	Palugahahena ...	0	3 33
114 ...	Palugahahena (Reservation along Horrow Ela) ...	0	1 19
115 ...	Horrow Ela ...	0	0 15
116 ...	Palugahahena ...	1	3 12
117 ...	Halambagahayaya, Omarayaya ...	2	2 14
118 ...	Siyambalangamuwe-oyamukalana (Reservation along Siyambalangamuwe Oya) ...	10	2 24
119 ...	Giritattawalamukalana, Siyambalangamuwe-oyamukalana (Reservation along Siyambalangamuwe Oya) ...	4	2 15
Total ...		796	0 4

Kurunegala S. O. 1 of 1950.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,536 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKON,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Bulnawa in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Wedenigama;
East: The village limits of Sesseruwa and Pahala Hiralugama;
South: The village limits of Pahala Hiralugama and Pattum-gama;
West: The village limit of Kudakatnoruwa.

Block Survey Village Plan No. 3,180.

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1 ...	Bulnevemukalana ...	6	2 21
2 ...	— (Bund) ...	0	1 1
3 ...	Bulugahayaya, Bulnevehena ...	49	2 5
4 ...	Bulnevemukalana ...	10	3 8
5 ...	— (Foot-path) ...	0	0 10
6 ...	Bulnevemukalana (Reservation along stream) ...	3	1 29
7 ...	— (Stream, dry) ...	0	1 39
8 ...	Bulnevemukalana (Reservation along stream) ...	3	2 39
9 ...	Bulnevemukalana ...	13	1 19
10 ...	Meneryaya ...	45	0 27
11 ...	Bulnevemukalana ...	11	3 22
12 ...	— (Foot-path) ...	0	0 5
13 ...	Bulnevehena, Dahaiyagalayaya, Dchigahayaya ...	18	1 11
14 ...	Bulnevemukalana (Reservation along stream) ...	7	2 23
15 ...	— (Stream, dry) ...	1	2 26
16 ...	Bulnevemukalana (Reservation along stream) ...	9	2 7
17 ...	Bulnevemukalana, Welhodayayemukalana ...	52	3 19
18 ...	— (Foot-path) ...	0	0 2
19 ...	Bulnevewewa ...	14	0 19
20 ...	Bulnevemukalana (Reservation along bund) ...	2	1 32
21 ...	Bulnevemukalana ...	2	2 34
22 ...	Bulugahayaya-mukalana, Bulnevemukalana (Reservation along Horrow Ela) ...	0	2 20
23 ...	Horrow Ela ...	0	1 33
24 ...	Bulnevemukalana (Reservation along Horrow Ela) ...	0	3 6
25 ...	Bulnevemukalana ...	3	1 35
26 ...	— (Cart track and reservation) ...	1	3 1
27 ...	Bulnevehena ...	0	2 12
28 ...	Bulnevehena (Reservation along stream) ...	0	0 32
29 ...	— (Stream, dry) ...	0	0 16
30 ...	Bulnevehena (Reservation along stream) ...	0	1 18
32 ...	Bulnevemukalana ...	1	2 25
33 ...	Bulnevemukalana (Reservation along Horrow Ela) ...	0	2 38
34 ...	Bulnevemukalana ...	4	0 23
35 ...	Bulugahayaya, Gurulgolleyaya, Bulnevehena, Debumeyaya, Komarikagolleyaya ...	64	2 29
36 ...	Gurulgolleyaya (Reservation along bund) ...	0	1 27
37 ...	Bulnevewewa ...	0	3 11
38 ...	— (Foot-path) ...	0	0 12
39 ...	— (Cart track and reservation) ...	1	3 16
40 ...	Bulnevemukalana, Welhodayaye-mukalana ...	19	3 19
Total ...		357	1 11

Kurunegala S. O. 2 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,537 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKON,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Pahala Hiralugama in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Bulnawa;

East: The village limits of Sesseruwa and Potanegama;
 South: The village limit of Potanegama, part of foot-path and reservation (the village limit of Potanegama), the village limit of Potanegama, part of ela (the village limit of Potanegama) and the village limit of Kadadunna,
 West: The village limits of Kadadunna and Pattinagama.

Block Survey Village Plan No 3,181.

Lot	Name of Land	Extent A. R. P.
1	Meegahamuleyaya	3 3 28
2	Ulpatelemukalana	7 1 31
3	Ulpatelemukalana (Reservation along Ulpate Ela)	5 0 1
4	Ulpate Ela (Stream)	0 0 32
5	—(Cart track and reservation)	1 1 34
6	Hiralugamamukalana, Ulpatelemukalana	2 3 24
7	Ulpatelemukalana (Reservation along Kuda Ulpate Ela)	0 3 26
8	Kuda Ulpate Ela (stream)	0 0 23
9	Ulpatelemukalana, Imbulgamulamukalana (Reservation along Kuda Ulpate Ela)	0 2 26
10	— (Cart track and reservation)	0 1 19
11	Ulpatelemukalana	0 1 8
12	— (Foot-path)	0 0 5
13	— (Foot-path)	0 0 1
14	Hiralugamamukalana, Ulpatelemukalana, Balatiyanemukalana	3 2 22
15	— (Foot-path and reservation)	0 1 0
16	Kalawelamuleyaya	5 3 6
18	Timbiripitiyewela	0 0 35
19	Timbiripitiyewela	0 0 20
20	Imbulgahamulahena	1 2 10
20 1/2	Imbulgahamulahena (Reservation along Kuda Ulpate Ela)	0 2 11
21	Dambagahakumbura	1 1 20
22	Dambagahakumbura	0 2 36
23	Pahala Hiralugamawewa	21 3 20
24	Meegahamuleyaya, Wankoneyaya	14 2 22
25	Weibadayaemukalana, Hiralugamamukalana	21 1 21
26	— (Foot-path)	0 0 13
27	— (Foot-path and reservation)	0 1 5
28	Galwalehenyaya, Gananketayaya, Rukattanagahamuleyaya	33 2 31
29	Gananketayaya (Reservation along Tank Bund)	1 1 18
30	— (Foot-path)	0 0 20
32	Wekandapaulapitiya (Reservation along Tank Bund)	0 3 34
33	Hiralugamamukalana	0 2 26
34	Wan Ela	0 0 34
35	Hiralugamamukalana (Reservation along Wan Ela)	2 3 15
36	— (Foot-path)	0 0 11
37	Hiralugamamukalana	2 2 34
38	Kalawelamuleyaya, Hiralugamahena	7 1 25
39	Balatiyanemukalana	0 2 39
40	Hiralugamamukalana	0 1 16
41	— (Foot-path)	0 0 3
42	Balatiyanewewa	4 1 25
43	Balatiyanewewapaulayaya (Reservation along Tank Bund)	0 3 13
44	Horror Ela	0 0 2
45	Balatiyanewewapaulayaya (Reservation along Potanegama Tank Bund)	1 0 33
47	Horror Ela	0 0 4
48	— (Foot-path and reservation)	0 0 18
50	— (Foot-path and reservation) (half area)	0 0 8
51	Hiralugamamukalana	2 2 14
52	— (Ela, half area)	0 0 16
53	Gananketayaya (Reservation along Ela)	0 2 32
	Total	157 0 10

Kurunegala S. O. 3 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,538 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKON,
 Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Sesseruwa in the Hatalapaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Wedenigama and Hiralugama;
 East: The boundary of the North-Central Province;
 South: The village limits of Potanegama and Pahala Hiralugama;
 West: The village limits of Pahala Hiralugama, Bulnewa and Wedenigama;

Block Survey Village Plan No 3,182

Lot	Name of Land	Extent A. R. P.
1	Rasseruwamukalana, Sesserukandemukalana, Sesseruwemukalana, Nagollemukalana	254 2 1
2	Sesseruwemukalana (Reservation for Sesserukanda Trig. Station)	0 1 27
3	Ulpatelemukalana, Sesseruwemukalana	6 2 18
4	Sesseruwemukalana, Ulpatelemukalana, Rasseruwamukalana (Reservation along Ulpate Ela)	3 0 32
5	Ulpate Ela	0 2 4
6	Rasseruwamukalana, Ulpatelemukalana (Reservation along Ulpate Ela)	3 3 25
7	Sesseruwemukalana, Ulpatelemukalana	18 0 32
8	— Bund (Abandoned)	0 1 24
9	Ulpatelemukalana, Sesseruwemukalana (Reservation along Kudaulpat Ela)	4 0 38
10	Kudaulpat Ela	0 0 30
11	— (Foot-path)	0 0 38
12	Nanapataba	1 1 24
14	— (Cart Track & Reservation)	0 3 36
15	— (Foot-path)	0 0 8
16	— (Gansabhawa Path & Reservation)	0 0 21
18	— (Foot-path)	0 0 4
19	Horror Ela	0 0 2
20	Welaadaramukalana (Reservation along Tank Bund)	0 2 12
21	Thalawewa	3 0 11
22	Sohonpitiyehenyaya	2 2 39
23	Sohonpitiya	0 0 37
24	— (Gansabhawa Path & Reservation)	1 0 10
25	— (Foot-path)	0 0 4
26	Sohonpitiyemukalana	1 3 31
27	Sohonpitiyehenyaya, Andarayaya, Pansalapanalawelchenyaya, Wewagawahena	31 3 27
31	Pahalawewa	6 2 4
32	Wela-addarahena (Reservation along Tank Bund)	1 0 36
33	Horror Ela	0 0 1
34	Sesseruwemukalana (Reservation along Tank Bund)	0 0 12
37	— (Foot-path)	0 0 13
38	Rasseruwamukalana, Sesseruwemukalana, Thalawelemukalana, Balatiyanemukalana, Kalkandemukalana	45 0 39
39	— (Foot-path)	0 0 7
	Total	389 3 7

Kurunegala S. O. 4 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,539 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKON,
 Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Potanegama in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Sesseruwa;

East: The village limits of Kumbukwewa and Wetakoluwegama in the North-Central Province and the village limit of Uda Siyambalewa;

South: The village limits of Uda Siyambalewa, Pahala Siyambalewa and Nilakuttiyawa;

West: The village limits of Nilakuttiyawa and Kadadunna, part of Ela (the village limit of Pahala Hiralugama), the village limit of Pahala Hiralugama, part of foot path and reservation (the village limit of Pahala Hiralugama), the village limit of Pahala Hiralugama.

Block Survey Village Plan No. 3,183.

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1 ...	Dambaghamulapitiya (Cemetery) ...	1	1 35
2 ...	Wewaihalahena ...	1	1 7
3 ...	Potanegamamukalana, Kollakandemukulana ...	4	0 33
4 ...	— (Foot-path) ...	0	0 15
5 ...	Potanegamahena, Kadurugasgodawalayaya, Gallindeyaya, Andarayaya ...	34	0 19
6 ...	Potanegamawewa ...	45	3 13
7 ...	Wekandegalhinna (Reservation along Tank Bund) ...	0	2 15
8 ...	Galhinna (Reservation along Tank Bund) ...	0	2 22
9 ...	Galhinna (Reservation along Tank Bund) ...	0	2 22
10 ...	— (Channel) ...	0	0 4
11 ...	— (Channel) ...	0	0 6
12 ...	Horrow Ela ...	0	0 16
13 ...	Potanegamakele ...	1	0 8
14 ...	— (Foot-path and reservation—half area) ...	0	0 8
15 ...	— (Foot-path) ...	0	0 17
16 ...	— (Ela—half area) ...	0	0 16
19 ...	— (Channel) ...	0	0 8
20 ...	Banamaduyaya (Reservation along Channel) ...	0	0 23
21 ...	Banamaduyaya ...	0	0 32
22 ...	Banamaduyaya (Reservation along Channel) ...	0	1 2
23 ...	Banamaduyaya ...	13	2 37
24 ...	Banamaduyaya ...	0	1 35
25 ...	Banamaduyaya ...	0	1 8
26 ...	Banamaduyaya (Reservation along Channel) ...	0	0 5
27 ...	Ihalawatta ...	0	2 10
28 ...	Tisbambe ...	0	1 9
29 ...	Galhinna ...	0	2 15
30 ...	Wekandegalhinna (Reservation along Tank Bund) ...	0	0 29
31 ...	Wekandegalhinna ...	1	2 20
32 ...	Gallindeyaya (Reservation along Tank Bund) ...	1	2 8
34 ...	Ehetugahahena (Reservation along Tank Bund) ...	1	0 1
35 ...	Tisbambe ...	0	1 36
36 ...	Ihalawatta ...	0	0 24
37 ...	Ihalawatta (Reservation along Channel) ...	0	0 3
39 ...	— (Foot-path) ...	0	1 3
40 ...	Tisbambe ...	0	3 39
41 ...	— (Foot-path and reservation) ...	0	0 37
42 ...	Dalukgolla ...	3	1 30
43 ...	Dalukgolla, Banamaduyaya (Reservation along Channel) ...	0	0 13
44 ...	— (Channel) ...	0	0 6
46 ...	— (Foot-path) ...	0	0 3
47 ...	— (Foot-path) ...	0	0 27
48 ...	Potanegamakele ...	2	3 10
49 ...	— (Cart track and reservation) ...	0	2 8
50 ...	Potanegamahena, Potanegamakele, Mawateyaya ...	16	1 15
51 ...	Tisbambe ...	3	3 29
52 ...	Galapitakongahayaya ...	0	1 5
53 ...	Galapitakongahamulawatta ...	0	0 18
54 ...	Galapitakongahamulawatta ...	0	0 35
55 ...	Galapitakongahamulawatta ...	0	0 18
57 ...	Kadurugahamulawatta ...	0	2 33
58 ...	Vidanegewatta ...	0	0 29
59 ...	Siyambalagahamulawatta ...	0	0 25
60 ...	Nugagahamulawatta ...	0	0 27
61 ...	(Waste land contains a masonry well) (Reservation for well) ...	0	0 14
64 ...	Horrow Ela ...	0	0 36
65 ...	Dalukgolla ...	1	1 14
66 ...	Dalukgolla (Reservation along channel) ...	0	1 3
67 ...	— (Channel) ...	0	0 16
68 ...	Gallindeyaya (Reservation along channel) ...	0	0 5
69 ...	Gallindeyaya ...	18	0 26
70 ...	Kuda Alutwewa ...	2	0 0
71 ...	Appukuttigodawalayaya (Reservation along tank bund) ...	0	0 30
72 ...	Kandebodamukalana (Reservation along Mala Dola) ...	1	3 18
73 ...	— (Mala Dola (Stream, dry)) ...	0	0 14
74 ...	Appukuttigodawalayaya (Reservation along Mala Dola) ...	0	1 35
75 ...	Appukuttigodawalayaya ...	4	2 6
76 ...	Dunumadalagahahena ...	1	2 5
77 ...	Dunumadalagahahena (Reservation along channel) ...	0	0 19
78 ...	Gallindeyaya (Reservation along channel) ...	0	0 22
79 ...	— (Channel) ...	0	0 15

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
80 ...	Wekandapaulayaya, Dunumadalagahahena (Reservation along channel) ...	0	0 9
81 ...	Wekandapaulayaya, Dunumadalagahahena ...	0	1 4
82 ...	— (Foot-path and reservation) ...	0	0 14
83 ...	Wekandapaulayaya ...	0	1 31
84 ...	Wekandapaulayaya ...	1	2 37
85 ...	Wekandapaulayaya ...	1	0 39
86 ...	Wekandapaulayaya ...	2	1 9
87 ...	— (Foot-path) ...	0	0 22
88 ...	Mawateyaya ...	20	1 16
89 ...	Wekandapaulayaya (Reservation along tank bund) ...	1	1 35
90 ...	Alutwewa ...	7	0 36
91 ...	Potanegamamukalana, Mawateyayemukalana, Madukandemukulana ...	31	3 4
92 ...	Ingingahayaya ...	13	2 2
93 ...	— (Foot-path) ...	0	0 23
94 ...	Ingingahayaya ...	4	3 3
95 ...	Madukandemukulana, Kandebodamukalana, Kandemukulana ...	126	2 29
Total ..		386	1 7

Kurunegala S O. 5 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,540 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEROON,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Kadadunna in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Patinggama and Pahala Hiralugama;

East: The village limits of Pahala Hiralugama, Potanegama and Nilakuttiyawa;

South: The village limit of Nilakuttiyawa, Part of Siyambalangamuwe Oya (the village limit of Galewewa);

West: Part of Siyambalangamuwe Oya (the village limit of Galewewa), the village limit of Patinggama;

Block Survey Village Plan No. 3,184

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1 ...	Dikyaya, Wewaihalayaya, Pilamatibbeyaya ...	73	0 3
3 ...	Wekandapaulahena, Wekandapaulamukalana (Reservation along tank bund) ...	1	1 36
4 ...	Kadadunnewewa ...	20	0 8
5 ...	Palugahamulahena ...	2	0 30
6 ...	— (Cart track and reservation) ...	1	0 17
7 ...	— (Channel) ...	0	0 1
8 ...	— (Channel) ...	0	0 1
9 ...	Kadawala Ela (Stream) ...	0	0 21
11 ...	Welegawahena ...	0	1 16
13 ...	— (Channel) ...	0	0 1
15 ...	— (Channel) ...	0	0 8
18 ...	Kadawala Ela (Stream) ...	0	0 5
19 ...	Kadadunnemukulana, Wekandapaulahena (Reservation along Ela) ...	1	3 14
20 ...	Kadadunne Ela (Stream) ...	2	0 27
21 ...	Kadadunnemukulana, Weerawalamukalana, Pilamatibbeyaya (Reservation along Ela) ...	9	0 32
22 ...	Weerawalamukalana, Kadadunnemukulana ...	10	0 39
23 ...	Serugasayaya ...	1	3 6
24 ...	Kadadunnemukulana ...	4	2 19
25 ...	Weerawalamukalana (Reservation along Siyambalangamuwe Oya) ...	0	2 21
26 ...	Siyambalangamuwe Oya (Stream, half area) ...	1	0 8
27 ...	— (Cart track and Reservation) ...	0	2 17
28 ...	Kadadunnemukulana, Gerietawalemukulana (Reservation along Siyambalangamuwe Oya and Kadadunne Ela) ...	5	3 0

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,542 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned **within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKOON,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Mudiyanne-gama in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: Part of Siyambalangamuwe Oya (the village limit of Kudakatnoruwa);

East: Part of Siyambalangamuwe Oya (the village limit of Kudakatnoruwa), part of Galewewe Wan Ela, part of foot-path and reservation, part of Village Committee road and reservation (the village limit of Galewewa);

South: The village limit of Palu Kaduruwewa, the boundary of Final Topo Plan No. 11 in Nikawagampaha Korale in Hiriyala Hatpattuwa and the village limit of Kaduruwewa;

West: The village limit of Divulgane, part of foot-path and reservation (the village limit of Divulgane), the village limit of Divulgane, part of Baasiriyagama Ela (the village limits of Divulgane and Wikadenigama).

Block Survey Village Plan No. 3,186

Lot	Name of Land	Extent	
		A	R. P.
1	Siyambalangamuwe Oya (Stream; half area)	5	3 34
2	Thammannawalayayemukalana, Baasiriyagamamukalana (Reservation along Siyambalangamuwe Oya)	10	2 27
3	Baasiriyagama Ela (Stream; half area)	1	1 8
4	Kadawala Ela (Stream)	0	0 22
5	Baasiriyagamamukalana (Reservation along Baasiriyagama Ela and Kadawala Ela)	12	1 24
6	Katupotawalayaya, Mawatayaya	107	0 8
8	Katupotawalayaya (Reservation along Heen Ela)	2	1 9
9	Heen Ela (Stream)	1	0 5
10	Katupotawalayaya (Reservation along Heen Ela)	2	3 29
11	Katupotawalayaya, Panwalalanda, Tammanawalayaya	54	1 24
12	Tammanawalayaya (Reservation along Siyambalangamuwe Oya)	5	0 9
13	Tammanawalayaya, Siyambalangamuwoyemukalana (Reservation along Siyambalangamuwe Oya)	4	0 15
14	Galewewe Wan Ela (Stream; half area)	1	0 10
15	Tammanawalayaya, Gedarapaulayaya, Panwalalanda (Reservation along Mudiyanne-gama Wan Ela and Galewewe Wan Ela and dry stream)	14	3 0
16	Mudiyanne-gama Wan Ela (Stream)	0	3 20
17	Gedarapaulayaya, Tammanawalayaya (Reservation along Mudiyanne-gama Wan Ela and Galewewe Wan Ela)	8	3 16
18	— (Foot-path)	0	0 4
19	— (Foot-path and reservation—half area)	0	0 38
20	Aiyanyaka Dewale	0	0 18
22	Gedarapaulayaya, Kudumirisayaya	14	1 11
23	Gedarapaulahena (Reservation along Horrow Ela)	0	0 35
24	Horrow Ela	0	0 22
25	Kadurugahahena	0	2 3
26	— (V. C. Road and reservation—half area)	0	1 30
28	Mudiyanne-gama Wan Ela (Stream)	0	1 17
29	Mudiyanne-gama Wan Ela (Stream)	0	0 2
30	— (V. C. Road and reservation)	0	2 8
31	Dambagahahena (Reservation along Wan Ela)	0	0 6
32	Mudiyanne-gama Wan Ela (Stream)	0	0 5
33	Mudiyanne-gama Wan Ela (Stream)	0	0 4
34	— (Minor road and reservation)	8	2 6
35	— (Foot-path)	0	0 12
36	Andaralanda, Mawatayaya	29	3 12
37	Dangaswalayayemukalana (Reservation along tank bund)	1	0 26
38	Kadawala Ela (Stream)	0	0 4
39	Palugahawewa	3	3 32
40	— (Foot-path and reservation—half area)	0	0 6
41	— (Foot-path and reservation)	0	1 26

Kurunegala S. O. 6 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,541 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKOON,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Pattinigama in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Bulnewa.

East: The village limits of Pahala Hiralgama and Kadadunna.

South: The village limit of Kadadunna, part of Siyambalangamuwe Oya (the village limit of Galewewa).

West: Part of Siyambalangamuwe Oya (the village limit of Galewewa), the village limit of Kudakatnoruwa.

Block Survey Village Plan No. 3,185

Lot	Name of Land	Extent	
		A	R. P.
1	Welapaulamukalana	5	2 6
3	Welapaulayaya	7	3 27
4	Wewapaulahena	1	1 28
5	Pattinigamawewa	6	0 22
6	Pattinigamamukalana	4	2 38
7	Wewahalayaya, Helambagasodawalayaya	62	1 28
8	Pattinigamamukalana	16	2 33
9	Timbiriwalayaya, Helambagasodawalayaya, Puwalayaya, Wankonehena, Welapaulayaya, Pitalayaya, Gerietawalayaya	208	3 2
10	Gerietawalemukalana (Reservation along Siyambalangamuwe Oya)	10	0 29
11	Gerietawalayaya, Timbiriwalayaya (Reservation along Siyambalangamuwe Oya and Wan Ela)	10	0 24
12	Siyambalangamuwe Oya (half area)	4	1 23
13	Wan Ela	0	1 0
14	Wewapaulahena (Reservation along tank bund)	3	1 20
15	Batuwewa	13	3 21
16	Timbiriwalayaya (Reservation along Siyambalangamuwe Oya and Wan Ela)	8	0 5
Total		363	3 26

Kurunegala S. O. 7 of 1950

Lot	Name of Land	Extent		and reservation (the village limit of Mudiyanne-gama), part of Galewewa Wan Ela (the village limit of Mudiyanne-gama).
		A.	R. P.	
42 ...	Andaralanda ...	9	1 16	
43 ...	Mudiyanne-gama Wan Ela (Stream) ...	0	1 31	
44 ...	— (Rock) ...	0	1 4	
45 ...	Palugahawatta ...	1	0 8	
46 ...	— (Foot-path and reservation) ...	0	0 18	
47 ...	— (Foot-path) ...	0	0 1	
48 ...	Wan Ela ...	0	0 7	
49 ...	Kongahahena (Reservation along tank bund) ...	0	3 20	
50 ...	Dambagahahena ...	0	0 18	
52 ...	Kohombagahamulawatta ...	0	1 6	
53 ...	Kadurugahawatta ...	0	1 9	
55 ...	Dambagahahena (Reservation for Horrow Ela and tank bund) ...	0	2 39	
56 ...	Horrow Ela ...	0	0 5	
57 ...	Dambagahahena (Reservation for Horrow Ela and tank bund) ...	1	0 9	
58 ...	— (Foot-path) ...	0	0 14	
59 ...	Mudiyanne-gamawewa ...	18	1 5	
61 ...	— (Foot-path and reservation) ...	0	0 11	
62 ...	Kadurugahaminpitiya (Cemetery) ...	0	2 19	
63 ...	Godellapitaya ...	25	3 15	
64 ...	Dekunduwalamukalana ...	5	2 32	
65 ...	— (Foot-path) ...	0	0 10	
66 ...	Dekunduwalamukalana ...	2	1 19	
67 ...	Dekunduwalamukalana (Reservation along Dekunduwala Ela) ...	2	1 5	
68 ...	Dekunduwala Ela (Stream) ...	0	2 4	
69 ...	Dekunduwala (Reservation along Dekunduwala Ela and Kandenwetena Ela) ...	1	3 25	
70 ...	Kandenwetena Ela (Stream) ...	0	1 18	
71 ...	Dekunduwala (Reservation along Kandenwetena Ela) ...	1	3 20	
72 ...	Tanahenewewa ...	7	2 21	
73 ...	— (Foot-path) ...	0	0 7	
74 ...	Migahamulahena (Reservation along tank bund) ...	1	2 39	
75 ...	Kanduaddarayaya (Reservation for Tanahene Ela) ...	1	1 3	
76 ...	Tanahene Ela (Stream) ...	0	0 22	
77 ...	Migahamulahena (Reservation along Tanahene Ela) ...	1	2 33	
78 ...	Tanahene Ela (Stream) ...	0	0 18	
81 ...	Tanahene Ela (Stream) ...	0	0 2	
83 ...	Tanahene Ela <i>alias</i> Kande Ela (Stream) ...	0	0 24	
86 ...	Rambawalayaya (Reservation along Tanahene Ela) ...	2	0 30	
87 ...	Paluwewebamina ...	0	1 24	
88 ...	Dekunduwala, Dekunduwalamukalana ...	49	0 15	
89 ...	Palugahahena, Rambawalahena ...	40	2 34	
90 ...	— (V. C. road and reservation—half area) ...	1	2 10	
	Total ...	475	1 17	

Kurunegala S. O. 8 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,543 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Galewewa in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:

North: Part of Siyambalangamuwe Oya (the village limits of Kudakatoruwa and Pattimgama);

East: Part of Siyambalangamuwe Oya (the village limits of Pattimgama, Kadadunna, Nilakuttiya and Pahala Siyambalewa) the village limit of Wiramunniyagama;

South: The village limit of Wiramunniyagama, the village limit of Potanegama in Nikawagampaha Korale of Hiriyala Hatpattuwa, Part of Maha Ela (the village limit of Potanegama in Nikawagampaha Korale of Hiriyala Hatpattuwa), the village limits of Kumbukkadawala and Palm Kaduruwewa in Nikawagampaha Korale of Hiriyala Hatpattuwa;

West: Part of Village Committee Road and Reservation (the village limit of Mudiyanne-gama), Part of V. C. Road and Reservation (the village limit of Mudiyanne-gama), part of foot-path

and reservation (the village limit of Mudiyanne-gama), part of Galewewa Wan Ela (the village limit of Mudiyanne-gama).

Block Survey Village Plan No. 3,187

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1 ...	Galewewa Wan Ela (half area) ...	1	0 10
2 ...	Divulgahahena (Reservation along Galewewa Wan Ela and Siyambalangamuwe Oya) ...	4	1 6
3 ...	Divulgahahena (Reservation along Siyambalangamuwe Oya) ...	2	3 9
5 ...	Dambagahahena (Reservation along Galewewa Wan Ela) ...	2	1 19
6 ...	Dambagahahena (Reservation along Siyambalangamuwe Oya), Kongahahena ...	10	1 15
7 ...	— (Cart Track) ...	0	1 11
9 ...	— (Channel) ...	0	0 9
10 ...	Namadawalayaya (Reservation along channel) ...	1	1 32
11 ...	Namadawalayaya (Reservation along Horrow Ela and channel) ...	0	3 21
12 ...	Horrowlemukalana (Reservation along Horrow Ela, Wan Ela, and channel) ...	0	3 37
13 ...	— (Channel) ...	0	1 5
14 ...	— (Forest and rock reservation along Wan Ela) ...	0	3 38
15 ...	Wan Ela ...	0	1 23
16 ...	Horrow Ela ...	0	0 2
17 ...	Horrowlemukalana, Galheennemukalana (Reservation along Tank Bund) ...	2	2 11
18 ...	Horrow Ela ...	1	2 20
19 ...	— (Cart Track) ...	0	1 11
21 ...	Yaturuwa ...	0	3 32
22 ...	Wanlemukalana (Reservation along Wan Ela) ...	3	3 37
23 ...	Wan Ela ...	1	0 26
24 ...	Wanlemukalana (Reservation along Wan Ela and Tank Bund) ...	11	2 17
25 ...	— (Foot-path) ...	0	0 6
26 ...	Galewewa Wan Ela ...	3	1 3
27 ...	Galheennemukalana (Reservation along Wan Ela) ...	1	2 37
28 ...	Meegahamulahena (Reservation along Wan Ela) ...	0	1 30
29 ...	— (Foot-path and Reservation) ...	0	0 29
30 ...	Meegahamulahena, Helambagahahena ...	0	3 29
31 ...	Meegahamulahena, Helambagahahena (Reservation along Wan Ela) ...	2	2 31
32 ...	Kudumirisayahena (Reservation along Wan Ela) ...	7	0 7
33 ...	— (Foot-path & reservation, half area) ...	0	0 38
34 ...	Kudumirisayahena, Kudumirisaya ...	29	0 21
35 ...	— (Cart track and reservation) ...	1	1 35
36 ...	Helambagahahena, Meegahahena, Meegahamulahena ...	9	2 7
38 ...	Palugahahena ...	1	2 4
39 ...	— (V. C. Road and Reservation—half area) ...	0	1 30
40 ...	Heennapaulahena, Palugahahena ...	0	2 9
41 ...	Palugahahena (Reservation along Harrow Ela) ...	0	0 14
42 ...	Horrow Ela ...	0	0 15
43 ...	Galheennemukalana (Reservation along Horrow Ela) ...	0	0 16
44 ...	Galheennemukalana ...	34	1 13
45 ...	Heennapaulahena ...	33	0 25
46 ...	— (V. C. Road and Reservation—half area) ...	1	2 10
47 ...	Alutwewa ...	1	1 32
48 ...	Wewahalahena, Heennapaulahena (Reservation along tank bund) ...	1	1 3
50 ...	Wewahalahena, Heennapaulahena ...	42	0 4
51 ...	Galewewewewa ...	92	1 14
52 ...	Abayaya (Reservation along Wan Ela) ...	0	1 15
53 ...	Wan Ela ...	0	0 11
54 ...	Abayaya ...	16	3 20
55 ...	Abayaya (Reservation along Maha Ela) ...	1	1 37
56 ...	Maha Ela (half area) ...	0	1 2
57 ...	Maha Ela ...	0	0 38
59 ...	Galwalehena (Reservation along Maha Ela) ...	0	0 28
60 ...	Namadawalayaya, Dikwannahena, Dikwenneyaya, Galwalehena, Anodayaya ...	118	1 32
61 ...	Namadawalayaya ...	7	0 8
62 ...	Namadawalayaya (Reservation along Siyambalangamuwe Oya) ...	2	3 11
63 ...	Namadawalayaya (Reservation along Siyambalangamuwe Oya) ...	10	0 10
64 ...	Siyambalangamuwe Oya (half area) ...	11	1 7
65 ...	Dikwenneyaya, Namadawalayaya (Reservation along Siyambalangamuwe Oya) ...	18	1 36
66 ...	Galwalemukalana, Heennelukandemukalana ...	4	1 13
67 ...	Galwalemukalana, Mahanelukandemukalana ...	5	0 25
	Total ...	511	0 26

Kurunegala S. O. 9 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,544 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under

section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKOON,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Nilakuttyawa in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:

North: The village limits of Kadadunna and Potanegama;
East: The village limits of Potanegama and Pahala Siyambalewa;

South: Part of Wan Ela (the village limit of Pahala Siyambalewa), part of Siyambalangamuwe Oya (the village limit of Galewewa);

West: Part of Siyambalangamuwe Oya (the village limit of Galewewa).

Block Survey Village Plan No. 3,188.

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1	Siyambalangamuwe Oya (Stream; half area)	4	3 18
2	Nilakuttyawehena, Nilakuttyawehenyaya (Reservation along Oya and Mala Dola) ...	3	3 4
3	Nilakuttyawehena, Nilakuttyawehenyaya, Galwaleyaya ...	148	0 9
4	Rodeyayemukulana ...	5	3 27
5	Nilakuttyawemukalana ...	34	3 31
6	— (Foot-path) ...	0	0 20
7	Nilakuttyawehalawewa ...	6	0 21
8	Nilakuttyawehenyaya (Reservation along bund) ...	1	1 0
9	Nilakuttyawewewa ...	4	0 7
10	Nilakuttyawehenyaya (Reservation along bund) ...	1	2 2
11	Horror Ela ...	0	0 1
13	Nilakuttyawehenyaya (Reservation along Mala Dola) ...	3	1 34
14	Mala Dola (Stream, dry) ...	0	3 12
15	Nilakuttyawehena, Nilakuttyawehenyaya (Reservation along Oya and Mala Dola) ...	16	3 20
16	Nilakuttyawehena, Nilakuttyawehenyaya ...	28	2 12
17	Nilakuttyawehena ...	3	0 20
18	Nilakuttyawemukalana ...	5	2 17
19	Nilakuttyawemukalana (Reservation along Oya and Ela) ...	5	3 35
20	Pahala Siyambalewa Wan Ela (half area)	0	0 27
	Total ...	275	0 37

Kurunegala S. O. 10 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,545 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKOON,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Pahala Siyambalewa in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Nilakuttyawa and Potanegama;

East: The village limits of Uda Siyambalewa and Metagannewa;

South: The village limits of Dematagaswewa and Makaragama;

West: Part of Siyambalangamuwe Oya (the village limits of Wiramunniyagama and Galewewa), part of Wan Ela (the village limit of Nilakuttyawa), the village limit of Nilakuttyawa.

Block Survey Village Plan No. 3,189

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1	Siyambalangamuwe Oya (Stream; half area)	1	3 26
2	Pahala Siyambalewemukalana (Reservation along Siyambalangamuwe Oya) ...	7	3 2
3	Pahala Siyambalewa Wan Ela (half area) ...	0	0 27
4	Pahala Siyambalewehena ...	2	3 8/
5	Pahala Siyambalewemukalana (Reservation along Wan Ela) ...	4	2 24
6	Pahala Siyambalewa Wan Ela ...	0	3 30
7	Pahala Siyambalewemukalana (Reservation along Wan Ela) ...	5	1 35
8	Pahala Siyambalewemukalana (Reservation along bund) ...	1	2 6
9	Pahala Siyambalewemukalana ...	17	1 38
10	— (Foot-path) ...	0	0 27
11	Pahala Siyambalewemukalana ...	40	3 1
12	Pahala Siyambalewehena ...	1	3 21
14	Pahala Siyambalewewewa (tank and bund)	35	3 31
15	Pahala Siyambalewemukalana (Reservation along bund) ...	3	1 0
16	Horror Ela ...	0	0 2
17	Water Hole ...	0	0 25
18	Pahala Siyambalewemukalana (Reservation along Horror Ela) ...	1	1 10
19	Horror Ela ...	0	0 9
20	Pahala Siyambalewemukalana ...	1	1 25
22	Pahala Siyambalewehena ...	1	0 2
24	— (Foot-path and reservation) ...	0	1 16
25	Pahala Siyambalewehena (Reservation along bund) ...	0	0 19
25½	Pahala Siyambalewemukalana (Reservation along bund) ...	0	0 29
26	Bund ...	0	1 5
27	Bund ...	0	0 9
28	Bund ...	0	0 27
29	Pahala Siyambalewemukalana ...	88	3 21
30	Pahala Siyambalewemukalana (Reservation along Mala Dola) ...	0	1 30
31	Mala Dola ...	0	0 7
	Total	219	1 31

Kurunegala S. O. 11 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,546 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKOON,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Uda Siyambalewa in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries —

North: The village limit of Potanegama;

East: The village limit of Wetakoluwegama in North-Central Province;

South: The village limit of Metagannewa;

West: The village limits of Pahala Siyambalewa and Potanegama.

Block Survey Village Plan No. 3,190

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1 ...	Udasiyambalewe-mukalana, Mawateyaye-mukalana	9	0 21
2 ...	Meneriyaya	28	0 0
3 ...	— (Foot-path)	0	0 16
4 ...	Udasiyambalewe-wewahalamukalana	0	2 3
5 ...	Meneriyaya	1	1 30
6 ...	Udasiyambalewe-mukalana, Udasiyambalewe-wewahalamukalana	63	0 18
7 ..	Udasiyambalewe-wewa (tank and bund)	16	0 7
8 ..	Meneriyaya (Reservation along bund)	1	0 19
10 ..	Meneriyaya	2	0 14
11 ...	Udasiyambalewe-wela-meda-mukalana	1	1 14
12 ...	— (Channel)	0	0 10
14 ...	Udasiyambalewe-wela-gawa-mukalana	3	0 13
15 ...	Udasiyambalewe-wela-gawa-hena	1	2 1
16 ...	— (Foot-path)	0	0 3
Total		127	2 9

Kurunegala S. O. 12 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,547 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Metigannewa in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries—

North: The village limit of Uda Siyambalewa;
East: The village limit of Wetakoluwegama in North-Central Province;
South: The village limit of Dematagaswewa;
West: The village limit of Pahala Siyambalewa.

Block Survey Village Plan No. 3,191

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1 ..	— (Foot-path)	0	0 18
2 ...	Metigannewe-wewahalamukalana	2	0 25
3 ...	Metigannewe-wewahalayaya	7	2 27
4 ..	Metigannewe-mukalana, Kolongasyaye-mukalana	8	2 37
5 ...	Kolongasyaye-mukalana	2	3 20
9 ..	Metigannewewewa	3	2 29
10 ...	Wekandapaulayaya (Reservation along bund)	0	3 2
11 ..	— (Channel)	0	0 1
12 ...	Wankonamukalana	1	1 26
14 ...	Metigannewe-mukalana	6	1 5
15 ...	Metigannewe-mukalana (Reservation along stream)	0	3 38
16 ..	Mala Dola	0	0 10
17 ...	Metigannewe-mukalana	1	1 35
18 ..	Kolongasyaya, Wekandapaulayaya, Metigannewehena	61	3 18
19 ...	Kolongasyaye-mukalana, Metigannewe-mukalana	14	2 29
Total		112	3 0

Kurunegala S. O. 13 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,548 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the

2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Dematagaswewa in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Pahala Siyambalewa and Metigannewa;

East: The village limits of Ihala Habarawatta and Pahala Habarawatta in North-Central Province;

South: The village limit of Konwewa, part of Konwewa Ela (the village limit of Konwewa);

West: Part of Konwewa Ela (the village limits of Konwewa and Makaragama), the village limit of Makaragama.

Block Survey Village Plan No. 3,192

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1 ...	Dematagaswewe-mukalana	13	0 28
2 ...	Dematagaswewe-mukalana (Reservation along Mala Dola)	0	1 17
3 ..	Mala Dola (Stream, dry)	0	0 12
4 ..	Dematagaswewehena (Reservation along Mala Dola)	0	1 13
5 ...	Dematagaswewehena, Kudumiriyaya, Wewahalayaya	50	0 18
6 ...	Dematagaswewa	7	0 27
7 ...	Dematagaswewehena (Reservation along Tank Bund)	0	1 11
8 ...	Dematagaswewe-mukalana (Reservation along Tank Bund)	0	1 5
9 ...	Dematagaswewe-mukalana (Reservation along Dematagaswewe Ela)	0	2 39
10 ...	Dematagaswewe Ela	0	0 24
11 ...	Dematagaswewe-mukalana (Reservation along Tank Bund)	0	1 4
12 ..	Dematagaswewe-mukalana (Reservation along Dematagaswewe Ela)	0	3 0
14 ..	Dematagaswewe-mukalana (Reservation along Dematagaswewe Ela)	0	1 33
15 ...	Dematagaswewe Ela	0	0 17
16 ..	Konwewa Ela (half area)	0	1 2
17 ...	Dematagaswewe-mukalana (Reservation along Konwewa and Dematagaswewe Elas)	3	0 37
19 ...	Dematagaswewe-mukalana	1	3 20
Total		79	2 27

Kurunegala S. O. 14 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,549 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Konwewa in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries —

North: The village limit of Makaragama, part of Konwewa Ela (the village limit of Dematagaswewa), and village limit of Dematagaswewa;

East: The village limit of Pahala Habarawatta in the North-Central Province, part of Wan Ela (the village limit of Pahala Habarawatta in the North-Central Province), the village limit of Pahala Habarawatta in the North-Central Province, part of Wan Ela (the village limit of Pahala Habarawatta in the North-Central Province), the village limit of Pahala Habarawatta in the North-Central Province, the village limit of Obodayagama,

South: Part of Siyambalangamuwe Oya (the village limit of Talandapitiya in Nikawagampaha Korale of Hiriyala Hatpattuwa).

West: Part of Siyambalangamuwe Oya (the village limit of Talandapitiya in Nikawagampaha Korale of Hiriyala Hatpattuwa), part of Siyambalangamuwe Oya (the village limit of Wiramunniyagama).

Block Survey Village Plan No. 3,193

Lot	Name of Land	Extent			Total
		A.	R.	P.	
1	Siyambalangamuwe Oya (half area) (stream)	4	0	32	Kurunegala S. O. 16 of 1950
2	Konwewemukulana (Reservation along oya)	18	1	16	
3	— (Cart track and reservation)	2	3	4	
4	Konwewemukulana	15	2	5	
5	Konwewemukulana (Reservation along Konwewa Ela)	5	3	18	
6	Konwewa Ela (half area) (stream)	0	0	24	
7	Konwewa Ela (stream)	0	2	24	
8	Konwewemukulana (Reservation along Konwewa Ela)	3	2	38	
9	— (Bund, abandoned)	1	1	32	
10	Konwewehena	21	1	18	
11	Konwewehena (Reservation along Wan Ela)	0	1	14	
12	Wan Ela (half area)	0	0	9	
13	Konwewewa (tank and bund)	6	0	33	
15	Wan Ela (half area)	0	0	21	
19	— (Foot-path)	0	0	1	
20	Konwewehena, Andarayaya, Gongodeyaya, Ingiliyagahamulayaya, Welagawayaya	130	2	22	
21	Konwewemukulana	5	2	26	
22	— (Foot-path)	0	0	3	
Total		217	0	20	

Kurunegala S. O. 15 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,550 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Makaragama in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Pahala Siyambalewa;

East: The village limit of Dematagaswewa, part of Konwewa Ela (the village limit of Dematagaswewa);

South: The village limit of Konwewa;

West: Part of Siyambalangamuwe Oya (the village limit of Wiramunniyagama).

Block Survey Village Plan No. 3,194

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
1	Siyambalangamuwe Oya (stream, half area)	2	0	17
2	— (Foot-path)	0	0	2
3	Makaragamamukulana (Reservation along Siyambalangamuwe Oya)	5	3	15
4	Makaragamamukulana	1	1	6

E 2

Lot

Name of Land

Extent

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
5	— (Foot-path and reservation)	0	0	29
6	Makaragamakele	9	2	38
7	Makaragamakele (Reservation along tank bund)	0	3	7
8	Makaragamakele (Reservation along Ela)	0	2	37
9	— (Ela)	0	1	14
10	Makaragamakele (Reservation along Ela)	1	0	3
11	Makaragamawewa (tank and bund, abandoned)	25	0	1
12	Makaragamamukulana	22	0	18
13	Makaragamamukulana (Reservation along Konwewa Ela)	5	3	15
14	Konwewa Ela (stream)	0	3	29
15	Konwewa Ela (stream, half area)	0	0	18
16	Makaragamamukulana (Reservation along Konwewa Ela)	6	3	27
17	Makaragamamukulana	1	1	25
18	Makaragamahena	1	2	11
19	Makaragamahena (Reservation along Siyambalangamuwe Oya)	1	1	22

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,551 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 29th day of March, 1950.

R. W. TENNEKON,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Wiramunniyagama in the Hatalispaha Korale East of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Galewewa;

East: Part of Siyambalangamuwe Oya (the village limits of Pahala Siyambalawa, Makaragama and Konwewa);

South: The village limit of Talandapitiya in Nikawagampaha Korale of Hiriyala Hatpattuwa;

West: The village limit of Potanegama in Nikawagampaha Korale of Hiriyala Hatpattuwa.

Block Survey Village Plan No. 3,195

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
1	Dikwennagodahinna, Meegahamulayaya, Mahanelukandemukulana	11	0	27
2	Wankonayaya, Bogahayaya, Meegahamulayaya	61	3	27
3	— (Foot-path)	0	0	23
4	Wankonayaya	5	0	34
5	Wankonayaya (Reservation along bund)	0	2	21
6	Wiramunniyagamawewa	7	2	5
7	Pitaleyaya (Reservation along bund)	0	2	36
9	Pitaleyaya	0	0	28
11	Wankonayaya, Pitaleyaya, Nagodayaya, Meegahamulayaya, Weerawalahena, Obodawecheda (Reservation along stream)	34	2	22
12	Siyambalangamuwe Oya (half area)	5	1	31
13	Bogahayaya, Pitaleyaya	14	1	26
14	— (Foot-path)	0	0	32
15	Wiramunniyagamakanda, Wiramunniyagamakandemukulana, Kodikandemukulana	40	3	24
16	Nikagahayaya, Bogahayaya, Nagodayaya, Nagodagamayaya	38	3	24
17	— (Foot-path)	0	0	29
18	Nagodayaya, Pitaleyaya	20	1	38
Total		242	2	27

Kurunegala S. O. 17 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,552 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo this 29th day of March, 1950.

R. W. TENNEKON,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Helabadagama in the Mahagalboda Megoda Korale North of the Weudawili Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

Part I (Lot 6 in Preliminary Plan No. A 409).

North: Puwakgollewatta;
East: Puwakgollewatta and Puwakgollehena;
South: Village limits of Balagahagama and Bogahapelessa;
West: The village limit of Galweheragama

Part II (Lot 16 in Preliminary Plan No. A 495)

North: The village limit of Galweheragama;
East: Part of Gansabhawa Road (the village limit of Panawellagama);
South: Lots 1 and 2 in P. P. No. 6,682, Kumbukgahamulakumbura and Webodakumbura;
West: Kumbukgahamulakumbura and Webodakumbura.

Part III (Lots 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 27, 28 and 29 in Preliminary Plan No. A 495).

North: Katumcegahamulahena *alias* Kahatagahamulahena and lot 1 in P. P. 6,682,
East: Parts of Gansabhawa Road and Minor Road (the village limit of Panawellagama);
South: Lot 30 in P. P. A 495 and Kohombagollewatta;
West: Gansabhawa Road, Gongalewewa (Tank, abandoned, and Bund) Gansabhawa Road.

Preliminary Plan Nos. A 409 and A 495.

Lot	Name of Land	Extent A. R. P.
Part I		
Preliminary Plan No. A 409		
6	Attukandamukalana	23 1 31
Part II		
Preliminary Plan No. A 495		
16	Kobbegalayagewelehenyaya <i>alias</i> Wagalehenyaya	20 0 20
Part III		
Preliminary Plan No. A 495		
17	Pahalawekekumbura <i>alias</i> Dangahamulakumbura	1 2 25
18	Pahalawelepillewa	0 3 9
19	Pahalawelewatta	1 2 37
20	Nugagahamulahena <i>alias</i> Werellagollehena	1 1 1
21	Pahalawekekumbura	2 0 7
23	Ihalawelehena	1 2 0
24	Ambagahamulahena	2 2 14
25	Ihalawekekumbura	5 0 22
27	Nugagahamulahena <i>alias</i> Werellagollehena	8 0 25
28	Nugagahamulahena <i>alias</i> Werellagollehena (Reservation along minor road)	0 0 10
29	Nugagahamula <i>alias</i> Werellagollehena (Reservation along minor road)	0 0 14
	Total	25 0 4

Kurunegala S. O. 18 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,553 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown. Given at the Settlement Office, Colombo, this 21st day of April, 1950.

R. W. TENNEKON,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Balagolla in the Magul Otoa Korale of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Ihakolagama;
East: The village limit of Galagedara;
South: Part of Thelamitche Ela (the village limit of Helambewa), the village limit of Kotalakembiyawa,
West: The village limits of Kotalakembiyawa, Mandewa, Ihalagama and Ihakolagama.

Block Survey Village Plan No. 2,957

Lot	Name of Land	Extent A R P
1	Keppitayehenyaya, Helambagahamulabenyaya, Welipillowehena, Godayayahena	103 3 8
5	Balagollemahawewa (Tank and Bund)	8 2 38
7	Dangahamulahena, Habayaya	48 0 21
8	Kongahamulawatta	3 3 22
9	Habayayakerakoppuwa (cemetery)	0 1 24
10	— (Footpath)	0 0 1
	Total	164 3 34

Kurunegala S. O. 19 of 1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,554 (Kurunegala)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 2nd day of June, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown. Given at the Settlement Office, Colombo, this 21st day of April 1950.

R. W. TENNEKON,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

NOTE.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Galagedara in the Magul Otoa Korale of the Wannu Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Dalukgolla;
East: The village limits of Dalukgolla, Wadupolewa, and Randemigama, part of Thelamitche Ela (the village limit of Mikandawa);
South: Part of Thelamitche Ela (the village limit of Mikandawa);
West: Part of Thelamitche Ela (the village limit of Helambewa), the village limits of Balagolla and Ihakolagama.

Block Survey Village Plan No. 2,958		Lot		Name of Land		Extent	
Lot	Name of Land	Extent		42 ...	43 ...	44 ...	45 ...
		A.	R. P.				
2	— (Gansabhawa Road)	1	3 30	42 ...	Ingingahayaya, Keppetiawehena, Kon-	151	1 8
3	Wahagedara Ela (Stream)	1	0 12	43 ...	gahamulahena	0	1 6
4	Wahagedara Ela (Stream) (full area)	3	1 3	44 ...	— (Foot path)	0	0 6
5	Ihala Kapurechenyaya, Pahala Kapurenehenyaya, Waduressalanda	61	1 32	45 ...	Mariyaagarekoppuwa (cemetery)	9	3 30
6	Thelumitche Ela (Stream) (half area)	1	3 11	46 ...	— (Footpath)	0	0 4
7	Sundarawetiya	13	1 16	47 ...	Medilandahenawatta	0	0 33
8	Kankaniwewa (Tank and Bund)	22	2 12	48 ...	Bogahawatta, Ambagahumulawatta	1	2 34
9	Sundarawetyekumbura (within Tank contour)	2	0 14	49 ...	Kankaniwelehenpillewa	0	1 0
11	Malliwepehalahena, Andarayawehena, Imbulgaswetiyeheha	84	2 7	50 ...	Kankaniwelewatta	1	1 3
12	Atampalayawewa (Tank and Bund) (part)	0	0 14	51 ...	Talgahumulawatta	1	3 4
13	Malliwewa (Tank and Bund)	3	3 13	52 ...	Kankaniwelehenpillewa, Andarayawehena, Helambagaswetiyeheha, Ahowollehenyaya, Kapurena, Kongahumulahena	134	1 9
15	Malliweela (within Tank contour)	0	2 23	53 ...	Mallagahumulawatta	0	1 16
16	Malliweewatta	0	2 09	54 ...	Andarayawewcwatta	0	1 1
17	Malliweewatta	0	0 30	55 ...	Andarayawewcwatta	0	3 28
19	Alutwewa (Tank and Bund)	1	3 13	56 ...	Andarayawehena (reservation along Gansabhawa Road)	0	0 18
21	Imbulgaswetiyeewatta	1	3 07	57 ...	Andarayawehena (reservation along Gansabhawa Road)	0	0 18
22	Imbulgaswetiyeheha	1	3 07	58 ...	Andarayawewcwatta	1	0 25
23	Imbulgaswetiyeewatta	0	1 29	59 ...	Andarayawewcwatta	1	2 18
24	Imbulgaswetiyeheha (reservation along Gansabhawa Road)	0	0 6	60 ...	Andarayawewa (Tank and Bund)	4	1 4
25	— (Footpath)	0	0 7	61 ...	Migahawatta, Ambagahumulawatta	3	1 3
27	Alutwatta	0	0 8	62 ...	Pambarewatta	0	3 9
29	Horrow Ela	0	0 7	63 ...	Pambareheha, Kongahumuladalupotha, Medilandahena, Bogahahena	22	0 36
29½	Horrow Ela	0	0 11	64 ...	Pambarewatta	0	3 32
31	Dandiyawehenyaya	6	1 27	65 ...	Dalupothawatta	1	0 38
32	Mahawewehalahena, Dematagolleheha	4	1 32	66 ...	Helambagaswetiyeewatta, Medilandawatta	1	1 33
33	— (Footpath)	0	0 2	67 ...	Helambagaswetiyeewatta	1	0 14
34	Mahawewehalahena, Dematagolleheha	2	0 7	68 ...	Helambagaswetiyeewatta	2	3 38
36	Migahumulawatta	1	1 15	69 ...	Helambagaswetiyeewatta		
37	Horrow Ela	0	0 6	70 ...			
38	Horrow Ela	0	0 24	71 ...			
40	Mahawehehenpillewa, Ambagahumulahena	0	3 20				
41	Mahawewa (Tank and Bund)	29	0 28				
						Total	591 3 30

Kurunegala S O 20 of 1950

Land Acquisition Notices

L.H. 533.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, widening the road to the public latrine at Katukurunda, Kalutara District, to wit:—

Preliminary plan No. A 2,319 Village—Katukurunda (within the U. C limits of Kalutara)		Extent	
Lot	Name of Land	Description	A. R. P.
1	Parugahawatta, part of assessment No. 101, St Sebastian Church Road	Part of coconut garden (no cultivation) said to be owned by Wijesiriwardena Wickramanayaka Sophia Mendis, Wijesiriwardana Wickramanayaka Jadin Mendis, Wira-singhe Magilin Silva and Wijewarnakula Caroline Thabrew, all of Katukurunda, Kalutara	0 0 4.6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on July 13, 1950, at 11 o'clock, and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, May 26, 1950.

C. BALASINGHAM,
Assistant Government Agent.

L. B. 1280.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for part of the main channel of the Uyanwewa Tank, to wit:—

Supplement 2 to final village plan No. 508. Village—Wewala		Extent	
Lot	Name of Land	Description	A. R. P.
54	Pelakirimadugewatta	Citronella contains 2 coconut trees 30 years and a channel	0 1 21.8
55	Mahakirimadugewatta	Citronella	0 0 1.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Hakmana Resthouse, on June 23, 1950, at 10.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Matara, May 24, 1950.

H. C. GOONEWARDENA,
Assistant Government Agent, Matara.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, under a delegation from His Excellency the Governor-General acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, improvement to Elayapattuwa Tank, to wit:—

Supplement No 1 to final village plan No. 739. Village—Digane-gama (Nuwaragam)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
91	Mahawela	Paddy field	J. M. Dharmadasa, Ihala Digane-gama, Elayapattuwa R. O.	2	0	11.2
92	Mahawela Palukatuwa	do.	J. M. Kirihami, Ihala Digane-gama, Elayapattuwa R. O.	0	2	18.1
93	Do.	do.	J. M. Tikiri Appu, Hitapu Vidane, Ihala Digane-gama, Elayapattuwa R. O.	0	0	8.6
96	Do.	do.	do.	0	0	35.4
97	Palukatuwa	Waste land	J. M. Panchirala, Ihala Digane-gama, Elayapattuwa R. O.	0	0	4.3
100	Pahalawela	Paddy field	M. W. Jayawardana of Anuradhapura	0	0	1.9
101	Do.	do.	M. Kirihami of Ihala Digane-gama, Elayapattuwa R. O.	0	0	6.9
102	Do.	do.	J. M. Lama Etana, Elayapattuwa R. O.	0	0	14.9
103	Do.	do.	J. M. Ukku Banda, Ihala Digane-gama, Elayapattuwa R. O.	0	0	17.9
104	Do.	do.	D. M. Tikiri Banda, Ihala Digane-gama, Elayapattuwa R. O.	0	0	25.6
105	Do.	do.	C. M. Suddahami, Ihala Digane-gama, Elayapattuwa R. O.	0	0	32.5
106	Do.	do.	J. M. Lama Etana and J. M. Kumari Etana, both of Elayapattuwa	0	0	34.5
107	Do.	do.	M. Kuda Etana of Elayapattuwa	0	1	0.3
108	Do.	do.	C. M. Appuhami, Vel Vidane, Ihala Digane-gama, Elayapattuwa R. O.	0	1	5.6
109	Do.	do.	J. M. Pmi Etana, Ihala Digane-gama, Elayapattuwa	0	1	1.7
110	Do.	do.	J. M. Kirihami and C. M. Appuhami, Vel Vidane, both of Ihala Digane-gama, Elayapattuwa	0	1	4.8
111	Do.	do.	K. Thooty Etana of Elayapattuwa	0	2	16.5
112	Akkarawela	do.	W. Wannhami, Vel Vidane of Elayapattuwa	1	1	38.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Elayapattuwa V C Bungalow, on July 14, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Anuradhapura, May 27, 1950

P. A. SILVA,
Assistant Government Agent

Miscellaneous Land Notices

Lease of Plantations in Dorowwa Estate—Lots 1 to 13 in PPA 1924

IT is hereby notified that the notice dated May 12, 1950, calling for tenders for the lease of the above mentioned plantations appearing in *Ceylon Government Gazette*, No. 10,103 of May 19, 1950, is cancelled.

Colombo, May 25, 1950. O. R. WRIGHT,
Add. Assistant Government Agent.

LJ 223

Lease of Landing Place near Kirillapone Bridge

NOTICE is hereby given that the Government Agent, Western Province, will receive tenders for the lease of the described in the First Schedule subject to the conditions in the Second Schedule

2. The tenders which must be in sealed envelopes superscribed "Tenders for the lease of Landing Place near Kirillapone Bridge" will be received at the Colombo Kachcheri, until 11 a.m., on Tuesday, June 20, 1950, when they will be opened. All persons who have offered tenders shall be present or shall be represented by some duly accredited agent to satisfy the Government Agent that the tender is made bona fide.

FIRST SCHEDULE

(Description of Land)

The quadrangular plot of land in extent 17 perches, situated about 50 feet to the south of Kirillapone bridge, and to the east of the two Municipal Road pickets buried in cement lying 100 feet apart along the eastern edge of the road known as Stratford Avenue which meets the Pamankada Road near the Kirillapone bridge; bounded on the north by a line running 38 feet east from the northern cement picket up to a distance of 12 feet from the canal bank; south by a line running 63 feet from the canal bank; east by a line 98 feet in length running parallel to the canal bank and 12 feet away from it; and west by the road line which is demarcated by the two cement pickets mentioned above.

SECOND SCHEDULE

(Conditions)

The tender shall specify the full rental for the entire period of the lease that the person offering the tender is prepared to pay for the lease.

No premium shall be payable.

2 The Government Agent reserves the right to reject any tender or all tenders.

3 The proposed lease will include the following conditions:—

(i) the period of the lease shall be two years from July 1, 1950, provided that the Government Agent may terminate the lease at any time before the expiration of this period on one month's notice being served on the lessee or posted

(ii) the purchaser shall pay on the day of sale full rental due for the entire period of the lease;

(iii) the lessee shall be entitled to use the land for the purpose of unloading materials from boats, rafts, &c., in the Kirillapone canal and to charge from each such boat or craft a sum not exceeding Re. 1;

(iv) the lessee shall be entitled to take the produce of the three coconut trees that stand on the land.

(v) the lessee shall not encroach on or allow any kind cart traffic on the adjoining two paths, he shall not interfere with any existing fence or boundary mark on the land or cut any trees thereon;

(vi) the lessee shall not damage the land and shall be liable to repair damage caused to the land. He shall keep it in good order, bear, pay, and discharge all existing and future rates, taxes, assessments, and outgoings whatsoever in respect of the land, and shall comply with Municipal regulations;

(vii) The lessee shall be bound to fence the land if called upon by the Government Agent so to do,

(viii) no cattle or goats shall be tethered on the canal reservation.

(ix) the lessee shall not assign, transfer, sublet or deal with his interests in the leased land without the written consent of the Government Agent so to do;

(x) the lessee shall not erect huts or buildings of any description on the land without the permission of the Government Agent;

(xi) the whole or any portion of the land is required by Government before the expiry of the lease, such whole or portion shall be surrendered on a month's notice being given. A proportionate refund, calculated on the gross value realized, the extent of the land resumed and the unexpired term of the lease, will be made;

(xii) if there shall be breach of any of the foregoing conditions the Government Agent shall have the power to resume possession of the land and to eject the lessee and his workmen therefrom without compensation.

4. For any further information regarding this notice, inquiries may be made at the Colombo Kachcheri.

The Kachcheri,
Colombo, May 25, 1950.

W. HOLMES,
Government Agent.

ඉඩම් නිරවුල්කිරීම සම්බන්ධ ප්‍රචාරණ දැන්වීම

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම කො. 2,535 (සුරැකුණ) /

මිහිඟු සාකච්ඡා කිරීමේ දින දෙකකදී විකාරවේන ඉඩම්වලින් කිසිවක් කෙටි ඒ ඉඩම්වල සම්පූර්ණ කොටසක් නොමැතිව ප්‍රයෝජනයක් ගැන එම කොටසකට යම් ඉතිහාසිකවත් ඇත්නම් එම වම් 1950ක්වූ ජූනි මස 2 වෙනි දින පවත්වනු ලබන සඳහා ඉඩම් පනත අන්වර්තය** මා වෙත ඉදිරිපත් කොටසකට එකී ඉඩම් රජයේ සේවයක ඉඩම්කැපී ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වගුවෙන් සඳහන් වන ප්‍රකාශ කර ඇති ඉඩම් පිළිබඳ රජයේ සේවයක ඉඩම් මගින් කෙටි ඒ ව කටයුතු කරන බවට එකී ආඥාපනතේ 4 වන වගුවෙන් සඳහන් වන දැනුම් දෙනු ලැබේ.

මේ 1950ක්වූ මාර්තු මස 29 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දී.

ආර්. බණ්ඩාර. කොන්සාල්,
නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරීකුමාරයා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකම්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කර ඇති ලිපිලි ඇතුළත් ලිපිලි කමරවලට මම කෙරෙහි පැහැදිලි ලෙස සහ පෙහෙස ලෙස සවිස්තරයෙන් යුතුය.

(a) මෙම ඉඩම් පිළිබඳව කොටසක ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්ය කිසිවකුමාරයන්ද, ඒවායේ සියලුම සේවයන් ජනරජ කුමාරයන්ද ලබාදෙන හැකිය.

(b) මෙකී ඉඩම්වලට නොමැතිව එකම සේවයක් යන යම් පාරකට අයිතිවාසිකම් කීම ඒ ඉඩම්වලට නොමැතිව ඉඩම්වලට අයිතිකම්වලට හැරීමට හැකිවනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවර් අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිවකිසිවක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවුනු ඒ පිළිබඳව ගම්පහ දැන්වීම යටතේ විනයාකාරණ කොටසට. එබඳු කිසිව බිම්කවර් යටතේ අයිතිකම් නිසැකවීමට වඩා නොවේ.

උප ලේඛනය

වසම් පලාතේ සුරැකුණ දිනෙකදී මත්තමුල්ල සේවකයන්ගේ සේවයක කැමැත්තෙන් සහතික කොටස් කුඩා කොටස් වශයෙන් මිලට නිකුත් කෙරුණු මායිම්වලට මැදිවුනු පහත දැක්වෙන සියලුම බිම්කවර්, එනම්:—

උතුරු: මහකන්තොට්ටේ සහ මැදදකිම මේ මායිම;
නැගෙනහිර: මැදදකිම, මුල්කැව් සහ පන්තියම මේ මායිම;

දකුණු: සියලුන් මුළුමනේ කොටසක් (සල්ලි, මුදුන්, නැගෙනහිර මහ මහ දෙක මේ මායිම);

බස්නාහිර: සියලුන් මුළුමනේ කොටසක් (මහ දෙක මේ මායිම).

උකා මැණීමේ මහ සියලුම කො. 3,179

බිම්කවර්ගය	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	පර්මාණය, හලඟාමයා, හලඟාමයා, කිරීයකයන්	57 1 13
2	හලඟාමයා	5 2 5
3	(අඹිපාර)	0 1 13
4	(අඹිපාර)	0 0 2
5	පර්මාණය	2 2 38
6	හලඟාමයා (අඹිපාර දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 2 32
7	(අඹිපාර)	0 2 29
8	හලඟාමයා (අඹිපාර දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 2 6
9	හලඟාමයා	0 2 10
10	පර්මාණය	0 1 9
12	පර්මාණය, කොන්සාල්, හලඟාමයා, කුරුමාමයා	19 0 22
13	කොන්සාල්	0 1 32
14	එම	0 1 5
15	කොන්සාල්	0 0 38
16	නිකුත් කිරීම	0 3 5
18	කොන්සාල් (සුරුපාර දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 0 16
20	(පාර)	0 0 4
23	(පාර)	0 0 19
25	කුරුමාමයා (සුරුපාර දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 0 4
30	කොන්සාල්	0 0 31
31	කොන්සාල් (සුරුපාර දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 0 2

බිම්කවර්ගය	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
32	නිකුත් කිරීම	1 1 35
33	කොන්සාල්	3 2 10
34	කුරුමාමයා	1 0 15
35	කොන්සාල්	0 3 35
36	පර්මාණය	10 3 38
37	(අඹිපාර සහ ඉතුරුකර නිකුත් කිරීම)	1 3 17
38	පර්මාණය	20 0 11
39	කොන්සාල්	112 0 6
40	(සුරුපාර සහ ඉතුරුකර නිකුත් කිරීම)	3 1 9
41	හලඟාමයා, කිරීයකයන්	8 3 19
42	කොන්සාල්	0 2 17
43	දැනුම්, (කන්සාල් දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 1 17
45	දැනුම්, (කන්සාල් දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 2 32
46	කොන්සාල්	0 0 16
48	(ලීද)	0 0 1
49	නිකුත් කිරීම	2 1 21
50	(අඹිපාර)	0 0 5
51	(අඹිපාර සහ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 0 21
52	පර්මාණය	0 1 32
53	පර්මාණය (කොන්සාල් අඹිපාර දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 0 13
54	පර්මාණය	0 0 36
55	කොන්සාල්	0 0 13
56	කොන්සාල්, පර්මාණය (කොන්සාල් අඹිපාර දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 1 6
58	කොන්සාල්	0 0 22
60	කොන්සාල්	0 0 24
61	කොන්සාල්	0 0 8
64	මහකන්තොට්ටේ	0 2 8
65	මහකන්තොට්ටේ, පර්මාණය (කොන්සාල් අඹිපාර දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	1 0 25
66	කොන්සාල්	0 0 20
67	කුරුමාමයා	1 2 17
68	පර්මාණය, මහකන්තොට්ටේ, කොන්සාල්	31 2 17
69	කොන්සාල්, පර්මාණය (අඹිපාර සහ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 2 26
70	කොන්සාල් (කොන්සාල් අඹිපාර දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 3 14
71	කොන්සාල්	0 0 16
72	මහකන්තොට්ටේ	0 0 20
75	(සුරුපාර සහ ඉතුරුකර නිකුත් කිරීම)	7 1 20
76	කොන්සාල්	0 0 7
77	(අඹිපාර)	0 0 39
78	කුඩා කොන්සාල් මැම	115 2 6
79	හලඟාමයා	30 0 14
80	හලඟාමයා (දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	1 2 6
81	(දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 1 30
82	හලඟාමයා (දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	1 1 37
83	හලඟාමයා, නිර්දේශිතයා, වස්තූන්	124 0 3
84	කොන්සාල්	0 0 24
85	හලඟාමයා, කිරීයකයන් (කන්සාල් දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම සහ කොන්සාල්)	5 3 21
86	හලඟාමයා	0 1 28
87	හලඟාමයා (කොන්සාල් අඹිපාර දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 0 24
88	හලඟාමයා (කොන්සාල් අඹිපාර දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 0 17
89	පර්මාණය (කොන්සාල් අඹිපාර දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 1 3
90	පර්මාණය, රඹිලයන්	4 3 20
91	රඹිලයන් (කොන්සාල් අඹිපාර දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 1 10
92	පර්මාණය, රඹිලයන්, කොන්සාල්	18 1 18
93	රඹිලයන් (කොන්සාල් අඹිපාර දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	0 0 15
94	කොන්සාල්	0 0 16
95	කොන්සාල්	0 0 16
96	පර්මාණය	15 1 29
97	පර්මාණය	3 2 6
98	පර්මාණය	54 2 9
99	පර්මාණය	11 2 38
100	පර්මාණය, බිම්පාලයා	34 1 18
101	බිම්පාලයා, සියලුන් මුළුමනේ මුළුමන (සියලුන් මුළුමනේ දිගේ ඉතුරුකර නිකුත් කිරීම)	24 3 28
102	සියලුන් මුළුමනේ (කර්මාණය)	12 1 26

(අ) බලවේගයෙන් පැවැත්වූ භූමි භාරදුරු භූමි බෙදුම්කරණ කිරීමට අවශ්‍යයන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(ආ) බෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උභික්ෂණයක් පාරකට අයිතිකම්වල ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්වලට පැවරීමට භාරගනු ලැබේ.

(ඇ) බෙහි දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු උපලේඛනයට ඇතුළත් නොවන නිසිම බිම්කම්වලින් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහත්වීම් ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු නිසිම බිම්කම්වලට අයිතිකම් කිසිවක්වලට වටහා නොවේ.

උපලේඛනය

විශේෂ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්ති සත්පත්තුබව හැඟවෙමින් ගනු ලබන කොරෝල් පහළ නිර්වහන සහ ගම් පිහිටා තිබෙන බෙහි පහත සඳහන් බොහෝමට මැදිහි පහත දැක්වෙන සියලුම බිම්කම්වලට, එනම්:—

උතුරට: මුල්කෑම ගම් මායිම;
නැගෙනහිරට: පැස්පේරුව සහ පොතානේගම ගම්වල මායිම;

දකුණට: පොතානේගම ගම් මායිම, අඹිපොළ කොටසක් සහ ඉතුරුකර තිබෙන බිම් (පොතානේගම ගම් මායිම), පොතානේගම ගම් මායිම, ඉපේල කොටසක් (පොතානේගම ගම් මායිම) පැස්පේරුව ගම් මායිම;

බස්නාහිරට: කඩුලුගම සහ පත්තිනිය ගම්වල මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 3,181.

Table with 3 columns: බිම්කම්වල නම, ඉඩබෙහි නම, ප්‍රමාණය, අ. රු. ප. (Land names, Survey names, and Area in acres and cents).

Table with 3 columns: බිම්කම්වල නම, ඉඩබෙහි නම, ප්‍රමාණය, අ. රු. ප. (Land names, Survey names, and Area in acres and cents).

මුළු ගණන .. 157 0 10

කුරුණෑගල නි. නි. 3—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ අඥාපණයකි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,538 (කුරුණෑගල)

මම ගෞරවයෙන් පලවෙන උපලේඛනයකට විභාගකරන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වලට ගම්කිසි කොටසක් නොහොත් ප්‍රායෝජනවත් පැන යම් කෙනෙකුට ගම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය පිළි 1950ක්වූ ජුනි මස 2෧ වන දින පවත්වන මාසයක් ඇතුළත බෙහි පහත දැක්වෙමින් ** මා වෙත ඉදිරිපත් නොකළහොත් එකී ඉඩම රජයේ පැවරුණු ඉඩම් නිරවුල්කිරීමේ අඥාපණයේ 5(1) වන වගන්තිය යටතේ ප්‍රධානකරණලිඛන බවද රජයේ පැවරුණු ඉඩමක් වශයෙන් ගෙන ඒවාට කටයුතුකරන බවද එකී අඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ බෙහි දැනුම්දෙනු ලැබේ.

පිළි 1950ක්වූ මාර්තු මස 28 වන දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කණ්ඩායමේදී.

අර්. බඩලිම, කෙන්නකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිරවුල්කිරීමේ.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කමරවලට ලබා වීම කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පොතාන ලෙස සටහන්කළ හුණුය.

(අ) බෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උභික්ෂණයක් පාරකට අයිතිකම්වල ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්වලට පැවරීමට භාරගනු ලැබේ.

(ආ) බෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උභික්ෂණයක් පාරකට අයිතිකම්වල ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්වලට පැවරීමට භාරගනු ලැබේ.

(ඇ) බෙහි දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු උපලේඛනයට ඇතුළත් නොවන නිසිම බිම්කම්වලින් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහත්වීම් ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු නිසිම බිම්කම්වලට අයිතිකම් කිසිවක්වලට වටහා නොවේ.

උපලේඛනය

විශේෂ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්ති සත්පත්තුබව හැඟවෙමින් ගනු ලබන කොරෝල් පැස්පේරුව සහ ගම් පිහිටා තිබෙන බෙහි පහත සඳහන් බොහෝමට මැදිහි පහත දැක්වෙන සියලුම බිම්කම්වලට, එනම්:—

උතුරට: මැදුනිය ගම් නිරවුල්කිරීමේ ගම්වල මායිම;
නැගෙනහිරට: උතුරු මැදු පළාතේ මායිම;

දකුණට: පොතානේගම සහ පහල නිරවුල්කිරීමේ ගම්වල මායිම;
බස්නාහිරට: පහල නිරවුල්කිරීමේ, මුල්කෑම සහ මැදුදක ගම්වල මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 3,182

Table with 3 columns: බිම්කම්වල නම, ඉඩබෙහි නම, ප්‍රමාණය, අ. රු. ප. (Land names, Survey names, and Area in acres and cents).

කිමකම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය අ. ර. ප
57	කුඳරුගහමුල්ලිත්ත	0 2 33
58	පිදුනගමත්ත	0 0 29
59	සිංහලාගහමුල්ලිත්ත	0 0 25
60	කුඳරුගහමුල්ලිත්ත	0 0 27
61	(ගල්ලිදොස්ගිනි මුහුණත) (ලැම්පුරුකර නිවෙහ බිම)	0 0 14
64	කොරණමුල්ල	0 0 36
65	දරණමුල්ල	1 1 14
66	දරණමුල්ල (ඇලදිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	0 1 3
67	(ඇල)	0 0 16
68	ගල්ලිදොස්ගිනි (ඇලදිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	0 0 5
69	ගල්ලිදොස්ගිනි	18 0 26
70	කුඳරුගහමුල්ලිත්ත	2 0 0
71	අප්පුකුම්භිවෙහ බිම (වැවකන්ඩිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	0 0 30
72	කන්දේසොම්බුකරාන (මලොදුරුදිගේ ඉතුරු කර නිවෙහ බිම)	1 3 18
73	මලොදුරු (දිගපාර, ගිදුම්බ)	0 0 14
74	අප්පුකුම්භිවෙහ බිම (මලොදුරු දිගේ ඉතුරු කර නිවෙහ බිම)	0 1 35
75	අප්පුකුම්භිවෙහ බිම	4 2 6
76	දුක්ඛලයකගම	1 2 5
77	දුක්ඛලයකගම (ඇලදිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	0 0 19
78	ගල්ලිදොස්ගිනි (ඇලදිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	0 0 22
79	(ඇල)	0 0 15
80	මැකන්දපාරලයා, දුක්ඛලයකගම (ඇල දිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	0 0 9
81	මැකන්දපාරලයා, දුක්ඛලයකගම	0 1 4
82	(අභිපාර ගහ ඉතුරුකර නිවෙහ බිම)	0 0 14
83	මැකන්දපාරලයා	0 1 31
84	එම	1 2 37
85	එම	1 0 39
86	එම	2 1 9
87	(අභිපාර)	0 0 22
88	මාමනෙයා	20 1 16
89	මැකන්දපාරලයා (මැම්බන්දිගේ ඉතුරු කර නිවෙහ බිම)	1 1 35
90	අර්ථමැව	7 0 36
91	කොණ්ඩේ මුහුණත, මාවනේසාමේ මුහුණත, මිදුකන්දේ මුහුණත	31 3 4
92	ඉන්කිණියා	13 2 2
93	(අභිපාර)	0 0 23
94	ඉන්කිණියා	4 3 3
95	මිදුකන්දේ මුහුණත, කන්දේ මුහුණත, කන්දේ මුහුණත	126 2 29
මුළු ගණන		386 1 7

කුරුණෑගල නි. නි. 5-1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,540 (කුරුණෑගල)

මම කානර නිවෙහ උපලේඛනයෙන් පහරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල ගම්බිම් කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ඇත යම් කෙනෙකුට ගම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය එම් 1950 ක්වූ ජූනි 29 වන දින පවත්නු ලබන මාසයේ ඇතුළත මෙහි පහත ඉන්කිණියා** මා මෙහි ඉදිරිපත් නොකළොත් එහි ඉඩම් රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5(1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් හෙත ඊට කඩඉතුරුකර බවද එහි ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දුක්ඛලයකු වූවේ.

එම් 1950 ක්වූ මාර්තු මස 29 වන දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්දේ මුහුණත.

අර්. සිවිලිම. කන්තකෝන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිරවුල්කරු.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කර උග්‍රවිලි ඇතුළත් ලියුම් කඩවලට එම කොටසින් පැහැදිලි ලෙස හෙ පෙනෙන ලෙස ගවහන්සල සූතුයි.

(a) මෙහි ඉඩම් ගැන මැදිහත් නොකරනු ලබන ඉඩම් මිලදීගැනීමේ නිරවුල්කිරීමේ කන්දේ මුහුණත, ඒවායේ සිවිලිමේ සර්වේස් රේඛා රේඛා කොන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එහි එකකමක් වූවක් ගත යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩම්වලට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් ගැටලුවට ගාස්තු වූවේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට ඉඩමක් වශයෙන් ඇතුළත් නොවන කිසිවක් බිම්කම්වලට පහත දැක්වෙන මායිම්වලට මැදිහත්වනු ඒ පිළිබඳව යමක් දැන්වීම යටතේ විශාලකරණ නොලැබේ. එබඳු කිසිවක් බිම්කම්වලට අයිතිකම් කියාපිටිම උචිත නොවේ.

උප ලේඛනය

මෙම පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්තන්ගම නැගෙනහිර කොටසේ කොරණමුල්ල නගරයේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහත් වන දක්වන සිවිලි බිම් වේ, එනම්:—

- උතුරට: පත්තිනිය සහ පහල ගිරවගම ගම්වල මායිම්;
- කැණෙනහිරට: පහල ගිරවගම, පොතානෙගම සහ නිරවුල්කිරීමේ ගම්වල මායිම්;
- දකුණට: නිරවුල්කිරීමේ ගම් මායිම, සිංහලන්ගමුණතේ කොටසක් (ගල්ලිදොස් ගම් මායිම);
- බස්නාහිරට: සිංහලන්ගමුණතේ කොටසක් (ගල්ලිදොස් ගම් මායිම), පත්තිනිය ගම් මායිම.

ලංකා මැදිහිම ගම් සිවිලිම නො. 3,184

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය අ. ර. ප.
1	දික්කොට, වැව්ඉහලයා, පිලිමිනිබිඳියා	73 0 3
3	මැකන්දපාරලයා, මැකන්දපාරලයා (මැම්බන්දිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	1 1 36
4	කඩදුන්කේ මැව	20 0 8
5	පලකමුල්ල	2 0 30
6	(කරන්තපාර ගහ ඉතුරුකර නිවෙහ බිම)	1 0 17
7	(ඇල)	0 0 1
8	(ඇල)	0 0 1
9	කඩවල ඇල (දිගපාර)	0 0 21
11	මෙලකමන	0 1 16
13	(ඇල)	0 0 1
15	(ඇල)	0 0 8
18	කඩවල ඇල (දිගපාර)	0 0 5
19	කඩදුන්කේ මුහුණත, මැකන්දපාරලයා (ඇල දිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	1 3 14
20	කඩදුන්කේ ඇල (දිගපාර)	2 0 27
21	කඩදුන්කේ මුහුණත, මිරිමුහුණත, පිලිමි නිබිඳියා (ඇල දිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	9 0 32
22	මිරිමුහුණත, කඩදුන්කේ මුහුණත	10 0 39
23	කේරුගම	1 3 6
24	කඩදුන්කේ මුහුණත	4 2 19
25	මිරිමුහුණත (සිංහලන්ගමුණතේ දිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	0 2 21
26	සිංහලන්ගමුණතේ (දිගපාර, ගර්භකොටසක්)	1 0 8
27	(කරන්තපාර ගහ ඉතුරුකර නිවෙහ බිම)	0 2 17
28	කඩදුන්කේ මුහුණත, කේරුගම මුහුණත (සිංහලන්ගමුණතේ සහ කඩදුන්කේ ඇල දිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	5 3 0
29	කේරුගම මුහුණත, බද්දල්ගම මුහුණත (කඩදුන්කේ ඇල සහ සිංහලන්ගමුණතේ දිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	2 3 4
31	කන්දේ මුහුණත (ඇල දිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	0 3 3
32	(ඇල)	0 0 18
33	කන්දේ මුහුණත	2 2 21
35	කඩදුන්කේ මුහුණත (කඩදුන්කේ ඇල දිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	1 3 38
36	කඩවල ඇල (දිගපාර)	0 0 7
37	කන්තකන්තොටුගම	0 0 21
38	කන්තකන්තොටුගම (කඩවල ඇල දිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	0 0 38
39	කන්තකන්තොටුගම	0 0 33
40	කන්තකන්තොටුගම	0 1 34
41	කන්තකන්තොටුගම (කඩවල ඇල දිගේ ඉතුරුකර නිවෙහ බිම)	0 0 38
42	කඩවල ඇල (දිගපාර)	0 0 18
44	(කරන්තපාර ගහ ඉතුරුකර නිවෙහ බිම)	1 3 38
45	කන්තකන්තොටුගම	2 0 37
46	කන්දේ මුහුණත, කඩදුන්කේ මුහුණත, ගන්තොටුගම	26 2 26
47	කන්දේ මුහුණත	3 2 38

මුළු ගණන 180 2 22

කුරුණෑගල නි. නි. 6-1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතකි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,541 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රාග් ජනකේ ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1950ක් වූ ජූනි මස 2 වෙනි දින පවත් තුන්වැනියක් ඇතුළත මෙහි පහත අත්පත්කරණ** මා වන ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම් රජයන්තක ඉඩමකැති ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) මත විභවනය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඒව කඩඉතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

මි 1950ක් වූ මාර්තු මස 29 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදී.

ආර්. බඩලිම. කෙත්තකෝත්, නිරවුල්කිරීමේ සහකාර නිරවාරිකුමා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම් පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කමිටුවට උඩ පිම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස යටපත්කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිරවාරිකුමාගෙන්ද, ඒවායේ සිතියම් හර්වෙයර් ජනරල්තුමා ගෙන්ද ලබාගත හැකිවේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් ගත යම් පාරකට අයිතිකම් හිමි ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් හිමි හැවරිවරුන්ට හාරකනු ලැබේ.

(ඇ) මෙම දැන්වීම යටතේ පලවන බිම්කවරි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිව බිම්කවරියක් පහත දැක්වෙන මාසිම්වලට මැදිවුනාවුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිව බිම්කවරියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උප ලේඛනය

වගම් පලාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කේ වත්තිකත්පත්තුමේ නැගෙනහිර හතළිස්පහ කෝරළේ පත්තිනියම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිවු පහත දැක්වන සියළුම බිම්කවරි, එනම්:—

- උතුරට: මුල්නෑමේ ගම් මාසිම;
නැගෙනහිරට: පහල හිරිවරුන්ගේ සහ කඩදුන්න ගත ගම්වල මාසිම;
දකුණට: කඩදුන්න ගම මාසිම, සියම්ලත්ගමුවෙහිගේ කොටසක් (ගල්වැව ගම මාසිම);
බස්නාහිරට: සියම්ලත්ගමුවෙහිගේ කොටසක් (ගල්වැව ගම මාසිම), කුඩා කවිනොරුවේ ගම මාසිම.

ලංකා මැණිමේ ගම් සිතියමේ නො. 3,185

Table with 3 columns: බිම්කවරිය (Landholder), ඉඩමේ නම (Name of land), and ප්‍රමාණය, අ. රූ., ප. (Area in acres, roods, and cents). Rows 1-16 listing various land parcels and their owners.

මුළුතමන් .. 363 3 26

කුරුණෑගල නි. කි. 7-1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතකි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,542 (කුරුණෑගල)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රාග් ජනකේ ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1950ක් වූ ජූනි මස 2 වෙනි දින පවත් තුන්වැනියක් ඇතුළත මෙහි පහත අත්පත්කරණ** මා වන ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම් රජයන්තක ඉඩමකැති ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) මත විභවනය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඒව කඩඉතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

මි 1950ක් වූ මාර්තු මස 29 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදී.

ආර්. බඩලිම. කෙත්තකෝත්, නිරවුල්කිරීමේ සහකාර නිරවාරිකුමා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම් පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කමිටුවට උඩ පිම් කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස යටපත්කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිරවාරිකුමාගෙන්ද, ඒවායේ සිතියම් හර්වෙයර් ජනරල්තුමා ගෙන්ද ලබාගත හැකිවේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් ගත යම් පාරකට අයිතිකම් හිමි ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් හිමි හැවරිවරුන්ට හාරකනු ලැබේ.

(ඇ) මෙම දැන්වීම යටතේ පලවන බිම්කවරි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිව බිම්කවරියක් පහත දැක්වෙන මාසිම්වලට මැදිවුනාවුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිව බිම්කවරියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උප ලේඛනය

වගම් පලාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කේ වත්තිකත්පත්තුමේ නැගෙනහිර හතළිස්පහ කෝරළේ මුදියන්තෑගම ගත ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිවු පහත දැක්වන සියළුම බිම්කවරි, එනම්:—

- උතුරට: සියම්ලත්ගමුවෙහිගේ කොටසක් (කුඩා කවිනොරුවේ ගම මාසිම), ගල්වැවේ වාත්ඇලේ කොටසක්, අම්පාලේ කොටසක් සහ ඉතුරුකර තිබෙන බිම් ගල්වැවේ ගම මාසිම;
දකුණට: පාර්කපුරුවැවේ ගම මාසිම, හිරිවරුන්ගේ පත්තුමේ නිකට ගම්පහ කෝරළේ අවිනාන වෝටෝ සිතියමේ නොවෙමර 11 වෙනි ගම කපුරු වැවේ ගම මාසිම;
බස්නාහිරට: දිවුල්ගමේ ගම් මාසිම, අම්පාලේ කොටසක් සහ ඉතුරුකර තිබෙන බිම් (දිවුල්ගමේ ගම් මාසිම), දිවුල්ගමේ ගම් මාසිම, බාආසිරිගමේ ඇලේ කොටසක් (දිවුල්ගමේ ගම මාසිම).

ලංකා මැණිමේ ගම් සිතියමේ නො. 3,186

Table with 3 columns: බිම්කවරිය (Landholder), ඉඩමේ නම (Name of land), and ප්‍රමාණය, අ. රූ., ප. (Area in acres, roods, and cents). Rows 1-13 listing various land parcels and their owners.

මුළුතමන් .. 54 1 24

කුරුණෑගල නි. කි. 7-1950

විවිධ වර්ග	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. ර. ප.
14	ගල්ලුපිටිය වත්තාල (දිසපාර) (හරිකොටසක්)	1 0 10
15	කුම්මන්තොටියාය, ගෙදරපාලුරියාය, පන්විල ලක්ද (මුදියන්ගේගම වත්තාල දිසපාර, ගල්ලුපිටිය වත්තාල දිසපාර සහ කිදුම්ම දිස පාර දිසපාර ඉතුරුකර තිබෙන බිම්)	14 3 0
16	මුදියන්ගේගම වත්තාල (දිසපාර)	0 3 20
17	ගෙදරපාලුරියාය කුම්මන්තොටියාය (මුදි යන්ගේ ගම වත්තාල දිසපාර ගල්ලුපිටිය වත්තාල දිසපාර ඉතුරුකර තිබෙන බිම්)	8 3 16
18	(අභිපාර)	0 0 4
19	(අභිපාර සහ ඉතුරුකර තිබෙන බිම්, හරි කොටසක්)	0 0 38
20	අසියසායක දේවාල	0 0 18
22	ගෙදරපාලුරියාය, කුම්මන්තොටියාය	14 1 11
23	ගෙදරපාලුරියාය (හොරෙම්පාල දිසපාර ඉතුරු කර තිබෙන බිම්)	0 0 35
24	හොරෙම්පාල	0 0 22
25	කදුරුගමගේන	0 2 3
26	(මේ කොටසින් හා මාර සහ ඉතුරුකර තිබෙන බිම්) (හරිකොටසක්)	0 1 30
28	මුදියන්ගේගම වත්තාල (දිසපාර)	0 1 17
29	මුදියන්ගේගම වත්තාල (දිසපාර)	0 0 2
30	(මේ කොටසින් හා මාර සහ ඉතුරුකර තිබෙන බිම්)	0 2 8
31	අභිගමගේන (වත්තාල දිසපාර ඉතුරුකර තිබෙන බිම්)	0 0 6
32	මුදියන්ගේගම වත්තාල (දිසපාර)	0 0 5
33	මුදියන්ගේගම වත්තාල (දිසපාර)	0 0 4
34	(අභිපාර සහ ඉතුරුකර තිබෙන බිම්)	8 2 6
35	(අභිපාර)	0 0 12
36	අන්දරලක්ද, මාවතසාය	29 3 12
37	අන්දරලක්ද, මාවතසාය (මාවතසාය දිසපාර ඉතුරුකර තිබෙන බිම්)	1 0 26
38	කඩවිලපාල (දිසපාර)	0 0 4
39	පාර්ශ්වමුදුම	3 3 32
40	(අභිපාර සහ ඉතුරුකර තිබෙන බිම්, හරි කොටසක්)	0 0 6
41	(අභිපාර සහ ඉතුරුකර තිබෙන බිම්)	0 1 26
42	අන්දරලක්ද	9 1 16
43	මුදියන්ගේගම වත්තාල (දිසපාර)	0 1 31
44	(හරි)	0 1 4
45	පාර්ශ්වමුදුම	1 0 8
46	(අභිපාර සහ ඉතුරුකර තිබෙන බිම්)	0 0 18
47	(අභිපාර)	0 0 1
48	වත්තාල	0 0 7
49	කෝන්ගමගේන (වැවකන්තියදිසපාර ඉතුරුකර තිබෙන බිම්)	0 3 20
50	අභිගමගේන	0 0 18
52	කොහොඹගමුරුමින්න	0 1 6
53	කදුරුගමගේන	0 1 9
55	අභිගමගේන (හොරෙම්පාලට සහ වැවකන්තිය යට ඉතුරුකර තිබෙන බිම්)	0 2 39
56	හොරෙම්පාල	0 0 5
57	අභිගමගේන (හොරෙම්පාලට සහ වැවකන්තිය යට ඉතුරුකර තිබෙන බිම්)	1 0 9
58	අභිපාර	0 0 14
59	මුදියන්ගේගම වැව	18 1 5
61	(අභිපාර සහ ඉතුරුකර තිබෙන බිම්)	0 0 11
62	කදුරුගමගේන (මේ මුදුමගේන)	0 2 19
63	කොඩුල්ලපිටිය	25 3 15
64	දේකුන්දුමුරුමුකලාන	5 2 32
65	(අභිපාර)	0 0 10
66	දේකුන්දුමුරුමුකලාන	2 1 19
67	දේකුන්දුමුරුමුකලාන (දේකුන්දුමුරුමු දිසපාර ඉතුරුකර තිබෙන බිම්)	2 1 5
68	දේකුන්දුමුරුමු දිසපාර	0 2 4
69	දේකුන්දුමුරුමු (දේකුන්දුමුරුමු සහ කන්දකන් වැවකන්තිය දිසපාර ඉතුරුකර තිබෙන බිම්)	1 3 25
70	කන්දකන් වැවකන්තිය දිසපාර	0 1 18
71	දේකුන්දුමුරුමු (කන්දකන් වැවකන්තිය දිසපාර ඉතුරුකර තිබෙන බිම්)	1 3 20
72	කන්දකන් වැවකන්තිය	7 2 21
73	(අභිපාර)	0 0 7
74	මහමුරුමුකලාන (වැවකන්තිය දිසපාර ඉතුරුකර තිබෙන බිම්)	1 2 39
75	කදුරුදිසපාර (කන්දකන් දිසපාර ඉතුරුකර තිබෙන බිම්)	1 1 3
76	කන්දකන් වැවකන්තිය දිසපාර	0 0 22
77	මහමුරුමුකලාන (කන්දකන් දිසපාර ඉතුරුකර තිබෙන බිම්)	1 2 33
78	කන්දකන් වැවකන්තිය දිසපාර	0 0 18

විවිධ වර්ග	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. ර. ප.
81	කන්දකන් වැවකන්තිය දිසපාර	0 0 2
83	කන්දකන් වැවකන්තිය දිසපාර (කන්දකන් වැවකන්තිය දිසපාර)	0 0 24
86	රම්බාවලියාය (කන්දකන් වැවකන්තිය දිසපාර කර තිබෙන බිම්)	2 0 30
87	පාර්ශ්වමුදුම	0 1 24
88	දේකුන්දුමුරුමුකලාන	49 0 15
89	පාර්ශ්වමුදුම, රම්බාවලියාය	40 2 34
90	(මේ කොටසින් හා මාර සහ ඉතුරුකර තිබෙන බිම්) (හරිකොටසක්)	1 2 10
මුළුමන		475 1 17

කුරුමුදුම නි. නි. 8—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතකි

නිරවුල්කිරීමේ දැන්වීමේ නො. 2,543 (කුරුමුදුම)

මේ ගෞරවනීය නිලධාරීන්ගේ විධානයට පත්වන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල සම්පූර්ණ කොටසක් හෝ කොටසක් ප්‍රයෝජනයක් ගැන යම් ආකාරයකට යම් අයිතිවාසිකම් ඇත්නම් එම වම් 1950ක් වූ ජූනි 29 වන දින පවත්නා අදාළ ආඥාවලට යටත්ව පහත අන්තර්ගතයේ මා මාස 6 ක් ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රජයේ සතු ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාවෙන් 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කර ඇති බවට රජයේ සතු ඉඩමක් වශයෙන් ගෙන එම කඩඉතුරුකරු බිඳි ද එකී ආඥාවෙන් 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

මේ 1950ක් වූ මාර්තු මස 29 වන දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දීය.

ආර්. බී. ජී. ඩබ්ලිව්. ඩබ්ලිව්. නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමෝ.

“ නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකම් ” යන මඟ ඉහත දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරු ලියවිලි ඇතුළත් ලිඛිත කඩවලට එම කොටසේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස පවත්නා ලදුය.

(a) මෙම ඉඩම්වලට හා වැඩිදුර කොටසක් ඉඩම් බෙදීමකට නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දී, ඒවායේ සියලුම යර්ලේයර් ජනරල්තුමෝ කෙරෙහි දැනුම් දෙනු ලැබේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එකී එකකින් උඩින් ගත යම් පාරකට අයිතිකම්කිල ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිල හැරියට හැරෙනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවන බිම්කම්වලට අදාළ ලෙඩ නොවන පැහැදිලි කිරීමට මාස 6 ක් කිසිවක් පහත දැක්වෙන මාස 6 ක් වලට මාස 6 ක් පිළිබඳව යම්විටෙක දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. ඒ බඳු කිසිවක් බිම්කම්වලට අයිතිකම් කියාසිටීමට වටහා නොවේ.

ලෙඩ්වගන්තිය

වගන්තියට අදාළ කුරුමුදුම දැන්වීමේ මාස 6 ක් පවත්නා මාස 6 ක් තුළ තුළ කුරුමුදුම නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දී, ඒවායේ සියලුම යර්ලේයර් ජනරල්තුමෝ කෙරෙහි දැනුම් දෙනු ලැබේ.

ලෙඩ්වගන්තිය: සියලුම යර්ලේයර් කොටසක් (කුඩා කන්දකන් වැවකන්තිය සහ මහමුරුමුකලාන මේ මාස 6 ක්);

හැරෙන නිරවුල්කිරීමේ කොටසක් (කන්දකන් වැවකන්තිය, කඩඉතුරුකර, කිරුමුරුමුකලාන සහ පහල සියලුම යර්ලේයර් මේ මාස 6 ක්);

දැනුම: වරමුදුමගේ මාස 6 ක්, නිර්ධාරණ හත්පත්තුමෝ නිකමාගම සහ කෝරළේ පොත්පොත් මාස 6 ක්, මහමුරුමුකලාන සහ (නිර්ධාරණ හත්පත්තුමෝ නිකමාගම සහ කෝරළේ පොත්පොත් මාස 6 ක්), කුඩුකන්තිය සහ නිර්ධාරණ හත්පත්තුමෝ නිකමාගම සහ කෝරළේ පාර්ශ්වමුදුම යන මේ මාස 6 ක්;

මුහුණත: මේ කොටස සහ පාරේ කොටසක් සහ ඉතුරුකර තිබෙන බිම් (මුදියන්ගම මාස 6 ක්), මේ කොටස සහ ඉතුරුකර තිබෙන බිම් (දේකුන්දුමුරුමුකලාන, අභිපාර කොටසක් සහ ඉතුරුකර තිබෙන බිම් (මුදියන්ගම මාස 6 ක්), ගල්ලුපිටිය වත්තාල කොටසක් (මුදියන්ගම මාස 6 ක්);

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 3,187.

බිම්කම්වල නම	ඉඩම් හිමි	ප්‍රමාණය, අ. ර. ප.
1 ගාලේවැව්වත්ත (හරිකොට්ටය)	1	0 10
2 දිවුල්ගමයේ (ගාලේවැව්වත්තේ දිගේ සහ සියලුන්ගමුම්වල දිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	4	1 6
3 දිවුල්ගමයේ (සියලුන්ගමුම්වල දිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	2	3 9
5 දම්ගමයේ (ගාලේවැව්වත්තේ දිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	2	1 19
6 දම්ගමයේ, කොත්තමයේ, (සියලුන්ගමුම්වල දිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	10	1 15
7 (කර්තව්‍ය)	0	1 11
9 (ඇට)	0	0 9
10 නාමවලයාය (ඇටදිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	1	1 32
11 නාමවලයාය (කොරවිඳුරු සහ ඇට දිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	0	3 21
12 කොරවිඳුරුලුකලාන (කොරවිඳුරු, වත්ඇට සහ ඇටදිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	0	3 37
13 (ඇට)	0	1 5
14 (සැරය සහ ගල, වත්ඇට දිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	0	3 38
15 වත්ඇට	0	1 23
16 කොරවිඳුරු	0	0 2
17 කොරවිඳුරුලුකලාන, ලේඛිතකලාන (වැවකන්ගමදිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	2	2 11
18 කොරවිඳුරු	1	2 20
19 (කර්තව්‍ය)	0	1 11
21 රතුරුවල	0	3 32
22 වත්ඇටලුකලාන (වත්ඇටදිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	3	3 37
23 වත්ඇට	1	0 26
4 වත්ඇටලුකලාන (වත්ඇට සහ වැව් කන්ගම දිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	11	2 17
25 (අඹපාර)	0	0 6
26 ගාලේවැව්වත්ත	3	1 3
27 ගල්හිතකලාන (වත්ඇටදිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	1	2 37
28 මහලුරගේ (වත්ඇටදිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	0	1 30
29 (අඹපාර සහ ඉතුරුකර තිබෙන බිම්)	0	0 29
30 මහලුරගේ, කෙලමහලුරගේ	0	3 29
31 මහලුරගේ, කෙලමහලුරගේ (වත්ඇට දිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	2	2 31
32 කුඹුම්පියාගම (වත්ඇටදිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	7	0 7
33 (අඹපාර සහ ඉතුරුකර තිබෙන බිම්, හරි කොටසක්)	0	0 38
34 කුඹුම්පියාගම, කුඹුම්පියාගම	29	0 21
35 (කර්තව්‍ය සහ ඉතුරුකර තිබෙන බිම්)	1	1 35
36 කෙලමහලුරගේ, මහලුරගේ, මහලුරගේ	9	2 7
38 පලුකන්ගම	1	2 4
39 (ගම් කාන්ති සහ පාර සහ ඉතුරුකර තිබෙන බිම්, හරිකොටසක්)	0	1 30
40 හිත්තපාරලුරගේ, පලුකන්ගම	0	2 9
41 පලුකන්ගම (කොරවිඳුරුදිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	0	0 14
42 කොරවිඳුරු	0	0 15
43 ගල්හිතකලාන (කොරවිඳුරුදිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	0	0 16
44 ගල්හිතකලාන	34	1 13
45 හිත්තපාරලුරගේ	33	0 25
46 (ගම් කාන්ති සහ පාර සහ ඉතුරුකර තිබෙන බිම්, හරිකොටසක්)	1	2 10
47 අර්ථවැව	1	1 32
48 වැව්ඉහලගේ, හිත්තපාරලුරගේ (වැව් කන්ගමදිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	1	1 3
50 වැව්ඉහලගේ, හිත්තපාරලුරගේ	42	0 4
51 ගාලේවැව්වත්ත	92	1 14
52 අඹයාය (වත්ඇටදිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	0	1 15
53 වත්ඇට	0	0 11
54 අඹයාය	16	3 20
55 අඹයාය (මහඇටදිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	1	1 37
56 මහඇට (හරිකොටසක්)	0	1 2
57 මහඇට	0	0 38
59 ගල්වෙල්ගේ (මහඇටදිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	0	0 28
60 නාමවලයාය, දික්වත්තගේ, දික්වත්තගේ, ගාලේවෙල්ගේ, අනෝදියාය	118	1 32
61 නාමවලයාය	7	0 8

බිම්කම්වල නම	ඉඩම් හිමි	ප්‍රමාණය, අ. ර. ප.
62 නාමවලයාය (සියලුන්ගමුම්වල දිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	2	3 11
63 නාමවලයාය (සියලුන්ගමුම්වල දිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	10	0 10
64 සියලුන්ගමුම්වල (හරිකොටසක්)	11	1 7
65 දික්වත්තගේ, නාමවලයාය (සියලුන් ගමුම්වල දිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	18	1 36
66 ගල්වෙල්ගේ, හිත්තපාරලුරගේ	4	1 13
67 ගල්වෙල්ගේ, මහලුරගේ	5	0 25
එකතුව		511 0 26

තුරුණෑගල සි. කි. 9—1950.

ඉඩම් නිරවුල්කිරීමේ අඟුරුකරය
 නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,544 (තුරුණෑගල)
 මීට යාකර පිටපත් ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් සියලුම හෝ ඒ ඉඩම්වල ගම්පිහි කොටසක් නොහොත් ප්‍රධානියෙකුගේ හෝ ඒකාන්තව පවතින ඉඩම්වලින් ඉඩම්වලින් එය මිලි 1950ක් ජුනි මස 2 වෙනි දින පවත් තුන් මාසයක් ඇතුළත බෙදා හැරීමට අවස්ථාවක් ඇති බවට ප්‍රකාශයක් පවතින බවට එහි ඉඩම් රජයේ සහ ඉඩම් කැපී ඉඩම් නිරවුල් කිරීමේ අඟුරුකරයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශයක් පවතින බවට රජයේ සහ ඉඩම් කැපී ඉඩම් නිරවුල් කිරීමේ අඟුරුකරයේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දී ඉඩම් කැපී ඉඩම් නිරවුල් කිරීමේ අඟුරුකරයේ 29 වන දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේ දී ය.

අර්. බසිලිම. කොත්තමයේ,
 නිරවුල්කිරීමේ සහකාර නිරවුල්කරු.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කර ලියවිලි ඇතුළත් ලිඛිත කවරවලට වැඩි මිල කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුය.

(a) මෙම ඉඩම් ඇත වැඩිදුර කොරවුරු ඉඩම් බෙදීමේ කැපී නිරවුල්කරුගේ දී, ඒවායේ සිටින හරිකොටසක් පහරුල් කුමාරයාගේ ලියාපදිංචි කළ යුතුය.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එහිම එකතුවක් ලැබූ යන යම් පාරකව අයිතිකම්කරු, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කරු හැටියට හැරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවන බිම්කම්වලට අඩංගු ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිව බිම්කම්වලට පහත දැක්වෙන මාසිවලට වැඩිදිනකදී ඒ පිළිබඳව යථාතරයක් දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිව බිම්කම්වලට අයිතිකම් කියාසිටීමට වුවමනා නොවේ.

ලෙඛනය

මෙහි දිනවන තුරුණෑගල දිනවන තුරුණෑගල නිරවුල්කිරීමේ කැපී නිරවුල්කරුගේ දී, ඒවායේ සිටින හරිකොටසක් පහරුල් කුමාරයාගේ ලියාපදිංචි කළ යුතුය.

ලැබූ: කඩදුන්න සහ පොතානේගම ගම්වල මාසිමි;
 තුරුණෑගල: කොරවත්තේ සහ පහල සියලුම ගම්වල මාසිමි;

දකුණට: වත්ඇට කොටසක් (පහල සියලුම ගම් මාසිමි), සියලුන්ගමුම්වල කොටසක් (ගාලේවැව් ගම මාසිමි);

බිත්තෝරුව: සියලුන්ගමුම්වල කොටසක් (ගාලේවැව් ගම මාසිමි).

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 3,188

බිම්කම්වල නම	ඉඩම් හිමි	ප්‍රමාණය, අ. ර. ප.
1 සියලුන්ගමුම්වල (දික්පාර, හරි කොටසක්)	4	3 18
2 නිරවුල්කිරීමේ සහ, නිරවුල්කිරීමේ සහ සහ (මහ සහ ලෙලදුරු දිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	3	3 4
3 නිරවුල්කිරීමේ සහ, නිරවුල්කිරීමේ සහ සහ, ගල්වෙල්ගේ	148	0 9
4 රෙද්දියාගමුකලාන	5	3 27
5 නිරවුල්කිරීමේ සහ	34	3 31
6 (අඹපාර)	0	0 20
7 නිරවුල්කිරීමේ සහ	6	0 21
8 නිරවුල්කිරීමේ සහ සහ (කැණියදිගේ ඉතුරුකර තිබෙන බිම්)	1	1 0
9 නිරවුල්කිරීමේ සහ	4	0 7

බිම්කම්විය	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
10	නිරතුම්පිටියාවේසේන්සාය (කැණියදිගේ ඉතුරු	
11	කර නිබන්ත බිම)	1 2 2
13	සොරෙහිආල	0 0 1
14	නිරතුම්පිටියාවේසේන්සාය (මලදොරදිගේ ඉතුරු	
15	කර නිබන්ත බිම)	3 1 34
15	මලදොර (දිසාසාර, හිදිව)	0 3 12
16	නිරතුම්පිටියාවේසේන්සාය, නිරතුම්පිටියාවේසේන්සාය	
17	සාය (මහ සහ මලදොර දිගේ ඉතුරුකර	
18	නිබන්ත බිම)	16 3 20
17	නිරතුම්පිටියාවේසේන්සාය, නිරතුම්පිටියාවේසේන්සාය	
18	නිරතුම්පිටියාවේසේන්සාය	28 2 12
19	නිරතුම්පිටියාවේසේන්සාය	3 0 20
19	නිරතුම්පිටියාවේසේන්සාය	5 2 17
20	නිරතුම්පිටියාවේසේන්සාය (මහ සහ ආලදිගේ	
20	ඉතුරුකර නිබන්ත බිම)	5 3 35
	පහලසිරිමරුවේ වත්ආල (හරි කොටසක්)	0 0 27
	මුළු ගණන	275 0 37

ආරුණිකල නි. නි 10—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ අඥාපණනයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,545 (ආරුණිකල)

මිටි සාකච්ඡා කිරීමේදී ප්‍රධාන අයුරු සහිතව ප්‍රධාන ඉඩම්වලින් සිසිල් කේන්ද්‍රයේ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රධාන ජනගහණයක් සහ යම් කොටසකට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය මිළ 1950ක් වූ ජුනි මස 2 වෙනි දින පවත්වනු ලැබූ ආදායම් මණ්ඩලයේ මහා ආයතනවලදී මා මාසයේදී පවත්වා ගන්නා කොටසක් එකී ඉඩම් රජයේ සේවයේ ඉඩම් නිරවුල් කිරීමේ අඥාපණනයි 5 (1) වන මහන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බිම්ද රජයේ සේවයේ ඉඩම්වලට යටත්ව ගෙන ඊට කටයුතු කරන බිම්ද එකී අඥාපණනයි 4 වන මහන්තිය යටතේ මෙහිදී දැනුම්දෙනු ලැබේ.

මිළ 1950ක් වූ මාර්තු මස 29 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. බිබිලිම. කන්තෝරුව,
නිරවුල්කිරීමේ සහකාර නිරවධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ මිම කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් හැඳින්වූ කොටසකට ඉඩම් මිලදී ගන්නා අයුරු සහිතව ප්‍රධාන ඉඩම්වලින් සිසිල් කේන්ද්‍රයේ ඒ වාසේ සිතියම් පරිමිතව ජනරජයේ සේවයේ දැනට පවතින බැවිනි.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් සහ යම් පාරකට අයිතිකම්කිසි ඒ ඉඩම්ව නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිසි හැරියට හාරනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්ව අඩංගු උපලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කම්වයක් පහත දැක්වෙන වාසිමවලට මැදිහත්වූ ඒ පිළිබඳව යම්විටෙක දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්වයකට අයිතිකම් කියාසිටීම උවදහස නොවේ.

උප ලේඛනය

වසම් පලාතේ ආරුණිකල දිගුකේන්ද්‍රයේ මහන්තිය පවත්නා මහා කොමිෂන් සභාවේ සහකාරවරයාට පහල සිරිමරුවේ සහ යම්කිසි වාසිම මිලදී ගැනීමේදී පහත දැක්වෙන සිරිම බිම්කම්ව, එනම්:—

- උතුර: නිරතුම්පිටියාව සහ පොතාසේනම් මහල මායිම;
- නැගෙනහිර: උඩසිරිමරුව සහ මැව්ගන්කුව ගම්වල මායිම;
- දකුණ: දෙමුවගන්කුව සහ මාකාරගම මහල මායිම;
- බස්නාහිර: සිරිමරුවේ මහල මායිමේ කොටසක් (මිරිමුණිය ගම සහ ගාලේමුව ගම්වල මායිම), මත්ආලේ කොටසක් (නිරතුම්පිටියාව ගම මායිම), නිරතුම්පිටියාව ගම මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 3,189

බිම්කම්විය	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	සිරිමරුවේ මහල මායිම (දිසාසාර, හරි කොටසක්) ..	1 3 26
2	පහලසිරිමරුවේ මහල මායිම (සිරිමරුවේ මහල මායිම දිගේ ඉතුරුකර නිබන්ත බිම) ..	7 3 2
3	පහලසිරිමරුවේ වත්ආල (හරි කොටසක්) ..	0 0 27
4	පහලසිරිමරුවේ මහල මායිම ..	2 3 37

බිම්කම්විය	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
5	පහලසිරිමරුවේ මහල මායිම (මත් ආල දිගේ ඉතුරු	
6	කර නිබන්ත බිම)	4 2 34
6	පහලසිරිමරුවේ මත්ආල	0 3 30
7	පහලසිරිමරුවේ මහල මායිම (මත් ආල දිගේ	
8	ඉතුරුකර නිබන්ත බිම)	5 1 35
8	පහලසිරිමරුවේ මහල මායිම (කැණියදිගේ ඉතුරු	
9	කර නිබන්ත බිම)	1 2 6
9	පහලසිරිමරුවේ මහල මායිම	17 1 38
10	(අභිපාර)	0 0 27
11	පහලසිරිමරුවේ මහල මායිම	40 3 1
12	පහලසිරිමරුවේ මහල මායිම	1 3 21
14	පහලසිරිමරුවේ මහල මායිම (මැම සහ කැණිය) ..	35 3 31
15	පහලසිරිමරුවේ මහල මායිම (කැණියදිගේ ඉතුරු	
16	කර නිබන්ත බිම)	3 1 0
16	සොරෙහිආල	0 0 2
17	මතුරුමුල්ල	0 0 25
18	පහලසිරිමරුවේ මහල මායිම (සොරෙහිආල දිගේ	
19	ඉතුරුකර නිබන්ත බිම)	1 1 10
19	සොරෙහිආල	0 0 9
20	පහලසිරිමරුවේ මහල මායිම	1 1 25
22	පහලසිරිමරුවේ මහල මායිම	1 0 2
24	(අභිපාර සහ ඉතුරුකර නිබන්ත බිම)	0 1 16
25	පහලසිරිමරුවේ මහල මායිම (කැණියදිගේ ඉතුරු	
25½	කර නිබන්ත බිම)	0 0 19
26	කැණිය	0 0 29
27	එම	0 1 5
28	එම	0 0 9
28	එම	0 0 27
29	පහලසිරිමරුවේ මහල මායිම	88 3 21
30	පහලසිරිමරුවේ මහල මායිම (මලදොරදිගේ ඉතුරු	
31	කර නිබන්ත බිම)	0 1 30
31	මලදොර	0 0 7
	මුළු ගණන	219 1 31

ආරුණිකල නි. නි 11—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ අඥාපණනයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,546 (ආරුණිකල)

මිටි සාකච්ඡා කිරීමේදී ප්‍රධාන අයුරු සහිතව ප්‍රධාන ඉඩම්වලින් සිසිල් කේන්ද්‍රයේ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රධාන ජනගහණයක් සහ යම් කොටසකට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය මිළ 1950ක් වූ ජුනි මස 2 වෙනි දින පවත්වනු ලැබූ ආදායම් මණ්ඩලයේ මහා ආයතනවලදී මා මාසයේදී පවත්වා ගන්නා කොටසක් එකී ඉඩම් රජයේ සේවයේ ඉඩම් නිරවුල් කිරීමේ අඥාපණනයි 5 (1) වන මහන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බිම්ද රජයේ සේවයේ ඉඩම්වලට යටත්ව ගෙන ඊට කටයුතු කරන බිම්ද එකී අඥාපණනයි 4 වන මහන්තිය යටතේ මෙහිදී දැනුම්දෙනු ලැබේ.

මිළ 1950ක් වූ මාර්තු මස 29 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය.

ආර්. බිබිලිම. කන්තෝරුව,
නිරවුල්කිරීමේ සහකාර නිරවධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ මිම කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් හැඳින්වූ කොටසකට ඉඩම් මිලදී ගන්නා අයුරු සහිතව ප්‍රධාන ඉඩම්වලින් සිසිල් කේන්ද්‍රයේ ඒ වාසේ සිතියම් පරිමිතව ජනරජයේ සේවයේ දැනට පවතින බැවිනි.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් සහ යම් පාරකට අයිතිකම්කිසි ඒ ඉඩම්ව නොහොත් ඉඩම්වලට අයිති කම්කිසි හැරියට හාරනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්ව අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කම්වයක් පහත දැක්වෙන වාසිමවලට මැදිහත්වූ ඒ පිළිබඳව යම්විටෙක දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්වයකට අයිතිකම් කියාසිටීම උවදහස නොවේ.

ආර්. බිබිලිම. කන්තෝරුව,
නිරවුල්කිරීමේ සහකාර නිරවධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ මිම කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන්කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් හැඳින්වූ කොටසකට ඉඩම් මිලදී ගන්නා අයුරු සහිතව ප්‍රධාන ඉඩම්වලින් සිසිල් කේන්ද්‍රයේ ඒ වාසේ සිතියම් පරිමිතව ජනරජයේ සේවයේ දැනට පවතින බැවිනි.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් සහ යම් පාරකට අයිතිකම්කිසි ඒ ඉඩම්ව නොහොත් ඉඩම්වලට අයිති කම්කිසි හැරියට හාරනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්ව අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කම්වයක් පහත දැක්වෙන වාසිමවලට මැදිහත්වූ ඒ පිළිබඳව යම්විටෙක දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්වයකට අයිතිකම් කියාසිටීම උවදහස නොවේ.

රටයා මැණීමේ ගම් සිතියම නො. 3,192

Table with 3 columns: S.N., Description, and Area. Rows 1-19 listing land parcels with descriptions like 'දෙමවගස්වැවේ මුකුලාන' and 'දෙමවගස්වැවේ මුකුලාන (මලදොර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)'.

මුළුතැන් .. 79 2 27

ආරුණික රු. කි. 14—1950.

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,549 (ආරුණික රු.)

මිට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විඥාපවන ඉඩම්මිලික් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල ගම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනකර ගැන ගම් කොටසකට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය මි 1950ක් වූ ජුනි මස 2 වෙනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්කරණ ** මා මෙහි ඉදිරිපත් වන නොහොත් එකී ඉඩම් රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්ණසේ 4 වන වගන්තිය යටතේ මෙහිත් දැනුම් දෙනු ලැබේ.

මි 1950ක් වූ මාර්තු මස 29 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදී.

ආර්. බිම්ලිපි. කෙත්තනෝන්, ඉඩම් නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරීතුමා.

** “ නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් ” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලිඝුම් කමර්මල උඩ මිම කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙහෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර කොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිර්ධාරීතුමාගෙන්ද; ඒවායේ සිතියම් පරිමිතර් ජනගල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකමක් උඩින් ගත යම් පාරකට අයිතිකම්කිසි ඒ ඉඩම්ට නොහොත් ඉඩම්වලට අයිති කම්කිසි හැරීමට හැරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිව බිම්කම්වලට පහත දැක්වෙන වාසිවලට මැදිවුනවුද ඒ පිළිබඳව ගම්පාසාන දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිව බිම්කම්වලට අයිතිකම් කියාසිටිම උවමනා නොවේ.

උප ලේඛනය

මියම් පළාතේ ආරුණික රු දික්කිසිකම වත්කිසිකමක් හැර මුහුණතේ සහ කොරලේ කොන්මිලි සහ ගම්පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවු පහත සඳහන් සිව්දම් බිම්කම්, එනම්:—

උතුර: මාකාරගම ගම් මායිම, කොන්මිලි මැදිවු කොටසක් (දෙමවගස්වැව ගම් මායිම) සහ දෙමවගස්වැව ගම් මායිම;

හැරගත්කිරීම: උතුරු මැද පළාතේ පහල කමරමිත්ත ගම් මායිම, වත්තැලේ කොටසක් (උතුරු මැද පළාතේ පහල කමර මිත්ත ගම් මායිම), උතුරු මැද පළාතේ පහල කමරමිත්ත ගම් මායිම, වත්තැලේ කොටසක් (උතුරු මැද පළාතේ පහල කමර මිත්ත ගම් මායිම), උතුරු මැද පළාතේ පහල කමරමිත්ත ගම් මායිම, මිහිඟුගම ගම් මායිම;

දකුණ: සිගමුවගම මායිමේ කොටසක් (සිරිසාලකන් පත්තුවේ නිකමිතම පහ කොරලේ කලපිටිය ගම් මායිම);

මුහුණත: සිගමුවගම මායිමේ කොටසක් (සිරිසාලකන් පත්තුවේ නිකමිතම පහ කොරලේ කලපිටිය ගම් මායිම), සිගමුවගම මායිමේ කොටසක් (විරවුනියගම ගම් මායිම).

රටයා මැණීමේ ගම් සිතියම නො. 3,193

Table with 3 columns: S.N., Description, and Area. Rows 1-22 listing land parcels with descriptions like 'සිගමුවගම මායිම (හරිකොටසක්) (දිගපාර)' and 'කොන්මිලි මුකුලාන (බසදිගේ ඉතුරු කර තිබෙන බිම)'.

මුළුතැන් .. 217 0 20

ආරුණික රු. කි. 15—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,550 (ආරුණික රු.)

මිට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විඥාපවන ඉඩම්මිලික් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල ගම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනකර ගැන ගම් කොටසකට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය මි 1950ක් වූ ජුනි මස 2 වෙනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්කරණ** මා මෙහි ඉදිරිපත් නොහොත් එකී ඉඩම් රජයන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රජයන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්ණසේ 4 වන වගන්තිය යටතේ මෙහිත් දැනුම් දෙනු ලැබේ.

මි 1950ක් වූ මාර්තු මස 29 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදී.

ආර්. බිම්ලිපි. කෙත්තනෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරීතුමා.

** “ නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් ” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලිඝුම් කමර්මල උඩ මිම කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙහෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර කොරතුරු ඉඩම් බේරුම්කරණ නිර්ධාරීතුමාගෙන්ද; ඒවායේ සිතියම් පරිමිතර් ජනගල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකමක් උඩින් ගත යම් පාරකට අයිතිකම්කිසි, ඒ ඉඩම්ට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිසි හැරීමට හැරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිව බිම්කම්වලට පහත දැක්වෙන වාසිවලට මැදිවුනවුද ඒ පිළිබඳව ගම්පාසාන දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිව බිම්කම්වලට අයිතිකම් කියාසිටිම උවමනා නොවේ.

උපලේඛනය

වසම් පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කේ වැට්ටම්පිලි හත් හත්තුවේ උතුරු මහලේඛනවල මෙහෙයවනෝරලේඛනවලට මැදිවූ පහත දක්වන සිසිලි සම්පත්, එනම්:—

I වෙනි කොටස (නො. A 409 දරණ මුල් සිතියමේ නො. 6 දරණ සිමකවීම)

උතුර: පුම්කොළලේවත්ත;
 නැගෙනහිර: පුම්කොළලේවත්ත සහ පුම්කොළලේ වත්ත;
 දකුණ: බලගහගම සහ මෝරගම පාරාසේ ගම මාරු මාරුම;
 බස්නාහිර: ගල්වෙහෙරගම ගම මාරුම.

II වෙනි කොටස (නො. A 495 දරණ මුල් සිතියමේ නො. 16 දරණ සිමකවීම)

උතුර: ගල්වෙහෙරගම ගම මාරුම;
 නැගෙනහිර: ගමහපාරාසේ කොටසක් (පණවැල්ලගම ගම මාරුම);
 දකුණ: නො. 6682 දරණ මුල් සිතියමේ නො. 1 සහ 2 දරණ සිම කවීම, කුඹුක්කමුල් කුඹුර සහ මැඩොඩකුඹුර;
 බස්නාහිර: කුඹුක්කමුල් කුඹුර සහ මැඩොඩකුඹුර.

III වෙනි කොටස (නො. A 495 දරණ මුල් සිතියමේ නො. 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 27, 28 සහ 29 දරණ සිමකවීම)

උතුර: කුඹුක්කමුල් වත්ත නොහොත් කහවෙහෙරගම වත්ත සහ නො. 6,682 දරණ මුල් සිතියමේ නො. 1 දරණ සිමකවීම;
 නැගෙනහිර: ගමහපාරාසේ සහ සුරපාරාසේ කොටස් (පහාමැල්ලගම ගම මාරුම);
 දකුණ: නො. A 495 දරණ මුල් සිතියමේ නො. 30 දරණ සිමකවීම සහ කොහොමගොල්ලේවත්ත;
 බස්නාහිර: ගමහපාරාසේ, කොහොමගොල්ලේවැව (පාලුමුම් සහ කැකුණ), ගමහපාරාසේ.

මුල් සිතියමේ නො. A 409 සහ A 495

I වෙනි කොටස

මුල් සිතියමේ නො. A 409

සිමකවීම	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
6	අතුකන්දමුකලාන	.. 23 1 31

II වෙනි කොටස

මුල් සිතියමේ නො. A 495

සිමකවීම	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
16	කොහොමගම පාරාසේ මෙලේවත්ත සහ නොහොත් වාතලේ වත්ත	.. 20 0 20

III වෙනි කොටස
 මුල් සිතියමේ නො. A 495

සිමකවීම	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
17	පහලවෙල්ලකුඹුර නොහොත් දක්කමුල්කුඹුර	1 2 25
18	පහලවෙල්ලපිල්ලුව	.. 0 3 9
19	පහලවෙල්ලවත්ත	.. 1 2 37
20	කුඹුක්කමුල්වත්ත නොහොත් මැදල්ලගොල්ලේ වත්ත	.. 1 1 1
21	පහලවෙල්ලකුඹුර	.. 2 0 7
23	ඉහලවෙල්ලවත්ත	.. 1 2 0
24	අම්බකමුල්වත්ත	.. 2 2 14
25	ඉහලවෙල්ලකුඹුර	.. 5 0 22
27	කුඹුක්කමුල්වත්ත නොහොත් මැදල්ලගොල්ලේ වත්ත	.. 8 0 25
28	එම (සුරපාරාසේ ඉතුරුකර නිවෙහි සිම)	.. 0 0 10
29	කුඹුක්කමුල් කොහොත් මැදල්ලගොල්ලේවත්ත (සුරපාරාසේ ඉතුරුකර නිවෙහි සිම)	.. 0 0 14
	මුළුගණය	.. 25 0 4

කුරුණෑගල නි. නි. 18—1950.

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල්කිරීමේ දැන්වීමේ නො. 2,553 (කුරුණෑගල)

මිට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විකාරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල ගම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් හැකි ගම් කොහොමදා ඒ ඉඩම්වලට මැදිවූ අයුතුකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජූනි මස 2 වෙනි දින පවත්

තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්ගතය ** මා මෙහි ඉදිරිපත් නොකළොත් එහි ඉඩම් රජයේ සේවක ඉඩම්කැපී ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රජයේ සේවක ඉඩම්කිසි වශයෙන් ගෙන ඊට කටයුතුකරන බවද එහි ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

මේ 1950ක්වූ අප්‍රේල් මස 21 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්දෙපාර්තමේන්තුවේ.

ආර්. බිබිලිමි. තෙත්තකෝන්,
 නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතුවා.

**“නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත සිදු වූ පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම්කරුවලට එම මස කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙහෙණ ලෙස සවහස් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් සඳහා වැඩිදුර නොදැනුම් ඉඩම්වලට මෙහෙයුම් කිරීමට නිරවුල්කිරීමේ කොමිෂන්වලට ඒ ඉඩම්වලට මෙහෙයුම් කිරීමේ පනතින් අයිතිකම් හැරීමට කාරණා ඇතිවේ.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එහි එකකම උඩින් ගත ගම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩම්වලට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැරීමට කාරණා ඇතිවේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කරුවන් අංශු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිව බිම්කරුවන්ට පහත දැක්වෙන වාසිමිලට මැදිවූ නවුසු ඒ පිළිබඳව ගණකානු දැන්වීම යටතේ විනාශකරනු නොලැබේ. එබඳු කිසිව බිම්කරුවන්ට අයිතිකම් කියා සිටීමට උවමනා නොවේ.

උප ලේඛනය

වසම් පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කේ වත්ත හත්පත්තුවේ මෙහෙයවනෝරලේඛනවලට මැදිවූ පහත දක්වන සිසිලි සම්පත්, එනම්:—

උතුර: ඉහලකොළගම ගම මාරුම;
 නැගෙනහිර: පහලකොළගම ගම මාරුම;
 දකුණ: කෙලවරවෙල්ලකුඹුර කොටසක් (කෙලවරවෙල්ල ගම මාරුම), කොහොමගම ගම මාරුම;
 බස්නාහිර: කොහොමගම ගම මාරුම, මන්දුම්, ඉහලකොළගම සහ ඉහලකොළගම ගම මාරුම.

ලංකා මැණිමේ ගම් සිතියමේ නො. 2,957

සිමකවීම	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
4	කැප්පිටියේ වත්ත, කෙලවරවෙල්ලකුඹුර වත්ත, මැලිපිල්ලුවෙහි වත්ත, කොහොමගම වත්ත	.. 103 3 8
5	බලකොළලේ මෙහෙයුම් (වැව සහ කැණිත)	.. 8 2 38
7	දක්කමුල්වත්ත, ගමකොළ	.. 48 0 21
8	කොහොමගම මාරුම	.. 3 3 22
9	ගමහපාරාසේ මාරුම (කැරකෝපසුව)	.. 0 1 24
10	(ඉඩිපාර)	.. 0 0 1
	මුළු ගණය	164 3 34

කුරුණෑගල නි. නි. 19—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත
 නිරවුල්කිරීමේ දැන්වීමේ නො. 2,554 (කුරුණෑගල)

මිට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විකාරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල ගම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් හැකි ගම් කොහොමදා ඒ ඉඩම්වලට මැදිවූ අයුතුකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ජූනි මස 2 වෙනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්ගතය ** මා මෙහි ඉදිරිපත් නොකළොත් එහි ඉඩම් රජයේ සේවක ඉඩම්කැපී ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රජයේ සේවක ඉඩම්කිසි වශයෙන් ගෙන ඊට කටයුතුකරන බවද එහි ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

මේ 1950ක්වූ අප්‍රේල් මස 21 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්දෙපාර්තමේන්තුවේ.

ආර්. බිබිලිමි. තෙත්තකෝන්,
 නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතුවා.

**“නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත සිදු වූ පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම්කරුවලට එම මස කෙලවරේ පැහැදිලි ලෙස සහ පෙහෙණ ලෙස සවහස් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් කැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බෙදුම් කාරණා හිටපු ජනාධිපතිවරයාගේ, ඒ වාගේ සුප්‍රසාදීය සේවකයන් ජනරජයේ සේවයේ යෙදවීමට හැකිවේ.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකමක් වුවත් යන සම්පූර්ණව අයිතිකම්කීම්, ඒ ඉඩම්වලට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැරියට හැරවනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු උප චේදනයට ඇතුළත් නොවන කිසිව බිම්කම්වලට පහත දැක්වෙන වාසිවලට මැදිහත් වීමට ඒ පිළිබඳව යම්විදිකරු දැන්වීම යටතේ විභාගකරණ නොලැබේ. එබඳු කිසිව බිම්කම්වලට අයිතිකම් කියාපිටිමට වුවහොත් නොහැකිවේ.

උප චේදනය

වයඹ පළාතේ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්තියන්පත්තුවේ මහලුම්කොට කෝරළේ සරණෙදර යන සම මිහිවා නිකුත් කළ පහත සඳහන් මායිම්වලට මැදිහත් වීමට අයිතිකම්කීම්, එනම්:—

- උතුරට: දර්කොළලු ගම මායිම;
- නැගෙනහිරට: දර්කොළලු, මුහුණපොලුව සහ රංගනියම ගම මායිම, නෙලම්වෙහෙල් කොටසක් (මිකන්දම් ගම මායිම);
- දකුණට: නෙලම්වෙහෙල් කොටසක් (මිකන්දම් ගම මායිම);
- බස්නාහිරට: නෙලම්වෙහෙල් කොටසක් (ගෙලුම්, මුහුණපොලුව සහ මායිම), බලකොළලු සහ ඉහලකොටස මෙහි මායිම.

ලංකා මැණිමේ සම්ප්‍රදායික නො. 2,958.

බිම්කම්වල	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. ර. ප.
2	(ගම්පහ පාර)	1 3 30
3	වහලොදර ඇල (ඇල)	1 0 12
4	වහලොදර ඇල (ඇල) (සමුදායි බිම් ප්‍රමාණය)	3 1 3
5	ඉහලකොටස ගමේ සේවකයාගේ, පහලකොටස ගමේ සේවකයාගේ, මුහුණපොලුව	61 1 32
6	නෙලම්වෙහෙල් ඇල (ඇල) (ගම්කොටසක්)	1 3 11
7	සුන්දර මුහුණ	13 1 16
8	කොකානි මුව (මුව සහ මුව බිඳ)	22 2 12
9	සුන්දර මුව (මුව බිඳ) (මුව බිඳ දිය බිඳ)	2 0 14
11	මල්ලි මුව පහල ගමේ, ඉන්දර මුව ගමේ, ඉම්බුල් ගමේ මුව ගමේ	84 2 7
12	අත්පල ගමේ මුව (මුව සහ මුව බිඳ) (කොටසක්)	0 0 14
13	මල්ලි මුව (මුව සහ මුව බිඳ)	3 3 13
15	මල්ලි මුව (මුව බිඳ දිය බිඳ)	0 2 23
16	මල්ලි මුව ගමේ	0 2 9
17	එම	0 0 30
19	අත්පල මුව (මුව සහ මුව බිඳ)	1 3 13
21	ඉම්බුල් ගමේ මුව ගමේ	1 3 7
22	ඉම්බුල් ගමේ මුව ගමේ	1 3 7
23	ඉම්බුල් ගමේ මුව ගමේ	0 1 29
24	ඉම්බුල් ගමේ මුව ගමේ (නම්පහාම පාර මේනුවෙන් ඉතුරුකර තිබෙන බිම්)	0 0 6

බිම්කම්වල	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. ර. ප.	
25	(අම්පාර)	0 0 7	
27	අත්පල ගම	0 0 8	
29	කොකොලු ඇල	0 0 7	
29½	කොකොලු ඇල	0 0 11	
31	ඉන්දියාවේ සේවකයාගේ	6 1 27	
32	මහමුව මුව පහල ගමේ, දෙමුව කොළලු ගමේ	4 1 32	
33	අම්පාර	0 0 2	
34	මහමුව මුව පහල ගමේ, දෙමුව කොළලු ගමේ	2 0 7	
36	මහමුව ගම	1 1 15	
37	කොකොලු ඇල	0 0 6	
38	එම	0 0 24	
40	මහමුව කොළලු ගමේ පිල්ලුව, අම්බන මුව පහල ගමේ	0 3 20	
41	මහමුව (මුව සහ මුව බිඳ)	29 0 28	
42	දංගිනි ගමේ, කුප්පෙට්ටි කොටසේ, කොන්ගම මුව පහල ගමේ	151 1 8	
43	මහමුව කොළලු ගමේ පිල්ලුව (කුප්පෙට්ටි පිල්ලුව)	0 1 6	
44	(අම්පාර)	0 0 6	
45	මහමුව මුව (මුව සහ මුව බිඳ)	9 3 30	
46	(අම්පාර)	0 0 4	
47	මැදිහත් දෙවෙනි ගමේ	0 0 33	
48	බෝගම ගමේ, අම්බන මුව ගමේ	1 2 34	
51	කොකොලු කොළලු ගමේ පිල්ලුව	0 1 0	
52	කොකොලු කොළලු ගමේ	1 1 3	
53	කුප්පෙට්ටි ගමේ	1 3 4	
54	කොකොලු කොළලු ගමේ පිල්ලුව, අන්දර මුව ගමේ, නෙලම් මුව ගමේ, අහම කොළලු ගමේ සේවකයාගේ, කුප්පෙට්ටි, කොන්ගම මුව පහල ගමේ	134 1 9	
55	මහමුව ගමේ	0 1 16	
56	අන්දර මුව ගමේ	0 1 1	
57	අන්දර මුව ගමේ	0 3 28	
58	අන්දර මුව ගමේ (ගම්පහ පාරට ඉතුරු කොටසක්)	0 0 18	
59	අන්දර මුව ගමේ (ගම්පහ පාරට ඉතුරු කර තිබෙන බිම්)	0 0 18	
60	අන්දර මුව ගමේ	1 0 25	
61	එම	1 2 18	
62	අන්දර මුව (මුව සහ මුව බිඳ)	4 1 4	
63	මහමුව ගමේ, අම්බන මුව ගමේ	3 1 3	
64	පහල ගමේ	0 3 9	
65	පහල ගමේ, කොන්ගම මුව පහල ගමේ, මැදිහත් දෙවෙනි ගමේ, බෝගම ගමේ	22 0 36	
66	පහල ගමේ	0 3 32	
68	දුලු පොකුණ ගමේ	1 0 38	
69	නෙලම් මුව ගමේ, මැදිහත් දෙවෙනි ගමේ	1 1 33	
70	නෙලම් මුව ගමේ	1 0 14	
71	එම	2 3 38	
		මුළු ගණන	591 3 30

කුරුණෑගල කි. නි. 20—1950

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—කර්තෘ දිස්ත්‍රික්කයේ කටුකුරුන්දේ ප්‍රදේශ වැසිකිලියට යන පාර පලුකිරීම පිණිස ගෙවී පහත සඳහන් මෙහි ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රමයෙන් පිණිස "ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ 203 වැනි වගුවේ" පස්වැනි කොටසේ කාර්යයට පැමිණි ප්‍රකාරයට නොවිකම් හා ඉඩම් ඇමතිවරයාගේ නිසි ආකාර මට් අණලියා දීමට, ඒ ඉඩම් ගනිමි:—

සිංහල නො. A 2,319. ගම්—කටුකුරුන්ද (කර්තෘ නගර සභා සීමාසහිත)

නො.	ඉඩම් නම	අයිතිකම්කීන්ගේ නාම	මහල, අ. ර. ප.
1	පාරාගම ගමේ, ස්වභාවික බෙදාස්වකයන්, වර්ධන මාර්ගයේ වර්ධන නො. 101 ගම කොටසක්	කර්තෘ කටුකුරුන්දේ පදිංචි විජේසිරිවිතාන, වික්‍රමනායක සෝමනා මැන්දිස්, විජේසිරිවිතාන, වික්‍රමනායක සේනා මැන්දිස්, විරසිංහ මැතිලීන් සිල්වා සහ විජේවර්ණකුල කාරුණිකයන් නාම, යන අය විසින් අයිතිකම්කීන්ගේ, මැදිහත් දෙවෙනි ගමේ පොල් වත්තකින් කොටසක්	0 0 4.6

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කල්පනාමි තිබෙන බව පොදුජනාධිපතිවරයාගේ සඳහා සඳහන් වන බව සඳහන් කිරීමට හැකිවේ.

ආණ්ඩුවේ ඉඩම් අයිතිකර ගැනීමේදී පැමිණෙන කටුකුරුන්දේ නොහොත් කටුකුරුන්දේ නොහොත් ක්‍රියාකරණ අංශ පිම් 1950 ක්‍රමලේඛ 13 වැනි දින පෙරවරු 11 වන කාර්ය මණ්ඩලයේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොටස අන්දර මුව ගමේ අයිතිකර ගැනීම සඳහා ක්‍රියා කිරීමට මනා වුවහොත් ඉඩම් මේනුවට ඉල්ලා සිටින බවට අණකරු විසින් දැනුම් දෙනු ලැබේ.

මේ 1950 ක්‍රමලේඛ 26 වැනි දින කර්තෘ කමිටියේදී.

සී. බාලසුංභම්, ආණ්ඩුවේ උප ජනරජ මහති.

අණුබේ කටයුත්තකට, එනම්:—රටත්වුව වැවේ ප්‍රධාන ඇඳුම් කොටසක් හැරියට ඇතිව පිණිස පහත සඳහන් වෙන ඉඩම් ලබාදීමේ සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදීමේ අඟ, පත්‍රයේ” පස්වෙනි කාණ්ඩයේ කරතිබෙන පාසාරිකුම්ප්‍රකාරයට ඉඩම් සහ කොප්පිකම් හාරහාර ඇමිනිකුම්ප්‍රකාරයෙන් නිසිප්‍රකාර මට අණ රුපී තිබේ, ඒ ඉඩම් නම්:—

නො. 508	ඉඩමේ නම	අකුම	අයිතිකම්කරුන්ගේ නාමයන්	මුළු වග, අ.රු.ප.
54	පැලකිරිමඩුවේවත්ත..	පැහැරිද, අවුරුදු 30ක් වගකැපි පොල් ගස් 2ක්ද, ඇලක්ද කිසිව	වැවල පදිංචි එම්. බිලිලි. ජී. සවුක්කාම, ඩී. ජී. දෙත් දමුන්, බිලිලි. ජී. සිසිලියා, කේ. ඩී. වාර්ගි, බිලිලි. ජී. දෙත් කොර්නෙල්, පී. ජී. කොර්නෙල්, පී. ජී. දෙත් ප්‍රවාසි, ගංගොඩගම පදිංචි ඩී. ජේ. අලකොත්, වැවල පදිංචි ඇල්. මුනසිංහ නොහොත් බිලිලි. පී. ජී. දමුන් පැහැරි වැවලට අයිතිකම්කරු, ඉඩමේ තිබුණාම ඇලකැපීම සම්බන්ධ ලගුල්ලක්ම යෙදුණාම ආරුදු වැවිල්ලට ඇල්. මුනසිංහ නොහොත් බිලිලි. පී. ජී. දමුන් අයිතිකම්කරුයි.	0 1 21.8
55	මහකිරිවෙලුගේවත්ත ..	පැහැරි	වැවල පදිංචි එම්. බිලිලි. ජී. සවුක්කාම, බිලිලි. ජී. දෙත් කොර්නෙල්, බිලිලි. ජී. පොඬිගාමි, බිලිලි. ජී. සිසිලියාමි, බිලිලි. ජී. හිමාර, බිලිලි. ජී. උපාර්ගි සහ බිලිලි. ජී. දිසෝතිස්	0 0 1.5

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අණුබේ කලාපයේ නිවසින බිම් පොදුප්‍රකාරයට දුනොත්ම සඳහා හසලවන වසන්තියේ බිහිකර තිබෙන හැරියට මෙහිත් දැනුම්දෙමි.

දහකඩ ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාටද පැමිණෙන කලින්ම ගොහොත් කලින් මෙහිවට ක්‍රියාකරණ අග වම් 1950ක්වූ ජූලි මස 23 වෙනි දින පෙරවර 10.30 ක් කනිසමට හක්මන කාරාගමදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොට්ඨාසයේ අයිතිවාසිකම්කරු කියා කියාසිටින්නට බිහිකර සහ මෙම ඉඩම් මෙහිවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාටද කලින්ම අයිතිකම් කොරතුරුත් කියාසිටින්නට බිහි කිරීමේ දැනුමක් දැනගත යුතුයි.

මම 1950ක්වූ මැයි මස 24 වෙනි දින මාතර කම්මේරියේදීය. එම්. සී. ගුණසිරින, මාතර අණුබේ උප ඒජන්ත මිමිස.

අණුබේ කටයුත්තකට, එනම්:—ඇලයාපත්කුමේ වැව වැඩිදියුණු කිරීම පිණිස පහත සඳහන් වෙන ඉඩම් ලබාදීමේ සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදීමේ අඟ, පත්‍රයේ” පස්වෙනි කාණ්ඩයේ කරතිබෙන පාසාරිකුම්ප්‍රකාරයට ඉඩම් සහ කොප්පිකම් හාරහාර ඇමිනිකුම්ප්‍රකාරයෙන් නිසිප්‍රකාර මට අණ රුපී තිබේ, ඒ ඉඩම් නම්:—

නො. 1	ඉඩමේ නම	අකුම	අයිතිකම්කරුන්ගේ නාමයන්	මුළු වග, අ.රු.ප.
91	මහවෙල ..	කුඹුර	ජේ. ඇම්. ධම්පු, ඉහල දිගෙන්ගම, ඇලයාපත්කුම R. O.	2 0 11.2
92	මහවෙල පලකඩුව..	එම	ජේ. ඇම්. කිරිගාමි, ඉහල දිගෙන්ගම, ඇලයාපත්කුම, R. O.	0 2 18.1
93	එම ..	එම	ජේ. ඇම්. පිකිරිඅපුරු කිවුම්පදනේ, ඉහල දිගෙන්ගම, ඇලයාපත්කුම, R. O.	0 0 8.6
96	එම ..	එම	එම ..	0 0 35
97	පලකඩුව ..	නිහරු බිම්	ජේ. ඇම්. පුංචිඳු, ඉහල දිගෙන්ගම, ඇලයාපත්කුම, R. O.	0 0 4.3
100	පහලවෙල ..	කුඹුර	ඇම්. බිලිලි. ජේ.වර්ගි, අනුරධපුර ..	0 0 1.9
101	එම ..	එම	ඇම්. කිරිගාමි, ඉහල දිගෙන්ගම, ඇලයාපත්කුම, R. O.	0 0 6.9
102	එම ..	එම	ජේ. ඇම්. ලමාචනනා, ඇලයාපත්කුම, R. O.	0 0 14.9
103	එම ..	එම	ජේ. ඇම්. උක්කුඹුණ, ඉහල දිගෙන්ගම, ඇලයාපත්කුම, R. O.	0 0 17.9
104	එම ..	එම	ඩී. ඇම්. පිකිරිකොට්, ඉහල දිගෙන්ගම, ඇලයාපත්කුම, R. O.	0 0 15.6
105	එම ..	එම	ඩී. ඇම්. පුද්දනාමි, ඉහල දිගෙන්ගම, ඇලයාපත්කුම, R. O.	0 0 32.5
106	එම ..	එම	ජේ. ඇම්. ලමාචනනා සහ ජේ. ඇම්. කුමරිචනනා, ඇලයාපත්කුම	0 0 34.5
107	එම ..	එම	ඇම්. කුමාරචනනා, ඇලයාපත්කුම	0 1 0.3
108	එම ..	එම	ඩී. ඇම්. අප්පුහාමි මෙල්ලිදිසේ, ඉහල දිගෙන්ගම, ඇලයාපත්කුම, R. O.	0 1 5.6
109	එම ..	එම	ජේ. ඇම්. පිකිරිකුණ, ඉහල දිගෙන්ගම, ඇලයාපත්කුම	0 1 12
110	එම ..	එම	ජේ. ඇම්. කිරිගාමි සහ ඩී. ඇම්. අප්පුහාමි මෙල්ලිදිසේ, ඉහල දිගෙන්ගම, ඇලයාපත්කුම, R. O.	0 1 18.8
111	එම ..	එම	කේ. තුරිචනනා, ඇලයාපත්කුම	0 2 16.5
112	අක්කරවෙල ..	එම	බිලිලි. මන්තිගාමි මෙල්ලිදිසේ, ඇලයාපත්කුම	1 1 38.5
මුළු වග ..				7 0 23.1

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අණුබේ කලාපයේ නිවසින බිම් පොදුප්‍රකාරයට දුනොත්ම සඳහා හසලවන වසන්තියේ බිහිකර තිබෙන හැරියට මෙහිත් දැනුම්දෙමි.

දහකඩ ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාටද පැමිණෙන කලින්ම ගොහොත් කලින් මෙහිවට ක්‍රියාකරණ අග වම් 1950ක්වූ ජූලි මස 14 වෙනි දින උදේ 9.30 ක් කනිසමට ඇලයාපත්කුමේ ගමනා කාරාගමයේ බැංකුවේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොට්ඨාසයේ අයිතිවාසිකම්කරු කියා කියාසිටින්නට බිහිකර සහ මෙම ඉඩම් මෙහිවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාටද කලින්ම අයිතිකම් කොරතුරුත් කියාසිටින්නට බිහි කිරීමේ දැනුමක් දැනගත යුතුයි.

මම 1950ක්වූ මැයි මස 27 වෙනි දින අනුරධපුර කම්මේරියේදීය. ඩී. ජී. සිල්වා, උතුරුමැද පළාතේ අණුබේ උප ඒජන්ත මිමිස.

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணய சட்டம்
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,535 (குருக்கல்)

இதனோடனையுடனாக அட்டவணியில் விவரித்துள்ள காலிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேராதகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2-ந் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமென்று, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினையடி அக்காணியை முடிக்கரிய காணியின வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்யவேண்டியன செய்ய முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினையடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 29 ந் தேதியிலன்று கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஆர் டிஎன்டி. தென்னகோன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

**மேற்காணும் அறிவித்தலையடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் பகுதியில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாக்கவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலுமின் றெய்சி) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும அவைகளின் அளவைப்பாடங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைவக்காரிய கார்த்தரிடமும பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கொள்வனவிலேமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்துமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அனைத்திற்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வடமேற்கு மாகாணம், குருக்கல் டிஸ்ட்ரிக்ட், வன்னி ஹதப்பத்துவ, ஹதப்பலைபுற கோநிலை கிழக்ககச்சேரந்த குடகத்தென்றுவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணுமெல்லைக்குடனிருக்கின்றன. —

வடக்கு : மஹாகத்தென்றுவ, வெத்தெனிகம் கிராமங்களின் எல்லைகள்,
கிழக்கு : வெத்தெனிகம், புலனேள், பத்தினிகம் கிராமங்களின் எல்லைகள்;
தெற்கு : சியம்பலனகமுலே ஓயவின பகுதி, (கலெவெவ, முழியனனேகம், விக்கத்தெனிகம் கிராமங்களின் எல்லைகள்),

மேற்கு : சியம்பலனகமுலே ஓயவின பகுதி (விக்கத்தெனிகம், போகலெவெவ கிராமங்களின் எல்லைகள்)

இவ்வகையளவை கிராமப்படம் நி 3,179.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் எ று ப.
1	பாலுக்கறறேன, கலகாவயாய, கலமபகறறாய, கிறியக்கறறேன	57 1 13
2	கலமபகறறேனக்கலான	5 2 5
3	(அடிப்பாபாதை)	0 1 13
4	(அடிப்பாபாதை)	0 0 2
5	பாலுக்கறறேனக்கலான	2 2 38
6	கலமபகறறாய (எல்வுடன சேமிப்பு)	0 2 32
7	(எல், வறறிய)	0 2 29
8	கலமபகறறாய (எல்வுடன சேமிப்பு)	0 2 6
9	கலமபகறறாய	0 2 10
10	பாலுக்கறறேன	0 1 9
12	பாலுக்கறறேன, கோங்கறறேன, கலமபகறறாய, கதுறு கறறேன	19 0 22
13	கொஹொமபகறறவத்த	0 1 32
14	கொஹொமபகறறவத்த	0 1 5
15	கொஹொமபகறறவத்த	0 0 38
16	திஸபம்பே	0 3 5
18	கொங்கறறவத்த (கிறிய ரேட்டுடன் சேமிப்பு)	0 0 16
20	(பாதை)	0 0 4
23	(பாதை)	0 0 19
25	கதுறுக்கறறவத்த (கிறிய ரேட்டுடன் சேமிப்பு)	0 0 4
30	கொஹொமபகறறவத்த	0 0 31
31	கொஹொமபகறறவத்த (கிறிய ரேட்டுடன் சேமிப்பு)	0 0 2
32	திஸபம்பே	1 1 35
33	கொஹொமபகறறேன	3 2 10
34	கதுறுக்கறறவத்த	1 0 15
35	கொங்கறறேன	0 3 35
36	அலகத்தழக்கலான	10 3 38
37	(கனசபாய பாதையும் சேமிப்பும்)	1 3 17
38*	அலகத்தழக்கலான	20 0 11
39	கொங்கறறேன	112 0 6
40	(கரத்தைப் பாதையும் சேமிப்பும்)	3 1 9
41	கலமபகறறாய, கிறியக்கறறேன	8 3 19

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் எ று ப.
42	கொங்கறறவத்த	0 2 17
43*	தம்புகறறேன (கட்டுடன் சேமிப்பு)	0 1 17
45	தம்புகறறேன (கட்டுடன் சேமிப்பு)	0 2 32
46	ஹொஹெவ	0 0 16
48	(கிணறு)	0 0 1
49	திஸபம்பே	2 1 21
50	(அடிப்பாபாதை)	0 0 5
51	(அடிப்பாபாதையும் சேமிப்பும்)	0 0 21
52	பாலுக்கறறேன	0 1 32
53	பாலுக்கறறேன (ஹொஹெவ எல்வுடன சேமிப்பு)	0 0 13
54	பாலுக்கறறேன	0 0 36
55	ஹொஹெவ எல்	0 0 13
56	கொங்கறறேன, பாலுக்கறறேன (ஹொஹெவ எல்வுடன சேமிப்பு)	0 1 6
58	ஹொஹெவ எல்	0 0 22
60	ஷெ	0 0 24
61	ஷெ	0 0 8
64	மீக்கறறேன	0 2 8
65	மீக்கறறேன, பாலுக்கறறேன (ஹொஹெவ எல்வுடன சேமிப்பு)	1 0 25
66	ஹொஹெவ எல்	0 0 20
67	கதுறுக்கறறேன	1 2 17
68	பாலுக்கறறேன, மீக்கறறேன, போகறறேன	31 2 17
69	போகறறேன, பாலுக்கறறேன (அடிப்பாபாதையும் சேமிப்பும்)	0 2 26
70	போகறறேன (ஹொஹெவ எல்வுடன சேமிப்பு)	0 3 14
71	ஹொஹெவ எல்	0 0 16
72	மீக்கறறேன	0 0 20
75	(கிறிய ரேட்டுடன் சேமிப்பும்)	7 1 20
76	ஹொஹெவ எல்	0 0 7
77	(அடிப்பாபாதை)	0 0 39
78	குடகத்தென்றுவெவ	115 2 6
79	கலமபகறறாய	30 0 14
80	கலமபகறறாய (அருவிடன சேமிப்பு)	1 2 6
81	(அருவி, வறறிய)	0 1 30
82	கலமபகறறாய (அருவிடன சேமிப்பு)	1 1 37
83	கலமபகறறாய, கிறியத்தவலயாய, வன்கொளையாய	124 0 3
84	ஹொஹெவ எல்	0 0 24
85	கலமபகறறாய, கிறியக்கறறேன (கட்டுடனும், ஹொஹெவ எல்வுடனும் சேமிப்பு)	5 3 21
86	கலமபகறறாய	0 1 28
87	கலமபகறறாய (ஹொஹெவ எல்வுடன சேமிப்பு)	0 0 24
88	ஷெ (ஷெ)	0 0 17
89	பாலுக்கறறேன (ஷெ)	0 1 3
90	பாலுக்கறறேன, நமபவலேன	4 3 20
91	நமபவலேன (ஹொஹெவ எல்வுடன சேமிப்பு)	0 1 10
92	பாலுக்கறறேன, நமபவலேன, போகறறேன	18 1 18
93	நமபவலேன (ஹொஹெவ எல்வுடன சேமிப்பு)	0 0 15
94	ஹொஹெவ எல்	0 0 16
95	ஷெ	0 0 16
96	பாலுக்கறறேன	15 1 29
97	ஷெ	3 2 6
98	ஷெ	54 2 9
99	ஷெ	11 2 38
100	பாலுக்கறறேன, ஓமறறாய	34 1 18
101	ஓமறறாய, சியம்பலனகமுலே-ஓயழக்கலான (சியம்பலன கமுலே ஓயவுடன சேமிப்பு),	24 3 28
102	சியம்பலனகமுலே ஓய (அலகவாசி விசாலம்)	12 1 26
103	(எல், வறறிய)	0 1 25
104	ஓமறறாய	7 1 11
105	ஓமறறாய (எல்வுடன சேமிப்பு)	0 1 23
106	ஷெ (ஷெ)	0 1 26
107	ஹொஹெவ எல்	0 1 14
109	பாலுக்கறறேன (ஹொஹெவ எல்வுடன சேமிப்பு)	0 1 14
110	பாலுக்கறறேன	0 0 27
111	பாலுக்கறறேன (ஹொஹெவ எல்வுடன சேமிப்பு)	0 0 16
112	ஹொஹெவ எல்	0 0 11
113	பாலுக்கறறேன	0 3 33
114	பாலுக்கறறேன (ஹொஹெவ எல்வுடன சேமிப்பு)	0 1 19
115	ஹொஹெவ எல்	0 0 15
116	பாலுக்கறறேன	1 3 12
117	கலமபகறறாய, ஓமறறாய	2 2 14
118	சியம்பலனகமுலே-ஓயழக்கலான (சியம்பலனகமுலே ஓயவுடன சேமிப்பு)	10 2 24
119	கிறியத்தவலயலக்கலான, சியம்பலனகமுலே-ஓயழக்கலான (சியம்பலனகமுலே ஓயவுடன சேமிப்பு)	4 2 15

மொத்தம். 796 0 4

காணியுரிமை நிர்ணய சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,536 (குருணாகல்.)

இக்கோட்டைத்திருக்கு அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரிதருண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இன்னால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறிற்கு கொடுக்கப்பட்டது.

ஆர். டபிள்யூ. தென்னகோன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

**மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரிதருக்களைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென் ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட மேற்கு மாகாணம், குருணாகல் டிஸ்திரிக், வன்னி ஹதபத்துவ, ஹததலிப்பஹ கோறனை கிழக்கைச்சேர்ந்த புலனேவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லக்கட்குளிருக்கின்றன :—

- வடக்கு : வெதெனிகம் கிராமத்தின் எல்லை ;
- கிழக்கு : செஸெறுவ, பஹல ஹீறலும கிராமங்களின் எல்லைகள் ;
- தெற்கு : பஹல ஹீறலும, பத்தினிகம் கிராமங்களின் எல்லைகள் ;
- மேற்கு : குடகத்தெறுவ கிராமத்தின் எல்லை ;

இலங்கையளவை கிராமப்படம் நி 3,180

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
1	புலனேவேழக்கலான	6 2 21
2	(கட்டு)	0 0 1 1
3	புலகஹயாய, புலனேவேழேறன்	49 2 5
4	புலனேவேழக்கலான	10 3 8
5	(அடிப்பாதை)	0 0 10
6	புலனேவேழக்கலான (அருவியுடன் சேமிப்பு)	3 1 29
7	(அருவி, வற்றிய)	0 1 39
8	புலனேவேழக்கலான (அருவியுடன் சேமிப்பு)	3 2 39
9	புலனேவேழக்கலான	13 1 19
10	மீனேறியாய	45 0 27
11	புலனேவேழக்கலான	11 3 22
12	(அடிப்பாதை)	0 0 5
13	புலனேவேழேறன், டஹலியகலயாய, தெஹிகஹயாய	18 1 11
14	புலனேவேழக்கலான (அருவியுடன் சேமிப்பு)	7 2 23
15	(அருவி, வற்றிய)	1 2 26
16	புலனேவேழக்கலான (அருவியுடன் சேமிப்பு)	9 2 7
17	புலனேவேழக்கலான, வெலிகொடயாயேழக்கலான	52 3 19
18	(அடிப்பாதை)	0 0 2
19	புலனேவேழக்கலான	14 0 19
20	புலனேவேழக்கலான (கட்டுடன் சேமிப்பு)	2 1 32
21	புலனேவேழக்கலான	2 2 34
22	புலகஹயாய-மூக்கலான, புலனேவேழக்கலான, (ஹொரெவ எலவுடன் சேமிப்பு)	0 2 20
23	ஹொரெவ எல	0 1 33
24	புலனேவேழக்கலான (ஹொரெவ எலவுடன் சேமிப்பு)	0 3 6
25	புலனேவேழக்கலான	3 1 35
26	(வண்டிப்பாதையும் சேமிப்பு)	1 3 1
27	புலனேவேழேறன்	0 2 12
28	புலனேவேழேறன் (அருவியுடன் சேமிப்பு)	0 0 32
29	(அருவி, வற்றிய)	0 0 16
30	புலனேவேழேறன் (அருவியுடன் சேமிப்பு)	0 1 18
32	புலனேவேழக்கலான	1 2 25

E 5

காணித் துண்டு

காணியின் பெயர்.

விசாலம் ஏ. மு. ப.

33	புலனேவேழக்கலான (ஹொரெவ எலவுடன் சேமிப்பு)	0 2 38
34	புலனேவேழக்கலான	4 0 23
35	புலகஹயாய, குறுலுக்கொலையாய, புலனேவேழேறன், டெபுமேயாய, கொமறிகஹலையாய	64 2 29
36	குறுலுக்கொலையாய (கட்டுடன் சேமிப்பு)	0 1 27
37	புலனேவேழக்கலான	0 3 11
38	(அடிப்பாதை)	0 0 12
39	(வண்டிப்பாதையும் சேமிப்பு)	1 3 16
40	புலனேவேழக்கலான, வெலிகொடயாய-மூக்கலான	19 3 19

மொத்தம் 357 1 11

குருணாகல் நி. 2—1950

காணியுரிமை நிர்ணய சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,537 (குருணாகல்)

இக்கோட்டைத்திருக்கு அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரிதருண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இன்னால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறிற்கு கொடுக்கப்பட்டது.

ஆர். டபிள்யூ. தென்னகோன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரிதருக்களைக்கொண்ட காசிட உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென் ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வடமேற்கு மாகாணம், குருணாகல் டிஸ்திரிக், வன்னிஹதபத்துவ, ஹததலிப்பஹ கோறனை கிழக்கைச்சேர்ந்த பஹல ஹீறலும கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லக்கட்குளிருக்கின்றன :—

- வடக்கு : புலனேவ கிராமத்தின் எல்லை ;
- கிழக்கு : செஸெறுவ, பொத்தனேகம் கிராமங்களின் எல்லைகள் ;
- தெற்கு : பொத்தனேகம் கிராமத்தின் எல்லை, அடிப்பாதையின் பகுதியும் சேமிப்பும் (பொத்தனேகம் கிராமத்தின் எல்லை), பொத்தனேகம் கிராமத்தின் எல்லை, எலவின் பகுதி, (பொத்தனேகம் கிராமத்தின் எல்லை), கட்டுள்ள கிராமத்தின் எல்லை ;
- மேற்கு : கடதுள்ள, பத்தினிகம் கிராமங்களின் எல்லைகள்

இலங்கையளவை கிராமப்படம் நி. 3,181.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம் ஏ. மு. ப.
1	மீகஹுமேயாய	3 3 28
2	உலபத்தேலாமூக்கலான	7 1 31
3	உலபத்தேலாமூக்கலான (உலபத் எலவுடன் சேமிப்பு)	5 0 1
4	உலபத்தேல (அருவி)	0 0 32
5	(சுரத்தைப் பாதையும் சேமிப்பும்)	1 1 34
6	ஹீறலுமமூக்கலான, உலபத்தேலாமூக்கலான	2 3 24
7	உலபத்தேலாமூக்கலான (குட உலபத் எலவுடன் சேமிப்பு)	0 3 26
8	குட உலபத் எல (அருவி)	0 0 23
9	உலபத்தேலாமூக்கலான இமபுல்கஹுமூலக்கலான, (குட உலபத் எலவுடன் சேமிப்பு)	0 2 26
10	(சுரத்தைப் பாதையும் சேமிப்பும்)	0 1 19
11	உலபத்தேலாமூக்கலான	0 1 8
12	(அடிப்பாதை)	0 0 5
13	ஷெ	0 0 1

காணித் துணை.	காணியின் பெயர்	விசாலம். ஏ. ப.
14	ஹீறலுமழைக்கலான, உலபத்தேலாழைக்கலான, யளேனேழைக்கலான	3 2 22
15	(அடிப்பாத்தையும் சேமிப்பும்)	0 1 0
16	கலவெலமுலையாய	5 3 6
18	திம்பிறிபிறியேவெல	0 0 35
19	பெடி	0 0 20
20	இமடபுலகஹமுலேன	1 2 10
20½	இமடபுலகஹமுலேன (குட உலபொத எல்வுடன சேமிப்பு)	0 2 11
21	தம்ப்கஹகும்புற	1 1 20
22	பெடி	0 2 36
23	பஹல ஹீறலுமழைக்கலான	21 3 20
24	மீகஹமுலையாய, வனகொனேயாய	14 2 22
25	வெலிப்பாயேழைக்கலான, ஹீறலுமழைக்கலான	21 1 21
26	(அடிப்பாத்தையும்)	0 0 13
27	(அடிப்பாத்தையும் சேமிப்பும்)	0 1 5
28	கலவெலேனேயாய, கனன்கொறையாய, றுக்கத்தனகஹமுலையாய	33 2 31
29	கனன்கொறையாய (குளக்கட்டுடன் சேமிப்பு)	1 1 18
30	(அடிப்பாத்தையும்)	0 0 20
32	வேகநதபாவுலபிறிய, (குளக்கட்டுடன் சேமிப்பு)	0 3 34
33	ஹீறலுமழைக்கலான	0 2 26
34	வான எல	0 0 34
35	ஹீறலுமழைக்கலான (வான எலவுடன் சேமிப்பு)	2 3 15
36	(அடிப்பாத்தையும்)	0 0 11
37	ஹீறலுமழைக்கலான	2 2 34
38	கலவெலமுலையாய, ஹீறலுமழைக்கலான	7 1 25
39	பல்தியனேழைக்கலான	0 2 39
40	ஹீறலுமழைக்கலான	0 1 16
41	(அடிப்பாத்தையும்)	0 0 3
42	பல்தியனேழைக்கலான	4 1 25
43	பல்தியனேழைக்கலான (குளக்கட்டுடன் சேமிப்பு)	0 3 13
44	ஹொறொவ எல	0 0 2
45	பல்தியனேழைக்கலான (பொத்தனேகம குளக்கட்டுடன் சேமிப்பு)	1 0 33
47	ஹொறொவ எல	0 0 4
48	(அடிப்பாத்தையும் சேமிப்பும்)	0 0 18
50	(அடிப்பாத்தையும் சேமிப்பும்), (அரைவாசி விசாலம்)	0 0 8
51	ஹீறலுமழைக்கலான	2 2 14
52	(எல, அரைவாசி விசாலம்)	0 0 16
53	கனன்கொறையாய (எல்வுடன் சேமிப்பு)	0 2 32
மொத்தம்		157 0 10

குருணாகல நி. உ 3—1950

காணியுரிமை நிர்ணய சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,538 (குருணாகல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவிமாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற -செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஆ. டபிளயு. தென்னகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிக்கப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றலிமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிபுகள் (சர்வேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கள்ள உரித்தாடுமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற் கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மேற்கு மாகாணம், குருணாகல டிஸ்திரிக், வனனி ஹத்தத்துவ, ஹத்தலிப்பற கோறணை கிழக்கைச்சோந்த செலசெறுவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்கருகுகின்றன :—

வடக்கு : வெத்தெனிகம, ஹீறலுமழைக்கலான எல்லைகள், கிழக்கு : வடமத்திய மாகாணத்தின் எல்லை ; தெற்கு : பொத்தனேகம, பஹல ஹீறலுமழைக்கலான எல்லைகள், மேற்கு : பஹலஹீறலுமழைக்கலான, புலனேவ, வெத்தெனிகம கிராமங்களின் எல்லைகள்.

இலங்கையளவை கிராமப்படம் நி 3,182

காணித் துணை.	காணியின் பெயர்	விசாலம். ஏ. ப.
1	நல்லெறுவழைக்கலான, செலசெறுக்கலான, நெலெறுவழைக்கலான, நாகொலவேழைக்கலான	254 2 1
2	செலசெறுவழைக்கலான, (செலசெறுக்கலான, திரிகோண குறிப்பு லானத்திற்கான சேமிப்பு)	0 1 27
3	உலபத்தேலேழைக்கலான, செலசெறுவழைக்கலான	6 2 18
4	செலசெறுவழைக்கலான, உலபொத்தேலேழைக்கலான, நல செறுவழைக்கலான (உலபத் எல்வினோடு சேமிப்பு)	3 0 32
5	உலபத் எல	0 2 4
6	நல்லெறுவழைக்கலான, உலபத்தேலேழைக்கலான (உலபத் எல்வினோடு சேமிப்பு)	3 3 25
7	செலசெறுவழைக்கலான, உலபத்தேலேழைக்கலான	18 0 32
8	அணைக்கட்டு (பாவிமாமல் விடப்படா)	0 1 24
9	உலபத்தேலேழைக்கலான, செலசெறுவழைக்கலான, (குட உலபத் எல்வினோடு சேமிப்பு)	4 0 38
10	குடா உலபொத் எல	0 0 30
11	(அடிப்பாத்தையும்)	0 0 38
12	நானபத்தஹ	1 1 24
14	(வண்டிப்பாத்தையும் சேமிப்பும்)	0 3 36
15	(அடிப்பாத்தையும்)	0 0 8
16	(கனசபாவ பாத்தையும், சேமிப்பும்)	0 0 21
18	(அடிப்பாத்தையும்)	0 0 4
19	ஹொறொவ எல	0 0 2
20	வெலஹத்தறழைக்கலான (குளக்கட்டுடன் சேமிப்பு)	0 2 12
21	இஹலவெல	3 0 11
22	கொஹோனபிறியேனேயாய	2 2 39
23	கொஹோனபிறிய	0 0 37
24	(கனசபாவ பாத்தையும், சேமிப்பும்)	1 0 10
25	(அடிப்பாத்தையும்)	0 0 4
26	கொஹோனபிறியேழைக்கலான	1 3 31
27	கொஹோனபிறியேனேயாய, அந்தறையாய, பனசலே பஹலவெலேனேயாய, வெவகாவஹேன	31 3 27
31	பஹலவெல	6 2 4
32	வெலஅத்தறஹேன, (குளக்கட்டுடன் சேமிப்பு)	1 0 63
33	ஹொறொவ எல	0 0 1
34	செலசெறுவழைக்கலான (குளக்கட்டுடன் சேமிப்பு)	0 0 12
37	(அடிப்பாத்தையும்)	0 0 13
38	நல்லெறுவழைக்கலான, செலசெறுவழைக்கலான, இஹல வெலேழைக்கலான, பல்தியனேழைக்கலான, கலலேகந்தேழைக்கலான	45 0 39
39	(அடிப்பாத்தையும்)	0 9 7
மொத்தம்		389 3 7

குருணாகல நி. உ 4—1950

காணியுரிமை நிர்ணய சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி 2,539 (குருணாகல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவிமாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற -செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

ஆ. டபிளயு. தென்னகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(a) இக்காணிக்கைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படல்கள் (சாவேயா; ஜெனரல்) நில அளவைக் காரிய காத் தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணைமில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற் கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட்டமேற்கு மாகாணம், குருகுள்கல் டில்திரிக், வனனி ஹதபத்துவ, ஹததலைப்பஹ கோறனை சிழுககைசசோந்த பொத்தனேகம் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணு மெல்லகட்குளிருக்கின்றன :—

- வடக்கு : செவ்வெறுவ கிராமத்தின் எல்லை ;
- கிழக்கு : வட்ட மத்திய மாகாணத்திலுள்ள குமபுகவெவ, வெற்றுகொலு வேகம் கிராமங்களின் எல்லைகள், உட்சியம்பலாவ கிராமத்தின் எல்லை ;
- தெற்கு : உட்சியம்பலாவ, பஹல் சியம்பலாவ, நிலகுறறியாவ கிராமங்களின் எல்லைகள் .
- மேற்கு : நிலகுறறியாவ, கட்துணை கிராமங்களின் எல்லைகள், எல்வின பகுதி, (பஹல் ஹீறலுக்கம் கிராமத்தின் எல்லை), பஹல் ஹீறலுக்கம் கிராமத்தின் எல்லை, அடிப்பாபாதையி பகுதியும் சேமிப்பும் (பஹல் ஹீறலுக்கம் கிராமத்தின் எல்லை), பஹல் ஹீறலுக்கம் கிராமத்தின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் நி. 3,183.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	தம்பகஹமுலபிறறிய (சுவக்காலை)	1 1 35
2	வெவலுஹலேஹ	1 1 7
3	பொத்தனேகமலுக்கலான, கொல்லகந்தேழக்கலான	4 0 33
4	(அடிப்பாபாதை)	0 0 15
5	பொத்தனேகமலேஹ, கதுறுக்கலெகொடவலயாய, கலலிந்தேயாய, அநதறயாய	34 0 19
6	பொத்தனேகமலெவ	45 3 13
7	வேகந்தேகலஹினன (குளக்கட்டுள சேமிப்பு)	0 2 15
8	கலலிநதேயாய (குளக்கட்டுள சேமிப்பு)	0 2 27
9	ஷெ (ஷெ)	0 2 22
10	(வாயக்கால)	0 0 4
11	(வாயக்கால)	0 0 6
12	ஹொரெவ எல	0 0 16
13	பொத்தனேகமகெலே	1 0 8
14	(அடிப்பாபாதையும் சேமிப்பும்) (அரைவாசி விசாலம்)	0 0 8
15	(அடிப்பாபாதை)	0 0 17
16	(எல், அரைவாசி விசாலம்)	0 0 16
19	(வாயக்கால)	0 0 8
20	பனமடியாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 23
21	பனமடியாய	0 0 32
22	பனமடியாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 2
23	பனமடியாய	13 2 37
24	ஷெ	0 1 35
25	ஷெ	0 1 8
26	பனமடியாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 5
27	இஹலவத்த	0 2 10
28	திலபம்பே	0 1 9
29	கலலிநதேயாய	0 2 15
30	வேகந்தேகலஹினன (குளக்கட்டுள சேமிப்பு)	0 0 29
31	வேகந்தேகலஹினன	1 2 20
32	கலலிநதேயாய (குளக்கட்டுள சேமிப்பு)	1 2 8
34	எஹெறுகஹலேஹ (குளக்கட்டுள சேமிப்பு)	1 0 1
35	திலபம்பே	0 1 36
36	இஹலவத்த	0 0 24
37	இஹலவத்த (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 3
39	(அடிப்பாபாதை)	0 1 3
40	திலபம்பே	0 3 39
41	(அடிப்பாபாதையும் சேமிப்பும்)	0 0 37
42	தலுக்கொலல	3 1 30
43	தலுக்கொலல, பனமடியாய, (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 13
44	(வாயக்கால)	0 0 6
46	(அடிப்பாபாதை)	0 0 3
47	(அடிப்பாபாதை)	0 0 27
48	பொத்தனேகமகெலே	2 3 10
49	(கரத்தைப்பாபாதையும், சேமிப்பும்)	0 2 8
50	பொத்தனேகமலேஹ, பொத்தனேகமகெலே, மாவத்தேயாய	16 1 15

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
51	திலபம்பே	3 3 29
52	கலலிநதேயாய	0 1 5
53	கலலிநதேயாய	0 0 18
54	ஷெ	0 0 35
55	ஷெ	0 0 18
57	கதுறுகஹமுலவத்த	0 2 33
58	விதானேகலவத்த	0 0 29
59	சியம்பலகஹமுலவத்த	0 0 25
60	றுக்கஹமுலவத்த	0 0 27
61	(சுவருளள பாணிலம்) (கிணத்தக்குச சேமிப்பு)	0 0 14
64	ஹொரெவ எல	0 0 36
65	தலுக்கொலல	1 1 14
66	தலுக்கொலல (வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 3
67	(வாயக்கால)	0 0 16
68	கலலிநதேயாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 5
69	கலலிநதேயாய	18 0 26
70	குட அலுத்தவெவ	2 0 0
71	அப்புக்குறிகொடவலயாய (குளக்கட்டுள சேமிப்பு)	0 0 30
72	கந்தேபொடமூக்கலான (மல்தொலவுடன் சேமிப்பு)	1 3 18
73	மல்தொல (அருவி-வறறிய)	0 0 14
74	அப்புக்குறிகொடவலயாய (மல்தொலவுடன் சேமிப்பு)	0 1 35
75	அப்புக்குறிகொடவலயாய	4 2 6
76	துணுமடலகஹலேஹ	1 2 5
77	துணுமடலகஹலேஹ (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 19
78	கலலிநதேயாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 22
79	(வாயக்கால)	0 0 15
80	வேகந்தேயாய, துணுமடலகஹலேஹ, (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 9
81	வேகந்தேயாய, துணுமடலகஹலேஹ	0 1 4
82	(அடிப்பாபாதையும், சேமிப்பும்)	0 0 14
83	வேகந்தேயாய	0 1 31
84	ஷெ	1 2 37
85	ஷெ	1 0 39
86	ஷெ	2 1 9
87	(அடிப்பாபாதை)	0 0 22
88	மாவத்தேயாய	20 1 16
89	வேகந்தேயாய (குளக்கட்டுள சேமிப்பு)	1 1 35
90	அலுத்தவெவ	7 0 36
91	பொத்தனேகமலுக்கலான, மாவத்தேயாயமூக்கலான, மடுகந்தேழக்கலான	31 3 4
92	இஹலவத்த	13 2 2
93	(அடிப்பாபாதை)	0 0 23
94	இஹலவத்த	4 3 3
95	மடுகந்தேழக்கலான, கந்தேபொடமூக்கலான, கந்தேழக்கலான	126 2 29
மொத்தம்		386 1 7

குருகுள்கல் நி. 5—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,540 (குருகுள்கல்.)

இத்தேடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எத்தனைகேனும் அதன எப்பாங்குகேனும் அதில் எச்சொந்தக்கேனும் தமக்கு உரித்துணைடென்று 1950 ம் (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன விஷயத்திற செயயவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி இத்தல அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் (ஜூன்) மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தேயாரி கொடுக்கப்பட்டது

ஆ. டபிளயு. தென்னகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் கெவற்றுகளின் இடத்துக்கெக மேல மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(a) இக்காணிக்கைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படல்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காத் தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற் கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வடமேற்கு மாகாணம், குருணாகல் டிஸ்திரிக், வனனி ஹதபதவ, ஹத்தலிப்பஹ கோறனை சிழ்க்கைச்சேர்ந்த கடதுளான கிராமத்திலுள்ள சிழ்க்க காணும் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன :—

வடக்கு : பத்தினிகம, பஹல ஹீறலுகம கிராமங்களின் எல்லைகள் ;
 சிழ்க்கு : பஹல ஹீறலுகம, பொத்தனேகம, நில்குறறியாவ கிராமங்களின் எல்லைகள் ;
 தெற்கு : நில்குறறியாவ கிராமத்தின் எல்லை, சியம்பலனகமுலே ஓயவின பகுதி, (கலேவெவ கிராமத்தின் எல்லை) ;
 மேற்கு : சியம்பலனகமுலே ஓயவின பகுதி, (கலேவெவ கிராமத்தின் எல்லை) பத்தினிகம கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 3,184

காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம் ஏ. று. ப.
1	டிகயாய, வெலிஹூலாய, பிலமதிப்பேயாய	73 0 3
3	வேகநதபாலுலேறன, வேகநதபாலுலேறனகலான (குளக் கடடூன சேமிப்பு)	1 1 36
4	கடதுளனேவெவ	20 0 8
5	பாலுஹூமுலேறன	2 0 30
6	(கரததைப் பாதையும் சேமிப்பும்)	1 0 17
7	(வாயக்கால்)	0 0 1
8	(வாயக்கால்)	0 0 1
9	கடவல் எல் (அருவி)	0 0 21
11	வெல்காவ ஹேன	0 1 16
13	(வாயக்கால்)	0 0 1
15	(வாயக்கால்)	0 0 8
18	கடவல் எல் (அருவி)	0 0 6
19	கடதுளனேமுககலான, வேகநதபாலுலேறன (எல்வுடன சேமிப்பு)	1 3 14
20	கடதுளனேளல் (அருவி)	2 0 27
21	கடதுளனேமுககலான, ஹீறலுமுககலான, பிலமதிப்பேயாய, (எல்வுடன சேமிப்பு)	9 0 32
22	ஹீறலுமுககலான, கடதுளனேமுககலான	10 0 39
23	சேறுகலாய	1 3 6
24	கடதுளனேமுககலான	4 2 19
25	ஹீறலுமுககலான, (சியம்பலனகமுலேஓயவுடன சேமிப்பு)	0 2 21
26	சியம்பலனகமுலேஓய (அருவி), (அரைவாசி விசாலம்)	1 0 8
27	(கரததைப்பாதையும் சேமிப்பும்)	0 2 17
28	கடதுளனேமுககலான, கெறியத்தவலேமுககலான, (சியம்பலனகமுலே ஓயவுடனும் கடதுளனே எல்வுடனும் சேமிப்பு)	5 3 0
29	கெறியத்தவலேமுககலான, பதுல்கஹூமுலேமுககலான, (கடதுளனே எல்வுடனும் சியம்பலனகமுலே ஓயவுடனும் சேமிப்பு)	2 3 4
31	கநதனகொடேயாய (வாயக்காலுடன சேமிப்பு)	0 3 3
32	(வாயக்கால்)	0 0 18
33	கநதனகொடேயாய	2 2 21
35	கடதுளனேமுககலான; (கடதுளனே எல்வுடன சேமிப்பு)	1 3 38
36	கடவல் எல் (அருவி)	0 0 7
37	கனக்கனகொறறுவேயாய	0 0 21
38	கனக்கனகொறறுவேயாய (கடவல் எல்வுடன சேமிப்பு)	0 0 38
39	கனக்கனகொறறுவேயாய	0 0 33
40	கனக்கனகொறறுவ	0 1 34
41	கனக்கனகொறறுவ (கடவல் எல்வுடன சேமிப்பு)	0 0 38
42	கடவல் எல் (அருவி)	0 0 18
44	(கரததைப் பாதையும், சேமிப்பும்)	1 3 38
45	கோங்கஹூமுலேறன	2 0 37
46	கநதனகொடேயாய, கடதுளனேவேறேன, கனகொடேயாய	26 2 26
47	ரேடுதேயாயேமுககலான	3 2 38
மொத்தம்		180 2 22

குருணாகல் நி. உ. 6—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,541 (குருணாகல்.)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேர்ந்தகேனும் தமக்கு உரித்தானதென்று 1950 ம ஆடு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும்

அறிவிப்பாடலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப் படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம ஆடு (மாச) பசுரணி மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பி ளுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது

ஆர். டபிள்யு தென்கோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துண்டுகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெடுபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிமும் அவைகளின் அளவைப்பங்குகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய கர்த்தரிமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற் கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேற்கு மாகாணம், குருணாகல் டிஸ்திரிக், வனனி ஹதபதவ, ஹத்தலிப்பஹ கோறனை சிழ்க்கைச்சேர்ந்த பத்தினிகம கிராமத்திலுள்ள சிழ்க்க காணும் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன :—

வடக்கு : புலுளேவ கிராமத்தின் எல்லை ;
 சிழ்க்கு : பஹல ஹீறலுகம, கடதுளான கிராமங்களின் எல்லைகள் ;
 தெற்கு : கடதுளான கிராமத்தின் எல்லை, சியம்பலனகமுலே ஓயவின பகுதி, (கலேவெவ கிராமத்தின் எல்லை) ;
 மேற்கு : சியம்பலனகமுலே ஓயவின பகுதி, (கலேவெவ கிராமத்தின் எல்லை), குடாகத்துஹூறுவ கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 3,185

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. று. ப.
1	வெலப்பலுமுககலான	5 2 6
3	வெலப்பலுமுககலான	7 3 27
4	வெலப்பலுமுககலான	1 1 28
5	பத்தினிகமவெவ	6 0 22
6	பத்தினிகமமுககலான	4 2 38
7	வெலஹீறலுமுககலான, கெலம்பல்கொடவலேயாய	62 1 28
8	பத்தினிகமமுககலான	16 2 33
9	திம்பிறிவலுமுககலான, கெலம்பல்கொடவலேயாய, புலுமுககலான, வனகொளேறேன, வெலப்பலுமுககலான, பீத்தலுமுககலான, கெறியத்தவலேயாய.	208 3 2
10	கெறியத்தவலேமுககலான (சியம்பலனகமுலே ஓயவினும் சேமிப்பு)	10 0 29
11	கெறியத்தவலேயாய, திம்பிறிவலுமுககலான (சியம்பலனகமுலே ஓயவுடனும், வான எல்வுடனும் சேமிப்பு)	10 0 24
12	சியம்பலனகமுலேஓய (அரைவாசி விசாலம்)	4 1 23
13	வான எல்	0 1 0
14	வெலப்பலுமுககலான, (குளக்கடடூன் சேமிப்பு)	3 1 20
15	பத்தினிகம	13 3 21
16	திம்பிறிவலுமுககலான (சியம்பலனகமுலே ஓயவுடனும் வான எல்வுடனும் சேமிப்பு)	8 0 5
மொத்தம்		363 3 26

குருணாகல் நி. உ. 7—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,542 (குருணாகல்.)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில், விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேர்ந்தகேனும் தமக்கு உரித்தானதென்று 1950 ம ஆடு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவிப்பாடலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப் படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம ஆண்டு (மாச) பங்குனி மாதம் 29 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

ஆர். டபிள்யூ. தென்னகோன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துறைகளின் இடதுகைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிக்கீழ்ப்பற்றிய இனணும் மேல்திகமான விபரம் கொழும்பு (செற்றிலைமொடா ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவெய்ப்பாட்களை (சாலேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காத்ரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேஜெமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள் உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற் கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மேற்கு மாகாணம், குருகுக்கல் டிஸ்டிரிக், வன்னி ஹத்தத்துவ, ஹத்தலிப்பஹ கோறணை கிழக்ககச்சேர்ந்த முதியனனேகம் கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க் காணும் மெல்லைக்குளிருக்கின்றன :—

வடக்கு : சியமபலனகமுலே ஓயவின பகுதி, (குடகதநொறுவ கிராமத்தின எல்லை) ;

கிழக்கு : சியமபலனகமுலே ஓயவின பகுதி (குடகதநொறுவ கிராமத்தின எல்லை), கலெவெவ வாள் எல்வின பகுதி, அடிப்பாதையின் பகுதியும், சேமிப்பும், கிராமக்கமிட்டி ரேட்டின் பகுதியும், சேமிப்பும், (கலெவெவ கிராமத்தின எல்லை) ;

தெற்கு : பாலு கதுறுவெவ கிராமத்தின எல்லை, ஹிறியால் ஹத்தத்துவ, நிக்கவகம்பஹா கோறணையச்சேர்ந்த முற்றான ரோப்போ படம் நி. 11 ன் எல்லையும், கதுறுவெவ கிராமத்தின எல்லையும் ;

மேற்கு : திவுல்களே கிராமத்தின எல்லை, அடிப்பாதையின் பகுதியும் சேமிப்பும், (திவுல்களே கிராமத்தின எல்லை) ; திவுல்களே கிராமத்தின எல்லை, பாசிறியகம் எல்வின பகுதி, (திவுல்களே, விக்கதெனிகம் கிராமக் களின் எல்லைகள்).

இலக்கையளவை கிராமப்படம் நி. 3,186.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. மு. ப.
1	சியமபலனகமுலே ஓய (அருவி), (அரைவாசி விசாலம்)	5 3 34
2	தமமன்னவல்லாயரேழ்க்களான, பஸ்சிறியகமழ்க்களான, (சியமபலனகமுலே ஓயவுடன் சேமிப்பு)	10 2 27
3	பஸ்சிறிகம் எல் (அருவி), (அரைவாசி விசாலம்)	1 1 8
4	கடவலஎல் (அருவி)	0 0 22
5	பஸ்சிறியகமழ்க்களான (பஸ்சிறியகம் எல்வுடனும் கடவல் எல்வுடனும் சேமிப்பு)	12 1 24
6	கதுறுபொத்தவல்லாய, மாவத்தயாய	107 0 8
8	கதுறுபொத்தவல்லாய (ஹீன் எல்வுடன் சேமிப்பு)	2 1 9
9	ஹீன் எல் (அருவி)	1 0 5
10	கதுறுபொத்தவல்லாய (ஹீன் எல்வுடன் சேமிப்பு)	2 3 29
11	கதுறுபொத்தவல்லாய, பானவல்லந்த, தமமன்னவல்லாய	54 1 24
12	தமமன்னவல்லாய (சியமபலனகமுலே ஓயவுடன் சேமிப்பு)	5 0 9
13	தமமன்னவல்லாய; சியமபலனகமுலேஓயவுடன்சேமிப்பு	4 0 15
14	கலெவெவ வாள் எல் (அருவி), (அரைவாசி விசாலம்)	1 0 10
15	தமமன்னவல்லாய, கெதற்பவுல்லாய, பனவல்லந்த, (முதியனனேகம் வாள் எல்வுடனும், கலெவெவ வாள் எல்வுடனும், சேமிப்பும், வற்றிய அருவியும்)	14 3 0
16	முதியனனேகம் வாள் எல் (அருவி)	0 3 20
17	கெதற்பவுல்லாய, தமமன்னவல்லாய (முதியனனேகம் வாள் எல்வுடனும் கலெவெவ வாள் எல்வுடனும் சேமிப்பு)	8 3 16
18	(அடிப்பாதை)	0 0 4
19	(அடிப்பாதையும் சேமிப்பும்), (அரைவாசி விசாலம்)	0 0 38
20	ஜயனாயக்க தேவாலே	0 0 18
22	கெதற்பவுல்லாய, குடுமிரிலையாய	14 1 11
23	கெதற்பவுல்ஹேன் (ஹொறாவ எல்வுடன் சேமிப்பு)	0 0 35
24	ஹொறாவ எல்	0 0 22
25	கதுறுஹேன்	0 2 3
26	(கிராமக்கமிட்டி ரேட்டும் சேமிப்பும்), (அரைவாசி விசாலம்)	0 1 30
28	முதியனனேகம் வாள் எல் (அருவி)	0 1 7
29	முதியனனேகம் வாள் எல் (அருவி)	0 0 2
30	(கிராமக்கமிட்டி ரேட்டும் சேமிப்பும்)	0 2 8
31	டம்பஹேன், (வாள் எல்வுடன் சேமிப்பு)	0 0 6
32	முதியனனேகம் வாள் எல் (அருவி)	0 0 5
33	ஷெ (ஷெ)	0 0 4

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம் ஏ. மு. ப.
34	(சிறிய ரேட்டும் சேமிப்பும்)	8 2 6
35	(அடிப்பாதை)	0 0 13
36	அந்தறலந்த, மாவத்தயாய	29 3 12
37	தங்கலவல்லாயரேழ்க்களான (குளக்கட்டுள சேமிப்பு)	1 0 26
38	கடவல் எல் (அருவி)	0 0 4
39	பாலுஹெவல்	3 3 32
40	(அடிப்பாதையும் சேமிப்பும், அரைவாசி விசாலம்)	0 0 6
41	(அடிப்பாதையும், சேமிப்பும்)	0 1 26
42	அந்தறலந்த	9 1 16
43	முதியனனேகம் வாள் எல் (அருவி)	0 1 31
44	(கற்பாறை)	0 1 4
45	பாலுஹெவல்	1 0 8
46	(அடிப்பாதையும், சேமிப்பும்)	0 0 18
47	(அடிப்பாதை)	0 0 1
48	வாள் எல்	0 0 7
49	கோங்குஹேன் (குளக்கட்டுள சேமிப்பு)	0 3 20
50	தம்பஹேன்	0 0 18
52	கொஹொம்பஹமுலவத்த	0 1 6
53	கதுறுஹெவல்	0 1 9
55	தம்பஹேன் (ஹொறாவ எல்வுடனும் குளக்கட்டுள சேமிப்பு)	0 2 39
56	ஹொறாவ எல்	0 0 5
57	தம்பஹேன், (ஹொறாவ எல்வுடனும், குளக்கட்டுள சேமிப்பு)	1 0 9
58	(அடிப்பாதை)	0 0 14
59	முதியனனேகம்வெவல்	18 1 5
61	(அடிப்பாதையும் சேமிப்பும்)	0 0 11
62	கதுறுஹெவல் (சவக்காலே)	0 2 19
63	கொடெல்லிற்றியாய	25 3 15
64	தெருநுவல்முக்களான	5 2 32
65	(அடிப்பாதை)	0 0 10
66	தெருநுவல்முக்களான	2 1 19
67	தெருநுவல்முக்களான (தெருநுவல் எல்வுடன் சேமிப்பு)	2 1 5
68	தெருநுவல் எல் (அருவி)	0 2 4
69	தெருநுவல் (தெருநுவல் எல்வுடனும் கந்தெனவேதென் எல்வுடனும் சேமிப்பு)	1 3 25
70	கந்தெனவேதென் எல் (அருவி)	0 1 18
71	தெருநுவல் (கந்தெனவேதென் எல்வுடனும் சேமிப்பு)	1 3 20
72	தனஹேன்வெவல்	7 3 21
73	(அடிப்பாதை)	0 0 7
74	மிகுமுலஹேன் (குளக்கட்டுள சேமிப்பு)	1 2 39
75	கந்துஅத்தறயாய (தனஹேன் எல்வுடன் சேமிப்பு)	1 1 3
76	தனஹேன் எல் (அருவி)	0 0 22
77	மிகுமுலஹேன் (தனஹேன் எல்வுடன் சேமிப்பு)	1 2 33
78	தனஹேன் எல் (அருவி)	0 0 18
81	(ஷெ)	0 0 2
83	தனஹேன் எல் அல்லது கந்தேன் (அருவி)	0 0 24
86	றம்பவல்லாய (தனஹேன் எல்வுடன் சேமிப்பு)	2 0 30
87	பாலுவெவல்	0 1 24
88	தெருநுவல், தெருநுவல்முக்களான	49 0 15
89	பாலுஹேன், றம்பவல்ஹேன்	40 2 34
90	(கிராமக் கமிட்டி ரேட்டும் சேமிப்பும்), (அரைவாசி விசாலம்)	1 2 10
		மொத்தம். 475 1 17

குருகுக்கல் நி. 2 8—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,543 (குருகுக்கல்.)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** குருவுரும அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5-(1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியென செய்து முடிக்கப்படுமென்று மேற்கொலிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம ஆண்டு (மாச) பங்குனி மாதம் 29 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

ஆர். டபிள்யூ. தென்னகோன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துறைகளின் இடதுகைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(A) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமுடி (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிபுகள் (சர்வேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(B) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(C) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வடமேற்கு மாகாணம், குருணாகல் டிஸ்திரிக், வணனி ஹதபத்துவ, ஹததலிபைஹ கோறணை கிழக்கைச் சோந்த கலெவெவ கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்க்குளிருக்கின்றன :—

வடக்கு : சியம்பலன்கமுலே ஓயவின பகுதி (குடகத்தெருவ, பத்தினிகம் கிராமங்களின் எல்லைகள்),

கிழக்கு : சியம்பலன்கமுலே ஓயவின பகுதி (பத்தினிகம், கடதுனன நிலகுறியாவ, பஹல சியம்பலாவ கிராமங்களின் எல்லைகள்), வீற முன்னியகம் கிராமத்தின் எல்லை;

தெற்கு : வீறமுன்னியகம் கிராமத்தின் எல்லை, ஹ்றியால் ஹதபத்துவ, நிக்கவகம்பஹா கோறணையச் சோந்த பொத்தனேகம் கிராமத்தின் எல்லை, மஹா எலவின பகுதி (ஹ்றியால் ஹதபத்துவ, நிக்கவகம்பஹா கோறணையச் சோந்த பொத்தனேகம் கிராமத்தின் எல்லை), ஹ்றியால் ஹதபத்துவ நிக்கவகம்பஹா கோறணையச் சோந்த குமபுககடவல, பாலுக்கூறவெவ கிராமங்களின் எல்லைகள்,

மேற்கு : கிராமக்கமிட்டி ரோட்டின் பகுதியும், சேமிப்பும் (முதியனேகம் கிராமத்தின் எல்லை), கிராமக்கமிட்டி ரோட்டின் பகுதியும், சேமிப்பும் (முதியனேகம் கிராமத்தின் எல்லை), அடிப்பாதையின் பகுதியும் சேமிப்பும் (முதியனேகம் கிராமத்தின் எல்லை), கலெவெவ வான எலவின பகுதி, (முதியனேகம் கிராமத்தின் எல்லை).

இவ்வகையானவ கிராமப்படம் நி 3,187.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கலாவெவ வான எல (அரைவாசி விசாலம்)	1 0 10
2	திவல்கஹ்றேன (கலெவெவ வான எலவுடனும் சியம்பலன்கமுலே ஓயவுடனும் சேமிப்பு)	4 1 6
3	திவல்கஹ்றேன (சியம்பலன்கமுலே ஓயவுடன சேமிப்பு)	2 3 9
5	தமபுகஹ்றேன (கலாவெவ வான எலவுடன சேமிப்பு)	2 1 19
6	தமபுகஹ்றேன, கோங்கஹ்றேன (சியம்பலன்கமுலே ஓயவுடன சேமிப்பு)	10 1 15
7	(கரத்தைப் பாலுத்)	0 1 11
9	(வாயக்கால்)	0 0 9
10	நமடவலயாய (வாயக்காலுடன சேமிப்பு)	1 1 32
11	நமடவலயாய (ஹொரெருவ எலவுடனும் வாயக்காலுடனும் சேமிப்பு)	0 3 21
12	ஹொரெருவலேமுககலான (ஹொரெருவ எல, வான எல; வாயக்காலுடனும் சேமிப்பு)	0 3 37
13.	(வாயக்கால்)	0 1 5
14	(வாரும் கறபாறையும்-வான எலவுடன சேமிப்பு)	0 3 38
15	வான எல	0 1 23
16	ஹொரெருவ எல	0 0 2
17	ஹொரெருவலேமுககலான, கலஹ்றேனேமுககலான (குளக்கட்டுடன சேமிப்பு)	2 2 11
18	ஹொரெருவ எல	1 2 20
19	(கரத்தைப் பாலுத்)	0 1 11
21	யத்தறுவல்	0 3 32
22	வனேமுககலான (வான எலவுடன சேமிப்பு)	3 3 37
23	வான எல	1 0 26
24	வனேமுககலான (வான எலவுடனும், குளக்கட்டுடனும் சேமிப்பு)	11 2 17
25	(அடிப்பாதை)	0 0 6
26	கலெவெவ வான எல	3 1 3
27	கலஹ்றேனேமுககலான (வான எலவுடன சேமிப்பு)	1 2 37
28	மீகஹமுலேறேன (வான எலவுடன சேமிப்பு)	0 1 30
29	(அடிப்பாதையும் சேமிப்பும்)	0 0 29
30	மீகஹமுலேறேன, ஹெலம்பகஹ்றேன	0 3 29
31	மீகஹமுலேறேன, ஹெலம்பகஹ்றேன (வான எலவுடன சேமிப்பு)	2 2 31
32	குடுமிறியாய ஹேன (வான எலவுடன சேமிப்பு)	7 0 7
33	(அடிப்பாதையும் சேமிப்பும் அரைவாசி விசாலம்)	0 0 38
34	குடுமிறியாய ஹேன, குடுமிறியாய	29 0-21
35	(கரத்தைப் பாதையும் சேமிப்பும்)	1 1 35
36	ஹெலம்பகஹ்றேன, மீகஹ்றேன, மீகஹமுலேறேன	2 2 7
38	பாலுக்கஹ்றேன	1 2 4
39	(கிராமக்கமிட்டி ரோட்டும் சேமிப்பும்-அரைவாசி விசாலம்)	0 1 30
40	ஹீனனபாலுக்கஹ்றேன, பாலுக்கஹ்றேன	0 2 9

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
41	பாலுக்கஹ்றேன (ஹொரெருவ எலவுடன சேமிப்பு)	0 0 14
42	ஹொரெருவ எல	0 0 15
43	கலஹ்றேனேமுககலான (ஹொரெருவஎலவுடன சேமிப்பு)	0 0 16
44	கலஹ்றேனேமுககலான	34 1 13
45	ஹீனனபாலுக்கஹ்றேன	33 0 25
46	(கிராமக்கமிட்டி ரோட்டும் சேமிப்பும்-அரைவாசி விசாலம்)	1 2 10
47	அலுத்தவெவ	1 1 32
48	வெவலுக்கஹ்றேன ஹீனனபாலுக்கஹ்றேன (குளக்கட்டுடன சேமிப்பு)	1 1 3
50	வெவலுக்கஹ்றேன, ஹீனனபாலுக்கஹ்றேன	42 0 4
51	கலெவெவெவெவ	92 1 14
52	அப்பாய (வான எலவுடன சேமிப்பு)	0 1 16
53	வான எல	0 0 11
54	அப்பாய	16 3 20
55	அப்பாய (மஹா எலவுடன சேமிப்பு)	1 1 37
56	மஹா எல (அரைவாசி விசாலம்)	0 1 2
57	மஹா எல	0 0 38
59	கலவலேறேன (மஹா எலவுடன சேமிப்பு)	0 0 28
60	நமடவலயாய, திகவனனேறேன, திகவனனேயாய, கலவலேறேன, அனேதயாய	118 1 32
61	நமடவலமுககலான	7 0 8
62	நமடவலயாய (சியம்பலன்கமுலே ஓயவுடன சேமிப்பு)	2 3 11
63	நமடவலமுககலான (சியம்பலன்கமுலே ஓயவுடன சேமிப்பு)	10 0 10
64	சியம்பலன்கமுலே ஓய (அரைவாசி விசாலம்)	11 1 7
65	திகவெனனேயாய நமடவலயாய (சியம்பலன்கமுலே ஓயவின பகுதி)	18 1 36
66	கலவலேமுககலான ஹீனனேமுககலான	4 1 13
67	கலவலேமுககலான மஹ்றேனேமுககலான	5 0 25
மொத்தம்		511 0 26

குருணாகல் நி, உ. 9—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,544 (குருணாகல்).

இதனோடணை ததிருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேறணைக்கேனும் தமக்கு உரித்தானதென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையெழுப்பப்பட்டிருக்கு** ஒருவரும் அறிவிக்காமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்படி அக்காணியை முடிக்குரிய காணியென வளனிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டிய செய்கு முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஆர். டபிள்யு தெனன்கோன்,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(A) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமுடி (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிபுகள் (சர்வேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(B) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(C) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வடமேற்கு மாகாணம், குருணாகல் டிஸ்திரிக், வணனி ஹதபத்துவ, ஹததலிபைஹ கோறணை கிழக்கைச்சோந்த நிலகுறியாவ கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் : இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்க்குளிருக்கின்றன :—

வடக்கு . கடதுனன, பொத்தனேகம் கிராமங்களின் எல்லைகள் , கிழக்கு : பொத்தனேகம், பஹல சியம்பலாவ கிராமங்களின் எல்லைகள் ; தெற்கு : வான எலவின பகுதி, (பஹல சியம்பலாவ கிராமத்தின் எல்லை), சிம்பலன்கமுலே ஓயவின பகுதி, (கலெவெவ கிராமத்தின் எல்லை),

மேற்கு : சியம்பலன்கமுலே ஓயவின பகுதி, (கலெவெவ கிராமத்தின் எல்லை).

இலங்கையளவை கிராமப்படம் நி. 3,188

காணித துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	சியம்பலனகமுலே ஓய (அருவி), (அரைவாசி விசாலம்)	4 3 18
2	நிலகுறறியாவேஹேன, நிலகுறறியாவேஹேனயாய (ஓயவுடனும மல தொலவுடனும சேமிப்பு)	3 3 4
3	நிலகுறறியாவேஹேன, நிலகுறறியாவேஹேனயாய, கலவலையாய	148 0 9
4	ரேடுதேயாயேமூககலான	5 3 27
5	நிலகுறறியாவேமூககலான	34 3 31
6	(அடிப்பாதை)	0 0 20
7	நிலகுறறியாவே இஹலவெவ	6 0 21
8	நிலகுறறியாவேஹேனயாய (கட்டுடன் சேமிப்பு)	1 1 0
9	நிலகுறறியாவேவெவ	4 0 7
10	நிலகுறறியாவேஹேனயாய (கட்டுடன் சேமிப்பு)	1 2 2
11	ஹொரெவ எல	0 0 1
13	நிலகுறறியாவேஹேனயாய (மலதொலவுடன் சேமிப்பு)	3 1 34
14	மலதொல (அருவி, வறறிய)	0 3 12
15	நிலகுறறியாவேஹேன, நிலகுறறியாவேஹேனயாய, (ஓயவுடனும மலதொலவுடனும சேமிப்பு)	16 3 20
16	நிலகுறறியாவேஹேன, நிலகுறறியாவேஹேனயாய	28 2 12
17	நிலகுறறியாவேஹேன	3 0 20
18	நிலகுறறியாவேமூககலான	5 2 17
19	நிலகுறறியாவேமூககலான (ஓயவுடனும எலவுடனும சேமிப்பு)	5 3 35
20	பஹலசியம்பலாவே வான எல (அரைவாசி விசாலம்)	0 0 27
மொத்தம்.		275 0 37

குருணாகல நி. உ. 10—1950

காணியுரிமை நிர்ணய சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,545 (குருணாகல)

இத்தொடர்த்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைககேனும் தமக்கு உரிததுண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

ஆர். டபிள்யு தென்னகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் களின இடது கைப்பக்க மேல மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கன (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் களெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக் களுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மேற்கு மாகாணம், குருணாகல டிஸ்ட்ரிக், வனனி ஹத்தத்துவ, ஹத்தலிப்பற்ற கோறளை கிழக்கைச்சேர்ந்த பஹல சியம்பலாவ கிராமத்திலுள்ள கிழக்காணும் காணித் துண்டுகள்: இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லகட்டுகளிருக்கின்றன:—

- வடக்கு: நிலகுறறியாவ, பொத்தனேகம், கிராமங்களின் எல்லைகள்;
- கிழக்கு: உட்சியம்பலாவ, மெற்றிகளெனவே கிராமங்களின் எல்லைகள்;
- தெற்கு: தெற்குறகலவெவ, மாககாறகம் கிராமங்களின் எல்லைகள்;
- மேற்கு: சியம்பலனகமுலே ஓயவின் பகுதி. (ஹேமுனணியகம், கலெவெவ கிராமங்களின் எல்லைகள்), வான எலவின் பகுதி, (நிலகுறறியாவ கிராமத்தின் எல்லை), நிலகுறறியாவ கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 3,189.

காணித துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	சியம்பலனகமுலேஓய (அருவி, அரைவாசி விசாலம்)	1 3 26
2	பஹலசியம்பலாவேமூககலான, (சியம்பலனகமுலே ஓயவுடன் சேமிப்பு)	7 3 2
3	பஹல சியம்பலாவே வான எல (அரைவாசி விசாலம்)	0 0 27
4	பஹல சியம்பலாவேஹேன	2 3 37
5	பஹல சியம்பலாவே மூககலான (வான எலவுடன் சேமிப்பு).	4 2 34
6	பஹல சியம்பலாவே வான எல	0 3 30
7	பஹல சியம்பலாவேமூககலான (வான எலவுடன் சேமிப்பு)	5 1 35
8	பஹல சியம்பலாவேமூககலான (குளக்கட்டுடன் சேமிப்பு)	1 2 6
9	பஹல சியம்பலாவே மூககலான	17 1 38
10	அடிப்பாதை	0 0 27
11	பஹல சியம்பலாவேமூககலான	40 3 1
12	பஹல சியம்பலாவேஹேன	1 3 21
14	பஹல சியம்பலாவேவெவ (குளமும் கட்டும)	35 3 31
15	பஹல சியம்பலாவேமூககலான (கட்டுடன் சேமிப்பு)	3 1 0
16	ஹொரெவ எல	0 0 2
17	தணணீக் குழி	0 0 25
18	பஹல சியம்பலாவேமூககலான (ஹொரெவ எலவுடன் சேமிப்பு)	1 1 10
19	ஹொரெவ எல	0 0 9
20	பஹல சியம்பலாவேமூககலான	1 1 25
22	பஹல சியம்பலாவேஹேன	1 0 2
24	அடிப்பாதையும் சேமிப்பும்	0 1 16
25	பஹல சியம்பலாவேஹேன (கட்டுடன் சேமிப்பு)	0 0 19
25½	பஹல சியம்பலாவேமூககலான (கட்டுடன் சேமிப்பு)	0 0 29
26	(கட்டு)	0 1 5
27	(கட்டு)	0 0 9
28	(கட்டு)	0 0 27
29	பஹல சியம்பலாவே மூககலான	88 3 21
30	பஹல சியம்பலாவேமூககலான (மலதொலவின் பகுதி)	0 1 30
31	மலதொல	0 0 7
மொத்தம்.		219 1 31

குருணாகல நி. உ. 11—1950.

காணியுரிமை நிர்ணய சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.

நி. 2,546 (குருணாகல)

இத்தொடர்த்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைககேனும் தமக்கு உரிததுண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

ஆர். டபிள்யு தென்னகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் களின இடது கைப்பக்க மேல மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கன (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய கரிாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் களெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக் களுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வட மேற்கு மாகாணம், குருணாகல் டிஸ்திரிக், வன்னி ஹத்பத்தவ, ஹத்பத்தலிபஹ கோறனை கீழ்க்கைச்சேர்ந்த உட்சியம்பலாவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன :—

- வடக்கு : பொத்தனேகம் கிராமத்தின் எல்லை,
- கீழ்க்கு : வடமத்திய மாகாணத்தைச்சேர்ந்த வெற்றகொலுவேகம் கிராமத்தின் எல்லை,
- தெற்கு : மெத்திகனனெவ கிராமத்தின் எல்லை,
- மேற்கு : பஹல சியம்பலாவ, பொத்தனேகம் கிராமங்களின் எல்லைகள்.

இலங்கையளவை கிராமப்படம் நி 3,190

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	உட்சியம்பலாவே-மூக்கலான, மாவத்தயாயேமூக்கலான	9 0 21
2	மெநேறியாய	28 0 0
3	(அடிப்பாதை)	0 0 16
4	உட்சியம்பலாவே-வெவஹூஹலமூக்கலான	0 2 3
5	மெநேறியாய	1 1 30
6	உட்சியம்பலாவேமூக்கலான, உட்சியம்பலாவே-வெவஹூஹலமூக்கலான	63 0 18
7	உட்சியம்பலாவே-வெவ (குளமுடம் கடும்)	16 0 7
8	மெநேறியாய (கட்டுள சேமிப்பு)	1 0 19
10	மெநேறியாய	2 0 14
11	உட்சியம்பலாவே-வெவ-மெத்த-மூக்கலான	1 1 14
12	(வாயக்கால்)	0 0 10
14	உட்சியம்பலாவே-வெவ-காவ-மூக்கலான	3 0 13
15	உட்சியம்பலாவே-வெவ-காவ-ஹேன	1 2 1
16	(அடிப்பாதை)	0 0 3
மொத்தம்		127 2 9

குருணாகல் நி உ 12—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 2,547 (குருணாகல்)

இத்தேடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளின் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சேர்ந்ததைக்கேனும் தமக்கு உரிததனடென்று 1950 ம (ஓ) (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்தகருள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிசுருய காணியென வெளிப்படுத்தி முடிசுருய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியென செய்த முடிசுப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம (மாச) பங்குனி மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

ஆர் டிபிளபு. தென்னகோன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரிததுக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிக்கைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப்படங்குகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய சாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கருள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட மேற்கு மாகாணம், குருணாகல் டிஸ்திரிக், வன்னி ஹத்பத்தவ, ஹத்பத்தலிபஹ கோறனை கீழ்க்கைச்சேர்ந்த மெத்திகனனெவ, கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன :—

- வடக்கு : உட்சியம்பலாவ கிராமத்தின் எல்லை,
- கீழ்க்கு : வடமத்திய மாகாணத்தைச்சேர்ந்த வெற்றகொலுவேகம்-கிராமத்தின் எல்லை;

- தெற்கு : தெற்றகலவெவ கிராமத்தின் எல்லை;
- மேற்கு : பஹல சியம்பலாவ கிராமத்தின் எல்லை,

இலங்கையளவை கிராமப்படம் நி 3,191

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	(அடிப்பாதை)	0 0 18
2	மெத்திகனனெவ-வெவஹூஹலமூக்கலான	2 0 25
3	மெத்திகனனெவ-வெவஹூஹலயாய	7 2 27
4	மெத்திகனனெவ-மூக்கலான, கொலொங்கலயாயே-மூக்கலான	8 2 37
5	கொலொங்கலயாய-மூக்கலான	2 3 20
9	மெத்திகனனெவவெவ	3 2 29
10	வேகந்தபலயாய (அணைக்கட்டுள சேமிப்பு)	0 3 2
11	(வாயக்கால்)	0 0 1
12	வன்கொளமூக்கலான	1 1 26
14	மெத்திகனனெவ-மூக்கலான	6 1 5
15	மெத்திகனனெவ-மூக்கலான, (அருவியுடன் சேமிப்பு)	0 3 38
16	மல்தொல	0 0 10
17	மெத்திகனனெவ-மூக்கலான	1 1 35
18	கொலொங்கலயாய, வேகந்தபலயாய, மெத்திகனனெவவேன	61 3 18
19	கொலொங்கலயாயே-மூக்கலான, மெத்திகனனெவவேமூக்கலான	14 2 29
மொத்தம்		112 3 0

குருணாகல் நி உ. 13—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 2,548 (குருணாகல்)

இத்தேடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளின் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சேர்ந்ததைக்கேனும் தமக்கு உரிததனடென்று 1950 ம (ஓ) (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்தகருள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிசுருய காணியென வெளிப்படுத்தி முடிசுருய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியென செய்த முடிசுப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம (ஓ) (மாச) பங்குனி மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

ஆர் டிபிளபு தென்னகோன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரிததுக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிக்கைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகஸ்தரிடமும் அவைகளின் அளவைப்படங்குகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய சாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கருள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேற்கு மாகாணம், குருணாகல் டிஸ்திரிக், வன்னிஹத்பத்தவ, ஹத்பத்தலிபஹ கோறனை கீழ்க்கைச்சேர்ந்த தெற்றகலவெவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குளிருக்கின்றன :—

- வடக்கு : பஹல சியம்பலாவ, மெற்றிகனனெவ கிராமங்களின் எல்லைகள்;
- கீழ்க்கு : வடமத்திய மாகாணத்தைச்சேர்ந்த இஹல ஹற்றவத்த, பஹல ஹற்றவத்த கிராமங்களின் எல்லைகள்,

தெற்கு : கொளவெவ கிராமத்தின் எல்லை, கொளவெவ எல்லைப் பகுதி, (கொளவெவ கிராமத்தின் எல்லை),

மேற்கு : கொளவெவ எல்லைப் பகுதி, (கொளவெவ, மாகாணம் கிராமங்களின் எல்லைகள்), மாகாணம் கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி 3,192

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	தெமற்றகலவெவ-மூககலான	13 0 28
2	தெமற்றகலவெவ-மூககலான, (மல்தொலவுடன சேமிப்பு)	0 1 17
3	மல்தொல, (அருவி), (வறறிய)	0 0 12
4	தெமற்றகலவெவவேறேன (மல்தொலவுடன சேமிப்பு)	0 1 13
5	தெமற்றகலவெவவேறேன, குடுமிறியாய, வெவஇறையாய	50 0 18
6	தெமற்றகலவெவ	7 0 27
7	தெமற்றகலவெவவேறேன, (குளக்கட்டுடன சேமிப்பு)	0 1 11
8	தெமற்றகலவெவ-மூககலான (குளக்கட்டுடன சேமிப்பு)	0 1 5
9	தெமற்றகலவெவ-மூககலான (தெமற்றகலவெவவே எலவுடன சேமிப்பு)	0 2 39
10	தெமற்றகலவெவவே எல	0 0 24
11	தெமற்றகலவெவ-மூககலான (குளக்கட்டுடன சேமிப்பு)	0 1 4
12	தெமற்றகலவெவ-மூககலான, (தெமற்றகலவெவவே எலவுடன சேமிப்பு)	0 3 0
14	ஷெ (ஷெ)	0 1 33
15	தெமற்றகலவெவவே எல	0 0 17
16	கொனவெவே எல (அரைவாசி விசாலம்)	0 1 2
17	தெமற்றகலவெவ-மூககலான (கொனவெவே, தெமற்றகலவெவே எலவுடன சேமிப்பு)	3 0 37
19	தெமற்றகலவெவ-மூககலான	1 3 20
மொத்தம்		79 2 27

குருணக்கல நி 2 14—1950

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல் நி 2,549 (குருணக்கல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியென செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஆ டபிளயு தென்னகோன், காணியுரிமை நிரணய உதவி உத்தியோகலதா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(a) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெபிசா) காணி நிரணய உத்தியோகலதாரிடமும் அவைகளின் அளவைப்படிபுகள் (சாவோயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கொவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேற்கு மாகாணம், குருணக்கல டிஸ்திரிக், வன்னி ஹதபத்துவ, ஹததலிபபஹ கோறண கீழ்க்கைச்சோந்தக் கொனவெவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள்— இக்காலிக் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லைக்குள்ளிருக்கின்றன:—

வடக்கு மாகாணம் கிராமத்தின் எல்லை, கொனவெவே எலவின் பகுதி (தெமற்றகலவெவ கிராமத்தின் எல்லை), தெமற்றகலவெவ கிராமத்தின் எல்லை,

கீழ்க்கு வட மத்திய மாகாணத்தின்சோந்தக் பஹல ஹதபத்துவ கிராமத்தின் எல்லை, வான எலவின் பகுதி. (வட மத்திய மாகாணத்தைச்சோந்தக் பஹல ஹதபத்துவ கிராமத்தின் எல்லை), வட மத்திய மாகாணத்தைச்சோந்தக் பஹல ஹதபத்துவ கிராமத்தின் எல்லை, வான எலவின் பகுதி, (வட மத்திய மாகாணத்தைச்சோந்தக் பஹல ஹதபத்துவ கிராமத்தின் எல்லை), வட மத்திய மாகாணத்தைச்சோந்தக் பஹல ஹதபத்துவ கிராமத்தின் எல்லை ஒப்பொத்தாகம் கிராமத்தின் எல்லை,

தெற்கு: சியம்பலனகமுலவே ஓயவின் பகுதி, (ஹீறியால ஹதபத்துவ, திக்கவாகம்பஹா கோறணையச்சோந்தக் தலந்தபிறறிய கிராமத்தின் எல்லை),

மேற்கு: சியம்பலனகமுலவே ஓயவின் பகுதி, (ஹீறியால ஹதபத்துவ, திக்கவாகம்பஹா கோறணையச்சோந்தக் தலந்தபிறறிய கிராமத்தின் எல்லை), சியம்பலனகமுலவே ஓயவின் பகுதி, (ஹீறமுன்னியகம் கிராமத்தின் எல்லை).

இலங்கையளவை கிராமப்படம் நி 3,193

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	சியம்பலனகமுலவேஓய (அரைவாசி விசாலம்) (அருவி)	4 0 32
2	கொனவெவேமூககலான (ஓயவுடன சேமிப்பு)	18 1 16
3	(கரத்தைப் பாதையும் சேமிப்பு)	2 3 4
4	கொனவெவேமூககலான	15 2 5
5	கொனவெவேமூககலான (கொனவெவே எலவுடன சேமிப்பு)	5 3 18
6	கொனவெவே எல (அருவி), (அரைவாசி விசாலம்)	0 0 24
7	கொனவெவே எல (அருவி)	0 2 24
8	கொனவெவேமூககலான (கொனவெவே எலவுடன சேமிப்பு)	3 2 38
9	(கட்டு, பாவியாமல் விடப்பட்ட)	1 1 32
10	கொனவெவேவேறேன	21 1 18
11	கொனவெவேவேறேன, (வான எலவுடன சேமிப்பு)	0 1 14
12	வான எல (அரைவாசி விசாலம்)	0 0 9
13	கொனவெவேவெவ (குளமும் கட்டும்)	6 0 33
15	வான எல (அரைவாசி விசாலம்)	0 0 21
19	(அடிப்பாதை)	0 0 1
20	கொனவெவேவேறேன, அந்தறையாய, கொங்கொடேயாய, இவ்விவிக்ஹமுலயாய, வெலகாவயாய	130 2 22
21	கொனவெவேமூககலான	5 2 26
22	(அடிப்பாதை)	0 0 3
மொத்தம்		217 0 20

குருணக்கல நி. உ. 15—1950.

காணியுரிமை நிரணயச் சட்டம்.

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல் நி 2,550 (குருணக்கல)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியென செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஆ டபிளயு தென்னகோன், காணியுரிமை நிரணய உதவி உத்தியோகலதா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(a) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெபிசா) காணி நிரணய உத்தியோகலதாரிடமும் அவைகளின் அளவைப்படிபுகள் (சாவோயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கொவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட மேற்கு மாகாணம், குருணக்கல டிஸ்திரிக், வன்னி ஹதபத்துவ, ஹததலிபபஹ கோறண கீழ்க்கைச்சோந்தக் மாகாணம் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள். இக்காலிக் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லைக்குள்ளிருக்கின்றன:—

வடக்கு: பஹல சியம்பலவ கிராமத்தின் எல்லை, கீழ்க்கு தெமற்றகலவெவ கிராமத்தின் எல்லை, கொனவெவே எலவின் பகுதி, (தெமற்றகலவெவ கிராமத்தின் எல்லை), தெற்கு கொனவெவ கிராமத்தின் எல்லை,

மேற்கு: சியம்பலனகமுலவே ஓயவின் பகுதி, (ஹீறமுன்னியகம் கிராமத்தின் எல்லை).

இலங்கையளவை கிராமப்படம் நி. 3,194.			இலங்கையளவை கிராமப்படம் நி. 3,195		
காணித் துறை.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.	காணித் துறை.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
1	சியம்பலகமுடுவேலு (அருவி, அரைவாசி விசாலம்)	2 0 17	1	திகவென்கொடஹினன், மீகஹமுலயாய, மஹநெஹுநதே	
2	அடிப்பாறை	0 0' 2		மூக்கலான்	11 0 27
3	மாககாறகமமூக்கலான், (சியம்பலனகமுடுவே ஓயவுடன் சேமிப்பு)	5 3 15	2	வான்கொனயாய, போகஹயாய, மீகஹமுலயாய	61 3 27
4	மாககாறகமமூக்கலான்	1 1 6	3	(அடிப்பாறை)	0 0 23
5	(அடிப்பாறையும் சேமிப்பும்)	0 0 29	4	வன்கொனயாய	5 0 34
6	மாககாறகமகெலே	9 2 38	5	வன்கொனயாய (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 2 21
7	மாககாறகமகெலே (குளக்கட்டுடன் சேமிப்பு)	0 3 7	6	வீறமுன்னியகமவெவ	7 2 5
8	மாககாறகமகெலே (எலவுடன் சேமிப்பு)	0 2 37	7	பித்தலேயாய (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 2 36
9	(எல)	0 1 14	9	பித்தலேயாய	0 0 28
10	மாககாறகமகெலே (எலவுடன் சேமிப்பு)	1 0 3	11	வன்கொனயாய, பித்தலேயாய, நாகொடயாய, மீகஹமுலயாய, வீறவலஹேன, ஓபொடஹேன (அருவிபுடன் சேமிப்பு)	34 2 22
11	மாககாறகமவெவ (குளமும் கட்டுமும், பாலியாமல் விட்டபட்ட)	22 0 1	12	சியம்பலனகமுடுவே ஓய (அரைவாசி விசாலம்)	5 1 31
12	மாககாறகமமூக்கலான்	25 0 18	13	போகஹயாய, பித்தலேயாய	14 1 26
13	மாககாறகமமூக்கலான் (கொனவெவ எலவுடன் சேமிப்பு)	5 3 15	14	(அடிப்பாறை)	0 0 32
14	கொனவெவ எல (அருவி)	0 3 29	15	வீறமுன்னியகமகநத, வீறமுன்னியகமகநதேமூக்கலான், கொடிகநதேமூக்கலான்	40 3 24
15	கொனவெவ, (அருவி, அரைவாசி விசாலம்)	0 0 18	16	திகஹயாய, போகஹயாய, நாகொடயாய, நாகொடகமயாய	38 3 24
16	மாககாறகமமூக்கலான், (கொனவெவ எலவுடன் சேமிப்பு)	6 3 27	17	(அடிப்பாறை)	0 0 29
17	மாககாறகமமூக்கலான்	1 1 25	18	நாகொடயாய, பித்தலேயாய	20 1 38
18	மாககாறகமஹேன	1 2 11			
19	மாககாறகமஹேன (சியம்பலனகமுடுவே ஓயவுடன் சேமிப்பு)	1 1 22			
	மொத்தம்.	87 1 14			
	குருணைக்கல் நி. 16—1950			மொத்தம்.	242 2 27

குருணைக்கல் நி. 16—1950

மொத்தம். 242 2 27

குருணைக்கல் நி. 17—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல். நி. 2,551 (குருணைக்கல்)

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல். நி. 2,552 (குருணைக்கல்.)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எத்தனைகூறும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோநதைக்கேளும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு* ஒருவரும் அறியாமலிருக்கும்படித்தது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிசுருரிய காணியென வெளிப்படுத்தி முடிசுருரிய "காணியாக அதன் விஷயத்திற செயயவேண்டியன் செடது முடிசுருரிய படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எத்தனைகூறும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோநதைக்கேளும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு* ஒருவரும் அறியாமலிருக்கும்படித்தது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிசுருரிய காணியென வெளிப்படுத்தி முடிசுருரிய காணியாக அதன் விஷயத்திற செயயவேண்டியன் செயது முடிசுருரிய படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக்கநதோறிற கொடுக்கப்பட்டது.

1950 ம் ஆண்டு (மார்ச்) பங்குனி மாதம் 29 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக்கநதோறிற கொடுக்கப்பட்டது.

ஆர டபிளயு. தெனனகோன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்.

ஆர டபிளயு. தெனனகோன், காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாக்கவும், விளக்கமாகவும் எழுதவும்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாக்கவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரிய கர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(b) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிக் குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற் கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற் கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

அட்டவணை.

வடமேற்கு மாகாணம், குருணைக்கல் டிஸ்திரிக், வனனி ஹதபத்துவ ஹததலிப்பஹ கோறனை கீழ்க்கைச்சோநத வீறமுன்னியகம கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள்: இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க் சாணுமெலலைக்குளிருக்கின்றன:—

வடமேற்கு மாகாணம், குருணைக்கல் டிஸ்திரிக், வாயுடலிலி ஹதபத்துவ மஹாகல்பொட மெகொட கோறனை வடககைச் சோநத ஹைலபடக கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள்: இக்காணித்துண்டுக ளெல்லாம் கீழ்க்காணுமெலலைக்குளிருக்கின்றன:—

வடக்கு: கலெவெவ கிராமத்தின் எல்லை;

பகுதி—I.

கீழ்க்கு: சியம்பலனகமுடுவே ஓயலின் பகுதி, (பஹல் சியம்பலவா' மாகாறகம், கொனவெவ கிராமங்களின் எல்லைகள்),

(பிரதமப்படம் நி. A 409 ல உள்ள காணித்துண்டு 6)

தெற்கு: ஹிறியால ஹதபத்துவ, நிக்கவகம்பஹா கோறணையச்சோநத தலநதபிறறிய கிராமத்தின் எல்லை;

வடக்கு: புவககொல்லேவத;

மேற்கு: ஹிறியால ஹதபத்துவ, நிக்கவகம்பஹா கோறணையச்சோநத பொத்தனேகம கிராமத்தின் எல்லை.

கீழ்க்கு: புவககொல்லேவதவும் புவககொல்லேஹேனவும்;

தெற்கு: பாலகஹகம், போகபெலெலை கிராமங்களின் எல்லைகள்;

மேற்கு: கலெவெஹேறகம், கிராமத்தின் எல்லை.

பகுதி—II.

(பிரதமபடம் நி. A 495 ல் உள்ள காணித்துணை 16)

வடக்கு : கல்வெட்டுறைகம் கிராமத்தின் எல்லை ;
 கிழக்கு : கனசபாவ ரேட்டின் பகுதி (பனவெலகம் கிராமத்தின் எல்லை),
 தெற்கு : பிரதம படம் நி. 6,682 ல் உள்ள காணித்துணைகள் நி. 1, 2,
 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30,
 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100,
 மேற்கு : குமபுககஹமுலகும்புறவும் வெப்பொடகும்புறவும்.

பகுதி—III

(பிரதமபடம் நி. A 495 ல் உள்ள காணித்துணைகள் :
 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 27, 28, 29.)

வடக்கு : பிரதம படம் நி. 6,682 ல் உள்ள கறறுன்கஹமுலகேறென அல்லது கஹறுகஹமுலகேறெனவும், காணித்துணை நி. 1 ம்,
 கிழக்கு : கனசபாவரேட்டின்பகுதி, சிறிய ரேட்டின்பகுதி பகுதிகள் (பனவெலகம் கிராமத்தின் எல்லை),
 தெற்கு : பிரதம படம் நி. A 495 ல் உள்ள காணித்துணை 30 ம், கொஹொம்பகொலவேத்தவும்,
 மேற்கு : கனசபாவ ரேட்டும், கொங்கலேவெவ (பாவியாமல் விடப்படக் குளமும் கடும்), கனசபாவ ரேட்டும்

(பிரதம படங்கள், நி. A 409 ம் A 495)

பகுதி—I.

பிரதம படம் நி. A 409.

காணித்துணை	காணியின் பெயர்	விசாலம்.
6	அத்தகந்தழககலான	23 1 31

பகுதி—II.

பிரதம படம் நி. A 495.

காணித்துணை	காணியின் பெயர்	விசாலம்.
16	கொப்பெகலயாகேவெலேவேறையாய அல்லது வகலேவேறையாய	20 0 20

பகுதி—III

பிரதம படம் நி. A 495.

காணித்துணை	காணியின் பெயர்	விசாலம்
17	பஹலவெலேகும்புற, அல்லது கங்கஹமுலகும்புற	1 2 25
18	பஹலவெலேயிலவேவ	0 3 9
19	பஹலவெலேவத்த	1 2 37
20	நுக்கஹமுலகேறென, அல்லது வெறெல்லகொலவேறென	1 1 1
21	பஹலவெலேகும்புற	2 0 7
22	இஹலவெலேவேறென	1 2 0
23	அம்பகஹமுலகேறென	2 2 14
24	இஹலவெலேகும்புற	5 0 22
25	நுக்கஹமுலகேறென, அல்லது வெறெல்லகொலவேறென	8 0 25
26	நுக்கஹமுலகேறென, அல்லது வெறெல்லகொலவேறென (சிறிய ரேட்டுடன் சேமிப்பு)	0 0 10
27	நுக்கஹமுலகேறென, அல்லது வெறெல்லகொலவேறென (சிறிய ரேட்டுடன் சேமிப்பு)	0 0 14
மொத்தம்.		25 0 4

குருணாகல் நி. உ. 18—1950

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.
 நி. 2,553 (குருணாகல்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோதனைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியென செய்து முடிக்கப்பட்டுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 21 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஆர். டபிள்யூ. தென்னகோன்,
 காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசுத் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமடி (செற்றிலமென ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய கார்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

வடமேற்கு மாகாணம், குருணாகல் டில்லிசிக், வானி ஹத்தத்துவ மகுல் ஒத்தொற்ற கோறணையச்சேர்ந்த பலகொல்ல கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்கைக்கு லிருக்கின்றன :—

வடக்கு : இஹகொலகம் கிராமத்தின் எல்லை ;	
கிழக்கு : கல்கெத்த கிராமத்தின் எல்லை ,	
தெற்கு : தெலமிச்சே எல்வின பகுதி, (ஹெலம்பவ கிராமத்தின் எல்லை), கொற்றலகெமபியாவ கிராமத்தின் எல்லை ;	
மேற்கு : கொற்றலகெமபியாவ, மந்தேவ, இஹலகம், இஹகொலகம், கிராமங்களின் எல்லைகள்	

இலங்கையளவை கிராமபட்டம் நி. 2,957

காணித்துணை	காணியின் பெயர்	விசாலம்.
4	கெப்பிறறியேறையாய, ஹெலம்பகஹமுலகேறெனயாய, வெலியிலவேலேவேறென, கொடியாயவேறென	103 3 8
5	பலகொலவேலேவேறென (குளமும் கடும்)	8 2 38
7	தங்கஹமுலகேறென, ஹபயாய	48 0 21
8	கோங்கஹமுலகேறென	3 3 22
9	ஹபயாகேறெனகோப்பு (சவககால)	0 1 24
10	(உட்ப்பாலை)	0 0 1
மொத்தம்		164 3 34

குருணாகல் நி. உ. 19—1950.

காணியுரிமை நிர்ணய சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்.
 நி. 2,554 (குருணாகல்.)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோதனைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியென செய்து முடிக்கப்பட்டுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 21 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

ஆர். டபிள்யூ. தென்னகோன்,
 காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசுத் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு —(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமடி (செற்றிலமென ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய கார்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.		காணித துண்டு.	காணியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
வட மேற்கு மாகாணம், குருணாகல் டிஸ்திரிக், வளனி ஹதபத துவ, மஞ்சல ஒதொற்ற கோறணையசேரந்த கல்கெற்ற கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இட்காணித் துண்டுகளெல்லாம் மேற்காணு மெல்லை கட்குளிருக்கின்றன :—				
வடகரு : தலுககொலை கிராமத்தின் எல்லை , கீழ்க்கரு : தலுககொலை, வதுபொலேவ, நந்தெனிகம கிராமங்களின் எல்லைகள், தெலமிச்சே எல்லை பகுதி, (மிகநதாவ கிராமத்தின் எல்லை) ; தெற்கு : தெலமிச்சே எல்லை பகுதி (மிகநதாவ கிராமத்தின் எல்லை), மேற்கு : தெலமிச்சே எல்லை பகுதி, (ஹெலம்பேவ கிராமத்தின் எல்லை), பலகொலை, இலகொலகம கிராமங்களின் எல்லைகள்				
இலங்கையளவை கிராமப்படம் நி 2,958.				
காணித துண்டு.	காணியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப		
2	(கனசபாவ ரேட்டூ)	1 3 30		
3	வறகெதற எல (அருவி)	1 0 12		
4	வறகெதற எல (அருவி), (முழு விசாலம்)	3 1 3		
5	இலகபபுரேனேனையாய, பஹல கபுரேனேனேனையாய, வதுறெலலைநத	61 1 32		
6	தெலமிச்சே எல (அருவி), (அரைவாசி விசாலம்)	1 3 11		
7	சந்தறவெற்றிய	13 1 16		
8	கங்கானிவெவ (குளமும கடம)	22 2 12		
9	சந்தறவெற்றியேகுமபுற (குளத்தின் வட்டாரத்திற்குட்பட்டது)	2 0 14		
11	மல்லிவெவேபஹலவேன, அந்தறயாவெவேனேன, இம்புல கலவெற்றியேனேன	84 2 7		
12	அத்தமபலயாவெவ (குளமும கடம), (பகுதி)	0 0 14		
13	மல்லிவெவ (குளமும கடம)	3 3 13		
15	மல்லிவெவ (குளத்தின் வட்டாரத்திற்குட்பட்டது)	0 2 23		
16	மல்லிவெவேவத்த	0 2 9		
17	ஷே	0 0 30		
19	அலுத்தவெவ (குளமும கடம)	1 3 13		
21	இம்புலகலவெற்றியேவத்த	1 3 7		
22	இம்புலகலவெற்றியேனேன	0 1 29		
23	இம்புலகலவெற்றியேவத்த	0 0 6		
24	இம்புலகலவெற்றியேனேன (கனசபாவ ரேட்டூடன் சேமிப்பு)	0 0 7		
25	(அடிப்பாதை)	0 0 8		
27	அலுத்தவத்த	0 0 7		
29	ஹொரெவ எல	0 0 11		
29½	ஷே	6 1 27		
31	தந்தியவேனேனையாய	4 1 32		
32	மஹவெவேஹலவேனேன, தெமற்றகொலவேனேன	0 0 2		
33	(அடிப்பாதை)			
				மொத்தம் . 591 3 30
				குருணாகல் நி. 2. 20—1950

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்.

களுத்தறை டிஸ்திரிக், கட்டுக்குருந்தை பொது வீதியை பெருப்பித்தற்கு எனனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

துண்டு	காணியின் பெயர்	பிரதமப்படத்து இல : A 2,319.	குறிச்சி—கட்டுக்குருந்தை.	விசாலம் ஏ ரூ ப.
1	படுகஹவத்தப பகுதி, தென்னந தோட்ட பகுதி (விளைவிகப்படவில்லை), சொந்தக்காரர் விஜயசிரிவாதன விஜயவிகிரமா, சொப்பியா இலக்கம் 101, அரச. மெலாடி, விஜயசிரிவாதன விஜயவிகிரமா ஜாடின மெனடி, வீரசிங்ஹ மெகிலின சிலலா, விஜய செபஸ்தியா கோவில் வாணகூல கரோலின தாபுறு, எல்லோரும் கட்டுக்குருந்தை, களுத்தறையைசேரந்தவாகன வீதி			0 0 16

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம பிரிவு) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய கட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விசைய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனல்கை 6 ம பிரிவினாடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரித்தமாய விளம்பரஞ்செய்கின்றேன்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1950 ம ஹூ (ஜூலை) ஆடி மாதம் 13 ந தேதியிலன்றி காலை 11 மணிக்கு களுத்தறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படாது தத்தமக்கு அக்காணியிலுள்ள உடந்தைகளினது தலமையையும் அவவுடந்தைகளுக்காய தாம சாதிக் கு உரித்துகளின் தொகையையும் விரைங்கையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப் படுகின்றது

களுத்தறைக் கச்சேரி, 1950 ம ஹூ (மே) வைகாசி 26 ந உ. சீ பாலசிங்கம், உதவி அரசாட்சி ஏசணரி.

உயனவெவு வாணியின் பிரதான வாயக்காலினது ஒரு பாகமாக எடுப்பதற்கு எனனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரூ ப
54	பலகிரிமடுகேவத்த .. காணியில் புலத்ததா பற வேவலவில் வசிக் கும எச் டிபிளயு. ஜீ வைஹாமி, டி. ஏ. டொன தாவித். ஹைகூலம், 30 வருஷ 2 டிபிளயு ஏ சிசிலியா, கே. ஏ. சானில, டிபிளயு. ஏ. டொன கொனேலில, தெனைய மரங்களும், டி. ஜீ கொனேலில, டி. ஜீ. டொன ஜுவானில் ஆகியவர்களும், கங்கொட ஒரு காலாயும் இருக் கின்றன	0 1 21 8
55	மஹகிரிமடுகேவத்த புலத்ததா பறறைகள், உளா காணி	0 0 15

எடுத்துக்கொள்வதற்கான எந்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி எவர்க்கு கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசுரித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரராலுமாய 1950 ம (நடு) (ஜூலை) ஆனி மாதம் 23 ந தேதியிலன்று காலை 10 30 மணிக்கு ஹகமனை ஓயவு மண்டபத்தில் (நெடை ஹவுசில்) எனமுன்பாக வெளிப்படாத தந்தமக்கு அக்காணிகளிலுள்ள உடனதகளினது தன்மையையும் அவவுடனதகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்க ளிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

மாததரைசு கச்சேரி,
1950 ம (நடு) (மே) வைகாசிமீ 24 ந உ.

எச சீ குணவாதன,
உதவி அரசாட்சி எசனடு.

எய்யப்பதனலாக குளத்தை நிருத்தவதற்கு என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

கடைசிக் கிராமப்படத்து இல் 739 என முத்தலாம் அனுபந்தம் குறிச்சி—டிகனேகம் (நுவராகம் கோறனை, நுவராகம் பலாததை மேற்கு)

ஆண்டு	காணியின் பெயர்	பெயர்.	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
91	மஹாவெல்	நெல்லயல்	ஜே. எம் தாமதாச, இஹல டிகனேகம், எய்யப்பதனவ	2 0 11 2
92	மஹாவெல் பனுகுருவ	ஷே	ஜே எம் கிரிஹாமி, இஹல டிகனேகம், எய்யப்பதனவ	0 2 18 1
93	ஷே	ஷே	ஜே எம் திகிரி அப்பு, பழைய விதானை, இஹலடிகனேகம், எய்யப்பதனவா	0 0 8 6
96	ஷே	ஷே	ஷே	0 0 35
97	பனுகுருவ	வீண நிலம்	ஜே எம் புகுசிறுள இஹல டிகனேகம், எய்யப்பதனவா	0 0 4 3
100	பஹலவெல்	நெல்லயல்	எம் டபிளவு ஜயவாதன, அனூராதபுரம்	0 0 1 9
101	ஷே	ஷே	எம் கிரிஹாமி, இஹல டிகனேகம், எய்யப்பதனவா	0 0 6 9
102	ஷே	ஷே	ஜே எம் லமா எதனா, எய்யப்பதனவா	0 0 14 9
103	ஷே	ஷே	ஜே எம் உக்குப்பண்டா, இஹல டிகனேகம், எய்யப்பதனவா	0 0 17 9
104	ஷே	ஷே	உ எம் திகிரிப்பண்டா, இஹலடிகனேகம், எய்யப்பதனவா	0 0 25 6
105	ஷே	ஷே	சீ எம் சுட்டாஹாமி, இஹல டிகனேகம், எய்யப்பதனவா	0 0 32 5
106	ஷே	ஷே	ஜே எம் லமா எதனாவும், ஜே எம் குமாரி எதனாவும், எய்யப்பதனவா	0 0 34 5
107	ஷே	ஷே	எம் குடா எதனா, எய்யப்பதனவா	0 1 0 3
108	ஷே	ஷே	சி. எம். அப்புஹாமி, வெல் விதானை, இஹலடிகனேகம், எய்யப்பதனவா	0 1 5 6
109	ஷே	ஷே	ஜே எம் பினிஎதனா, இஹலடிகனேகம், எய்யப்பதனவா	0 1 12
110	ஷே	ஷே	ஜே எம் கிரிஹாமியும், சி. எம் அப்புஹாமி, வெல்விதானையும், இஹல டிகனேகம், எய்யப்பதனவா	0 1 18 8
111	ஷே	ஷே	கே துரடி எதனா, எய்யப்பதனவா	0 2 16 5
112	அக்கறவெல்	ஷே	டபிளவு வனனிஹாமி, வெல்விதானை, எய்யப்பதனவா	1 1 38 5
மொத்தம்				7 0 23 1

எடுத்துக்கொள்வதற்கான எந்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி காணி விவசாய மந்திரியவர்களின் எவர்க்கு கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசுரித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரராலுமாய 1950 ம (நடு) (ஜூலை) ஆடி மாதம் 14 ந தேதியிலன்று காலை 9 30 மணிக்கு எய்யப்பதனவா கிராமச்சகங்கம் பங்களாவில் எனமுன்பாக வெளிப்படாத தந்தமக்கு அக்காணிகளிலுள்ள உடனதகளினது தன்மையையும் அவவுடனதகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அனூராதபுரம் கச்சேரி,
1950 ம (நடு) (மே) வைகாசிமீ 27 ந உ.

பீ ஏ சிலவா,
உதவி அரசாட்சி எசனடு.